



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,064 — FRIDAY, JANUARY 20, 1950

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices . . . . .	37	Western Province . . . . .	—
Final Orders . . . . .	—	Central Province . . . . .	—
Land Sales by the Government Agents:—		Southern Province . . . . .	—
Western Province . . . . .	—	Northern Province . . . . .	—
Central Province . . . . .	—	Eastern Province . . . . .	—
Southern Province . . . . .	—	North-Western Province . . . . .	—
Northern Province . . . . .	—	North-Central Province . . . . .	—
Eastern Province . . . . .	—	Province of Uva . . . . .	—
North-Western Province . . . . .	—	Province of Sabaragamuwa . . . . .	47
North-Central Province . . . . .	—	Land Acquisition Notices . . . . .	49
Province of Uva . . . . .	—	Notices under the Land Development Ordinance . . . . .	54
Province of Sabaragamuwa . . . . .	—	Land Redemption Notices . . . . .	54
		Land Resumption Notices . . . . .	—
		Miscellaneous Land Notices . . . . .	56
		Lands under Peasant Proprietor Scheme . . . . .	—

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,500 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABBYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Medagama in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mawella in Helanda Palata;  
East: The village limit of Hettigoda, Part of Migommana Oya, (the village limit of Hettigoda) the village limit of Hettigoda, Part of Pitadeniye Ara, (the village limit of Hettigoda), part of Migommana Oya, (the village limit of Egodagama);  
South: Part of Migommana Oya, (the village limits of Egodagama and Panane);  
West: Parts of Gangodekumbure Ara, and Wetakuluhene Ara, (the village limit of Panane), the village limit of Panane.

#### Block Survey Village Plan No. 825

Lot	Name of land	Extent		
		A	R.	P.
1	Bambarahakandehena	1	1	99
2	Bambarahakandemukalana	6	3	27
3	Bulugahahena	2	3	18
4	Bulugahapatana	3	1	27

37—J. N. A 94614-572 (1/50)

E 1

Lot	Name of land	Extent		
		A	R.	P.
5	Berawa-arawehena	2	0	1
6	Wellehena, Berawa-arawehena	3	2	35
7	Migommana Oya (half area)	0	0	32
8	Wellehene Ara	0	0	18
9	Wellehena	2	1	7
10	Bambarahakandehena	1	0	20
11	Bambarahakandepatana	18	0	13
12	Puwakgaswattehena	4	0	0
13	Bambarahakandehena	3	1	24
14	(Foot-path)	0	0	33
15	Kudatalawehena	5	0	1
17	Bambarahakande Ara	0	0	12
18	Kirillagahamadahena	9	1	3
19	Kudatalawepatana	11	0	17
20	Kudatalawehena	1	2	21
21	Dehigahapatana	2	1	14
22	Dehigahahena	0	1	39
23	Kudatalawemukalana	3	2	13
24	Kudatalawepatana	1	2	31
25	Kurunduketiyehehena	3	1	38
26	Dehigahahena	4	3	36
27	Kudatalawe Ara (dry)	0	2	16
28	Kudatalawehena	4	2	11
29	Kekillehena	5	2	35
30	Muhandrangewatta, Kankanigehena	3	2	15
32	Pitadeniye Ara (half area)	0	0	36
41	Atambemukalana	21	0	17
42	Wetakuluhene Ara (half area)	0	1	23
43	Galwattehena	0	2	18
44	Gangodakumbure Ara (half area)	0	0	15
46	(Foot-path)	0	0	25
47	(Foot-path)	0	0	6
48	(Irrigation channel)	0	0	15
51	Migommana Oya (half area)	1	0	3
Total		131	2	34

Ratnapura S. O. 1—1950.

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,501 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Hettigoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Medagama, the village limit of Mawela in Helauda Palata;

East: The village limit of Denihena, parts of Kalupahanage Ara, and Migommana Oya (the village limit of Denihena), part of Migommana Oya (the village limit of Polwatugoda);

South: Part of Migommana Oya (the village limit of Egodagama), part of Pitadeniye Ara (the village limit of Medagama);

West: Part of Pitadeniye Ara (the village limit of Medagama), the village limit of Medagama, part of Migommana Oya (the village limit of Medagama), the village limit of Medagama.

#### Block Survey Village Plan No. 826.

Lot	Name of land	Extent	
		A.	R. P.
1 ...	(Foot-path) ...	0	0 2
2 ...	Mahatalawemukalana ...	0	2 2
3 ...	Migommana Oya (half area) ...	0	0 32
4 ...	Mahatalawepatana ...	57	0 30
5 ...	Mahatalawemukalana ...	0	1 29
6 ...	Do. ...	0	1 21
7 ...	Do. ...	0	1 37
8 ...	Mahatalawe Ara ...	0	1 29
9 ...	Mahatalawemukalana ...	1	2 20
10 ...	Kalupahanage Ara (half area) ...	0	0 30
11 ...	Mahatalawehena ...	3	0 15
12 ...	(Irrigation channel) ...	0	0 5
14 ...	Migommana Oya ...	0	3 25
15 ...	Katupillehena ...	2	0 3
16 ...	Tennapitayemukalana ...	0	2 11
17 ...	Do. (reservation along Migommana Oya) ...	0	3 34
18 ...	Tennapitayemukalana ...	0	2 5
19 ...	Tennapitayehena ...	1	1 12
20 ...	Do. ...	0	3 33
21 ...	(Foot-path) ...	0	0 21
22 ...	Tennapitayehena ...	25	2 7
23 ...	Pitadeniyehena, Bogahahena, Pallandehena, Alankaragehena ...	5	0 32
25 ...	Pitadeniye Ara (half area) ...	0	0 36
26 ...	Alankaragewatta ...	0	1 12
27 ...	Owitewatta ...	0	2 3
28 ...	Diyabolehena, Kirumadupollehena ...	3	2 35
29 ...	Tennapitayemukalana ...	1	1 10
30 ...	Tennapitayehena ...	0	0 22
31 ...	(Foot-path) ...	0	0 13
32 ...	Migommana Oya (half area) ...	1	0 13
33 ...	(Foot-path) ...	0	0 7
Total ...		110	0 26

Ratnapura S. O. 2—1950.

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,502 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\*within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Denihena in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mawela in Helauda Palata;

East: The village limit of Kongastenna;

South: The village limits of Kongastenna and Polwatugoda, part of Denihene Ara (the village limit of Polwatugoda);

West: Parts of Migommana Oya and Kalupahanage Ara (the village limit of Hettigoda), the village limit of Hettigoda.

#### Block Survey Village Plan No. 827.

Lot	Name of land	Extent	
		A.	R. P.
1 ...	Kalupahanage Ara (half area) ...	0	0 30
2 ...	Mahakumburegodahena, Ittagalamandiya, Moratotearawehena, Moraketiyeapatana ...	37	1 38
3 ...	Moraketiya ...	2	0 32
4 ...	Moraketiya, Ittagalamandiyemukalana ...	1	3 12
5 ...	Anduwepatanemukalana, Gurubittiwattemukalana ...	3	0 38
6 ...	Udawatte Ara ...	0	0 19
7 ...	Paluwatthehena, Bogahagodehena, Udawatthehena, Galwetehena, Parehena, Denihenyaya, Maragodahena, Alutgederahena, Wekumburehena, Gedumehena, Imbulehena, Elhena ...	21	2 15
8 ...	Anduwepatana ...	27	3 25
9 ...	Welibissemukalana, Dambemukalana ...	0	2 6
10 ...	(Foot-path) ...	0	0 21
11 ...	Dambewatthehena ...	2	3 38
12 ...	Denihenyaya, Dambewatthehena, Tittawelkanatta, Arawegodahena ...	6	1 33
13 ...	Denihene Ara ...	0	0 33
14 ...	Ellewatta ...	4	0 27
16 ...	Mala Dola (dry) ...	0	0 5
17 ...	Medalandewatta ...	1	1 23
18 ...	Pinwatta ...	1	2 6
19 ...	Mala Dola (dry) ...	0	0 17
22 ...	Gurubittiwatthehena, Kapukoratuwahena ...	5	3 18
23 ...	Gurubittiwatta ...	0	0 26
25 ...	Kapukoratuwa ...	0	2 39
26 ...	Denihene Ara (half area) ...	0	2 2
27 ...	Moratotearawehena ...	0	2 35
28½ ...	(Foot-path) ...	0	0 4
29 ...	Mala dola (dry) ...	0	0 12
30 ...	Pinarawa ...	0	2 29
31 ...	Pinarawe Ara ...	0	0 16
32 ...	Kosgahayatakella, Kekunagaha-arawehena, Pinarawehena ...	1	2 12
34 ...	(Foot-path) ...	0	0 10
35 ...	(Irrigation channel) ...	0	0 3
36 ...	Kekunagaha-araweyaya, Gorukgahayatakella, Kekunagaha-arawehena ...	3	2 38
37 ...	(Foot-path) ...	0	0 5
38 ...	Migommana Oya (half area) ...	0	1 5
Total ...		126	2 32

Ratnapura S. O. 3—1950.

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,503 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\*within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim," should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Polwatugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Denihene Ara (the village limit of Denihena), the village limit of Denihena;

East: The village limit of Kongastenna, part of Mitiwela Ara (the village limit of Kongastenna), the village limit of Kongastenna;

South: The village limit of Kongastenna, part of Ehelekumbura Ara (the village limits of Ehelekumbura and Egodagama);  
West: Part of Migommana Ara (the village limit of Hettigoda), part of Denihena Ara, the village limit of Denihena.

## Block Survey Village Plan No. 828.

Lot	Name of land	Extent				
		A.	R.	P.		
1 ...	(Footpath) ...	0	0	2		
2 ...	Denihena Ara (half area) ...	0	2	2		
3 ...	Heenarawewatta ...	0	3	0		
4 ...	Bomaluwehena alias Namaluwehena ...	0	0	21		
5 ...	Ketagodemukalana ...	3	0	29		
6 ...	(Footpath) ...	0	0	6		
7 ...	Heenarawewatta ...	0	3	13		
8 ...	Ketagodehena ...	0	3	29		
10 ...	Arawegodawatta ...	0	2	1		
11 ...	Dambagollehena ...	4	0	10		
T2 ...	Mitiwelaarehena, Tennahena ...	2	2	34		
13 ...	Mitiwela Ara (half area) ...	0	0	25		
14 ...	Manannalagehena ...	0	0	19		
15 ...	Ketagodemukalana ...	10	3	16		
16 ...	Bomaluwagawahena ...	1	3	21		
17 ...	(Footpath) ...	0	0	28		
19 ...	Do. ...	0	0	9		
20 ...	Udawattehena, Kirikaluwalayehena, Yaha-lewattehena, Bomaluwagawahena ...	5	2	3		
21 ...	Udawatta ...	0	2	22		
22 ...	Ehelekumbura Ara (half area) ...	0	1	3		
23 ...	Neketiymukalana ...	14	2	25		
24 ...	Migommana Oya (half area) ...	0	1	21		
26 ...	Naketiyehehena ...	1	1	31		
Total ...				49	3	10

Ratnapura S. O. 4—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,504 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABAYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim," should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Kongastenna in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Mawela in Helanda Palata;  
East: The village limits of Damahena and Telandiriya in Helanda Palata;  
South: Parts of Gansabhawa Path and of Minor Road (the village limit of Lekangoda), the village limit of Ahuliyadda;  
West: The village limits of Ehelekumbura and Polwatugoda. Part of Mitiwela Ara (the village limit of Polwatugoda), the village limits of Polwatugoda and Denihena.

## Block Survey Village Plan No. 829.

Lot	Name of land	Extent		
		A.	R.	P.
1 ...	Welbissehena ...	5	1	34
2 ...	Purankumburemukalana ...	2	2	0
3 ...	Bulugabahena, Wellekepuhena ...	2	3	35
4 ...	Purankumburedeniya ...	0	3	34
6 ...	Purankumburehena, Kongahahena ...	3	1	27
7 ...	Purankumburehena ...	4	2	35
8 ...	Peellemukalana, Kirapatdeniyemukalana ...	7	3	2
9 ...	Kirapatdeniyehena (Reservation for Kirapatdeniya Trig Station) ...	0	1	34
10 ...	Kirapatdeniyehena ...	5	3	37
11 ...	Kirapatdeniyehena ...	0	0	4
12 ...	Pattamaluhena ...	2	0	30
14 ...	Weruwuehena ...	4	0	3
15 ...	Purankumbure Ara ...	0	0	26
16 ...	Weraluketiymukalana ...	11	0	6
17 ...	Ehelekumbura Ara ...	0	2	16
18 ...	Amittilanketiyehehena, Welbissehena, Wagalehena, Mahahena, Iriyeketiyehehena ...	11	1	26
19 ...	Dambagolleemukalana ...	7	3	14
20 ...	Mitiwela Ara (half area) ...	0	0	25

Lot	Name of land	Extent				
		A.	R.	P.		
21 ...	Kitulgahakumburewatta ...	1	0	18		
22 ...	Dambagollehena ...	1	3	12		
23 ...	Iriyeketiyehehena ...	1	2	11		
25 ...	Weraluketiyehehena ...	1	2	38		
26 ...	Bogahawatta ...	1	1	18		
27 ...	Weraluketiyehehena ...	1	2	9		
28 ...	Minor road and Bridge ...	1	1	29		
29 ...	Udahakumburewatta ...	1	1	7		
30 ...	— (Gansabhawa road, abandoned) ...	0	2	36		
31 ...	Kirapatdeniyewatta ...	0	2	20		
32 ...	Kirapatdeniyehena ...	0	0	4		
33 ...	Kebelleketiyemukalana ...	1	1	15		
34 ...	Kebelleketiyehena ...	1	1	22		
35 ...	Golawelhena ...	0	3	36		
36 ...	Do. ...	0	1	34		
37 ...	Halketiyehehena alias Keballaketiyehehena ...	6	2	11		
38 ...	Kirapatdeniyehena ...	0	0	10		
39 ...	Kirapatdeniyewatta ...	0	3	27		
40 ...	Pahalakumburewatta ...	0	1	6		
42 ...	Purankumbure Ara ...	0	0	12		
43 ...	Kirapatdeniyegodawatta ...	1	0	26		
44 ...	— (Gansabhawa path, half area) ...	0	1	4		
45 ...	Tennehena, Bogahahena ...	1	0	2		
46 ...	Kolongahawatta ...	1	0	37		
47 ...	Tennehena, Silwattennegodahena, Silwattennegarawegodahena, Arawehena, Bogahahena ...	6	1	34		
48 ...	Kudagodemukalana ...	3	0	0		
49 ...	— (Foot path) ...	0	0	4		
50 ...	Kudagodewatta ...	0	0	31		
51 ...	Kudagodewatta ...	0	3	35		
52 ...	Helegammedehena ...	1	2	38		
53 ...	— (Minor road, half area) ...	0	3	19		
54 ...	Puswelmandiyehena ...	2	0	13		
55 ...	Maragahawatta ...	1	0	5		
56 ...	— (Mala-dola, dry) ...	0	0	7		
57 ...	Migahawatta ...	1	2	15		
59 ...	— (Foot-path) ...	0	0	18		
61 ...	Narangahahena ...	0	0	32		
62 ...	Narangahalandewatta ...	0	1	24		
64 ...	Bombugolla (Reservation along minor road) ...	0	0	20		
66 ...	— (Foot path) ...	0	0	2		
67 ...	— (Government well) ...	0	0	1		
68 ...	Nungahamullewatta ...	1	2	15		
69 ...	Galgodehena, Kongahahena ...	0	3	1		
70 ...	Gorakgahawatta ...	0	2	3		
72 ...	Bandarahena, Mahahena ...	2	0	0		
73 ...	— (Gansabhawa path) ...	0	0	11		
74 ...	Galgodewatta ...	0	3	31		
75 ...	Kongastennawatta ...	0	1	23		
76 ...	Kongashena ...	1	0	24		
77 ...	Walpitamuhandiramalagewatta ...	0	1	15		
Total ...				127	1	14

Ratnapura S. O. 5—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,505 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABAYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Lekangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of minor road from Weligepola to Balangoda and part of Gansabhawa path to Mahawalattenna (the village limit of Kongastenna);

East: Part of Gansabhawa path to Mahawalattenna (the village limit of Kongastenna), the village limit of Telandiriya in Helanda Palata, the village limit of Welengama;

South: Part of Hal dola (the village limits of Galketiya and Ahuliyadda), part of Mala dola (the village limit of Ahuliyadda);

West: Part of Mala dola (the village limit of Ahulyadda), the village limit of Ahulyadda, part of Mala dola (the village limit of Ahulyadda), part of minor road from Welgepola to Balangoda (the village limit of Kongastenna).

## Block Survey Village Plan No. 880

Lot	Name of land	Extent	
		A.	R. P.
3	Kongastenneuwatta	0	0 28
4	Peralandewatta	0	2 10
5	Helegammedewatta	2	0 1
6	Helegedarawatta alias Helegammedewatta	0	1 5
7	Koodagodahena	2	3 35
8	Do (Reservation along minor road)	0	0 21
9	(Minor road, half area)	0	3 19
10	Galmalahunnehena	2	1 25
11	— (Gansabhawa path, half area)	0	1 4
12	Galamalahunnehena	0	0 16
16	— (Ela)	0	0 7
17	Halketiyehehena alias Halketiyehehenyaya	8	3 39
18	Kirapatdeniye Ara	0	2 36
19	Koodagodayaya	10	2 19
20	Mala dola (dry)	0	0 24
21	Nungahamulehena, Helagedaraellehena, Udumullehena, Kahatagahahena, Ulgalahena, Pansalehena, Dimbulehena, Alutgederahena, Gunahamigehena	16	1 14
22	Udumullewatta, Udumullegodawatta	2	0 39
24	— (Gansabhawa path)	0	0 32
26	Vidanehenayalagewatta	0	1 12
27	Vidanehenayalagehena	0	2 4
28	Mala dola (dry, half area)	0	0 13
29	— (Ela)	0	1 33
33	— (Foot path)	0	0 9
35	— (Ela)	0	0 8
36	Halketiyeatura	0	2 26
37	Hal Dola	2	3 2
38	Mirisellehena	1	0 3
39	Gorakagaswatta	1	3 32
41	Udumulleheniya	0	1 8
42	Omarewatta	0	2 19
43	Omarchena, Bogahahena, Henegamalandehena, Nerajuwehena, Gonkurehena, Karagahamandiyehena	8	1 23
45	Mala dola (dry, half area)	0	0 13
46	Puranaweddumewatta	0	2 18
47	— (Gansabhawa path)	0	0 29
48	Henegamalandewatta	1	1 13
49	Karagahamandiyewatta	1	0 21
50	Do.	0	1 13
51	Gonkurewatta	0	3 1
52	Henegamalandehena, Bogahahena, Gonkurehena, Puranasweddumehena	6	1 36
53	— (Path)	0	0 6
54	Hal dola (half area)	1	1 14
55	Mala dola (dry)	0	1 36
56	Tiramanaketiyehehena, Bataketiyehehena, Pattamaluhena	5	3 3
57	Diyakirille Ara	1	0 11
58	Kirille Ara	0	0 18
59	Tennepitayehena, Aluarehena, Kirillarawehena, Galaudayayehena	3	2 18
62	Kirille Ara	0	1 2
63	Waraketitennehena, Tiriwanaketiyehehena, Diyakirillagahamadehena, Gonkurehena, Mirisellemanama alias Galhirehena, Bataketiyehehena	38	2 32
64	Bataketiyehehena, Kirillagahamadehena, Mahahena, Hapugahahena	5	0 2
65	Bataketiyehehewatta alias Kosgahahenewatta	3	0 4
66	— (Gansabhawa path)	0	0 7
Total		136	2 22

Ratnapura S. O. 6—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,506 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Ehelekumbura in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Ehelekumbura Ara (the village limit of Polwatugoda).

East: The village limit of Kongastenna.

South: The village limits of Ahulyadda and Dodampitiya.

West: The village limit of Egodagama, part of Ehelekumbura Ara (the village limit of Polwatugoda).

## Block Survey Village Plan No. 831.

Lot	Name of land	Extent	
		A.	R. P.
1	Ehelekumbura Ara (half area)	0	0 27
4	— (Foot path)	0	0 14
5	Pahalawellehena	0	3 5
6	Pahalawellehena, Nindamandiyehena	1	3 15
8	Egodahagedarawatta	0	3 11
10	Bandarawatta	0	0 15
11	Egodahagedarawatta	0	3 16
12	Bandarawatta, Nindamandiyehena, Elhena	3	1 26
13	Ketagodahena	1	3 35
14	— (Gansabhawa path)	0	0 12
15	Bandarawatta, Polwatte-Kahatagahahena, Mahahena	6	3 19
16	Mugunkelemukalana	0	0 35
Total		17	0 30

Ratnapura S. O. 7—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,507 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Egodagama in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Migommana Oya (the village limits of Medagama and Hettigoda), part of Ehelekumbura Ara (the village limit of Polwatugoda);

East: The village limit of Ehelekumbura;

South: The village limits of Dodampitiya and Panane;

West: The village limit of Panane.

## Block Survey Village Plan No. 832

Lot	Name of land	Extent	
		A.	R. P.
1	Migommana Oya (half area)	0	3 20
2	— (Foot-path)	0	0 1
3	— (Foot-path)	0	0 7
9	Mugunkelemukalana	1	3 29
10	Ehelekumbura Ara (half area)	0	0 16
12	Mala Dola (dry)	0	0 10
15	Mala Dola (dry)	0	1 13
15½	Mugunkelemukalana	0	0 4
17	Egodawatta	0	2 19
21	Dikarawehena	0	0 37
22	Weli-irawatta	2	0 8
23	— (Gansabhawa path)	0	0 7
24	Marawewatta	1	0 1
25	Mugunkelemukalana	1	2 15
26	Paragahahena, Kiriellegehena, Weli-irehena, Marawehena, Manannalagehena	7	0 36
27	Kiriellegewatta	2	0 0
Total		18	0 23

Ratnapura S. O. 8—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,508 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Bopitigoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Dodampitiya, part of Eriyaketiye Ara (the village limit of Dodampitiya);

East: Parts of Eriyaketiye Ara and Ambagasmulle Ara (the village limit of Dodampitiya);

South: Part of Ambagasmulle Ara (the village limits of Dodampitiya and Kelegammana);

West: The village limits of Kelegammana and Panane.

## Block Survey Village Plan No. 833

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Alutwattehehena, Mahahena, Puhulkoratuwehena, Eriyaketiyehehena, Talagahawattehehena, Henayagehena, Botiyalandehena, Dimbulahena	16	0	35
2	Eriyaketiye Ara (dry; half area)	0	0	27
5	— (Channel)	0	0	10
6	Puhulkoratuwehena	0	0	22
7	— (Minor Road)	0	2	27
8	Eriyaketiye Ara (dry, half area)	0	0	35
12	— (Foot-path)	0	0	5
13	— (Do.)	0	0	4
14	Medawatta alias Polgahawattehehena	0	2	36
17	Puhulkoratuwehena	0	2	31
18	(Do)	1	0	20
19	Getaudahenewatta, Tennapitahenewatta	2	0	23
21	Wannigewatta	1	2	21
22	Ambagasmulle Ara (dry; half area)	0	0	16
24	Do (Do. Do.)	0	0	17
26	Meddawatta	0	2	17
27	— (Foot-path)	0	0	17
29	Meddawatta	0	0	34
30	Pellewatta	0	1	25
Total		25	1	21

Ratnapura S. O. 9—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,509 (Ratnapura)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Dodampitiya in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in

E 2

the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Egodakumbura and Ehelakumbura,  
East: The village limit of Ahulyyadda, part of Helaudawatta Ara (the village limit of Ahulyyadda), the village limit of Ahulyyadda, part of Galkoratuwe Ara (the village limit of Ahulyyadda), the village limit of Ahulyyadda,

South: The village limit of Ahulyyadda, part of Kekunc Ara (the village limits of Ahulyyadda and Pettarakumbura), part of Mala Dola (the village limit of Kelegammana),

West: Part of Mala Dola (the village limit of Kelegammana), the village limit of Kelegammana, part of Galamunc Ara (the village limit of Kelegammana), parts of Ambagasmulle Ara and Eriyaketiye Ara (the village limit of Bopitigoda), the village limits of Bopitigoda and Panane.

## Block Survey Village Plan No. 834

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Bogahamulahena, Dummalagahamulahena, Talagahawattehehena alias Derehewehena, Naluhetalgahamulahena, Tennapitahena, Eriyaketiyehehena alias Arambehena, Pansalewattehehena, Kongahamulahena alias Henavaghehena	17	2	19
2	Tennahenewatta alias Bolugahenewatta	1	1	10
3	Galagamawatta	1	0	37
4	Bulugahamulahenewatta	0	3	3
5	Paiagahamulahenewatta alias Ambagababunewatta	1	2	19
6	Gorakagahawatta	0	0	5
7	Do.	0	1	27
9	Helaudawatte Ara (dry)	0	0	0
10	Bogahamulawatta	0	3	0
11	Bogahawatta alias Bogahamulawatta	0	0	32
12	Helaudawatte Ara (dry; half area)	0	0	4
13	Bogahawatta alias Bogahamulawatta	0	3	34
15	— (Foot-path)	0	0	13
16	Pellalangahenewatta	0	1	29
17	Bogahamulawatta	0	1	16
18	— (Minor road)	0	3	11
19	Dummalagahamulawatta	1	2	35
20	Mala Dola (dry)	0	0	15
21	Arambewatta	0	2	5
23	Eriyaketiye Ara (dry; half area)	0	0	25
24	Arambewattepaula, Dummalagahamulawattepaula	0	0	8
25	Eriyaketiye Ara (dry, half area)	0	0	36
26	— (Ela)	0	0	4
28	Bogahamulahena	0	0	31
29	Hennegedawatta	0	1	35
30	Mala Dola (dry)	0	0	4
31	Pellalangawatta	0	1	8
32	Pellalangahena	1	0	12
33	Helaudawatte Ara (dry, half area)	0	0	28
35	— (Foot-path)	0	0	11
37	— (Ela)	0	0	8
38	Eriyaketiye Ara (dry)	0	0	32
39	Ambagasmulle Ara (dry; half area)	0	0	10
40	Walarawehena	1	1	28
41	Galkoratuwe Ara (dry, half area)	0	0	23
42	Balagahawatta	0	3	25
43	Galkoratuwehena	0	3	17
44	Balagahayawatta alias Balagahayawawatta	20	3	32
45	Do Do Do	1	0	24
46	Galamunc Ara (dry; half area)	0	0	36
47	Galamunc Ara (dry)	0	0	11
48	Kirillagahamadewatta	1	2	27
49	Bandarahena	0	2	1
50	— (Foot-path)	0	0	8
51	Bandarahenewatta	0	3	35
52	Galkoratuwa, Kekuncae-Millagahaulahena, Kirillagahamadehena	4	2	6
53	Kekunc Ara (dry, half area)	0	0	29
54	Mala Dola (Do Do)	0	0	9
Total		66	0	6

Ratnapura S. O. 10—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,510 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Ahuliyadda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Ehelckumbura and Kongastenna, part of Mala Dola (the village limit of Lekangoda), the village limit of Lekangoda, parts of Mala Dola and Hal Dola (the village limit of Lekangoda).

East: Part of Hal Dola (the village limit of Lekangoda), the village limits of Galketiya, Miyanaulgoda *alias* Miyanaula and Pettarakumbura.

South: The village limit of Pettarakumbura, part of Mala Dola (the village limit of Pettarakumbura).

West: Part of Kekune Ara (the village limit of Dodampitiya), the village limit of Dodampitiya, part of Galkoratuwe Ara (the village limit of Dodampitiya), the village limit of Dodampitiya, part of Helaudawatte Ara (the village limit of Dodampitiya), the village limit of Dodampitiya.

#### Block Survey Village Plan No. 835

Lot	Name of land	Extent	
		A. R. P.	
1 ...	Gorakagahawatta	1	0 24
2 ...	Kiriwaneketiyeheha, Kalaweketiyeheha, Mataweheha	8	0 27
3 ...	Tiriwanaketiyeheha	0	1 16
4 ...	— (Minor road)	0	2 28
5 ...	Helaudawatteheha	0	0 26
6 ...	Helaudawatta <i>alias</i> Helaudawatteheha	0	3 1
7 ...	Helaudawatta, Gorakagahawatta	1	1 39
8 ...	Helaudawatte Ara (dry; half area)	0	0 4
9 ...	Do. (Do Do)	0	0 28
10 ...	Tibbotulandehena, Ahugahalandehena, Dombagawatteheha, Hivalgallenahena, Henayageheha, Beliellahena, Henayageheha	11	0 22
12 ...	Suwandanelun Ara (dry)	0	2 11
14 ...	Beliellahena	1	2 20
15 ...	Udahawalauewatta	1	2 21
16 ...	Vidanehenayalagewatta	0	1 21
17 ...	Mala Dola (dry; half area)	0	0 13
19 ...	— (Ela)	0	0 10
21 ...	Ahugahalandewatta	0	2 37
23 ...	Do.	0	1 36
25 ...	Helaudawatte Ara (dry)	0	0 12
28 ...	Galkoratuwe Ara (dry; half area)	0	0 23
30 ...	Tennapitahene Ara (dry)	0	1 7
31 ...	Eriyaketiya Ara (dry)	0	3 0
33 ...	— (Foot-path)	0	0 33
37 ...	Pitakoratuwa	0	0 32
38 ...	Do.	0	2 16
39 ...	Munwatta	0	2 2
41 ...	Mala Dola (dry; half area)	0	0 13
42 ...	Mikotuwewatta	0	2 33
43 ...	Asweddumewatta	0	2 10
44 ...	Asweddumehena, Munwatteheha	3	0 20
45 ...	Giruwawatta	0	2 9
46 ...	Galkoratuwe Ara (dry)	0	2 17
47 ...	Hal Dola	1	2 28
48 ...	Do. (half area)	0	3 26
49 ...	— (Gansabhawa path)	0	0 4
50 ...	Tippaleyye Ara (dry)	0	1 32
51 ...	Heenwerauwahena, Pathanketiyeheha, Tippaleheha, Keenagahaowiteheha, Galkoratuweheha, Paragahawaleheha, Hapugahalleheha, Kirilagahamaheheha, Henayageheha, Migahawatteheha, Kosgahahena, Tennapitahena, Giruwawatteheha, Elleheha, Dambehena, Nugeyatakoratuwa, Mahahena, Tiriwanaketiya, Golawelheha, Helagederahena, Ranahungeheha, Serugahahena, Henayalagekoratuwa, Pinhamygeheha, Talagahawatteheha, Kahatagahahena, Patanketiyeheha	90	2 7
52 ...	Tippalewewa (water-hole)	0	1 6
53 ...	Kosgahahene Ara (dry)	0	0 15
54 ...	Galamune Ara (dry)	0	0 24
55 ...	Kekune Ara (dry; half area)	0	0 25
56 ...	Mala Dola (dry)	0	0 14
57 ...	Do. (dry; half area)	0	0 10
Total ...		132	2 2

Ratnapura S. O. 11—1950.

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,511 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Kelegammana in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Panane and Bopitigoda, part of Ambagasmulle Ara (the village limit of Bopitigoda).

East: Part of Galamune Ara (the village limit of Dodampitiya), the village limit of Dodampitiya, part of Mala Dola (the village limit of Dodampitiya), part of Kekune Ara (the village limit of Pettarakumbura).

South: The village limit of Pettarakumbura, part of Pettarakumbura Ara (the village limit of Rupahungagoda).

West: The village limit of Polhenagangoda, part of minor road from Weligepola to Balangoda (the village limit of Polhenagangoda), the village limit of Polhenagangoda.

#### Block Survey Village Plan No. 843

Lot	Name of land	Extent	
		A. R. P.	
1 ..	Meegahawatteheha, Peromalagahahena <i>alias</i> Dikkekunehena, Ellewatteheha, Agalawatteheha, Arambehena, Mahahena, Marangahamulahena	13	0 6
4 ...	Maddumagearawa	0	1 17
5 ...	Dikkekunahena, Maddumagekoratuwa	0	2 25
8 ...	Elamaldeniyeewatta	1	0 0
9 ...	Agalawatta	0	3 6
10 ...	Do.	0	2 16
11 ...	Elamaldeniyeheha	0	2 24
12 ...	Pansalwatta <i>alias</i> Koenagahalanda	3	0 37
13 ...	Ambagasmulle Ara (half area)	0	0 16
14 ...	(Minor road)	1	0 21
16 ...	Ambagasmulle Ara (half area)	0	0 7
17 ...	Galamune Ara (half area)	0	0 36
20 ...	(Channel)	0	0 1
21 ...	Do.	0	0 6
22 ...	(Foot-path)	0	0 16
23 ...	Yodabermehena	1	3 24
24 ...	Karagahamandiyeewatta	1	1 5
25 ...	Karagahamandiyeudakella	1	0 36
26 ...	Arawewatteudakella	0	1 35
29 ...	(Channel)	0	0 2
32 ...	Weligepola Dola	0	0 3
33 ...	Niyandagalehenewatta	0	2 8
36 ...	(Minor road; half area)	0	0 32
38 ...	Kurumigahayayekella	1	0 36
39 ...	Bakmigaha-arawewatta	1	0 5
40 ...	Bakmigahayayewatta	0	2 36
41 ...	Bakmigaha-arawatta	1	1 11
42 ...	Potawa (water hole)	0	0 13
43 ...	Bakmigaha Ara	0	0 26
44 ...	Potawa <i>alias</i> Bakmigaha-arawehena	0	0 19
45 ...	Bakmigaha-arawewatta <i>alias</i> Bandarahene-watta	0	0 39
46 ...	Do Do Do	0	2 21
47 ...	Bakmigaha Ara	0	0 14
48 ...	Batagalgehena, Iddagodayahena, Bakmigahahena, Kurumigahahena, Makulgahahena, Tennapitahena, Marawehena, Warawatteheha, Luappugeheha, Siribhamigeheha, Kekunehena, Owitcheha, Talagahawatteheha, Perawatteheha, Batagalgehena	45	2 10
49 ...	Mala Dola (dry; half area)	0	0 9
50 ...	Kekune Ara (half area)	0	0 25
51 ...	(Foot-path)	0	0 19
52 ...	Do.	0	0 2
53 ...	Pettarakumbura Ara (dry; half area)	0	0 5
Total ...		79	0 32

Ratnapura S. O. 12—1950

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,512 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under

section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Polhenegangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Panane,  
East: The village limit of Kelegammana, part of D R C. Road, from Weligepola to Balangoda (the village limit of Kelegammana), the village limit of Kelegammana;  
South: The village limit of Rupahingangoda;  
West: The village limit of Gangodagama, part of Polhene Ara (the village limit of Gangodagama), the village limit of Gangodagama.

#### Block Survey Village Plan No. 844

Lot	Name of land	Extent A. R. P.
1	Panane Estate	0 1 19
2	Iringuyayenabehena, Gorokgahahena, Tonnepitabehena, Munuwattahena, Kiriwanawattahena, Pattamaluhena, Bogahahena, Kongahahena, Iringuyaye, Iringuhenyaye, Arambehena, Mahabandarabehena, Alakolawarawegoda	36 0 16
4	(Stream, dry)	0 0 10
5	Alakola-arawa (dry)	0 1 23
6	(Stream, dry)	0 0 1
9	Polhene Ara (half area)	0 0 35
10	Weligepola Dola	0 1 2
11	Niyandagalabehena alias Egoda-arawa	1 2 14
12	Niyandagalawatta	1 0 18
13	Niyandagalawatta	1 2 7
14	(Minor road)	0 0 23
15	Niyandagalawatta	0 3 3
16	Niyandagalawatta	0 3 25
17	(District road committee road—half area)	0 0 32
18	Niyandagalabehena, Etimaldeniyehena, Gammassahena, Ellehena, Marawehena, Makulgahahena, Bandarahena, Kurumigahahena, Galkoratuwa	22 2 33
19	(Stream; dry)	0 0 16
20	(Foot-path)	0 0 7
21	(Stream; dry)	0 0 24
	Total	66 2 28

Ratnapura S. O. 13—1950.

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,513 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Gangodagama in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Panane and Polhenegangoda, part of Polhene Ara (the village limit of Polhenegangoda), the village limit of Polhenegangoda;

East: The village limits of Polhenegangoda and Rupahingangoda;

South: The village limits of Rupahingangoda and Weligepola, part of Gansabhawa path from Weligepola to Panane (the village limit of Panangegangoda);

West: Parts of Gansabhawa path from Weligepola to Panane and Nundakumbura Ara (the village limit of Palledeniyegangoda), the village limits of Palledeniyegangoda and Panane.

#### Block Survey Village Plan No. 845

Lot	Name of land	Extent A. R. P.
3	Polhene Ara (half area)	0 0 35
4	(Irrigation channel)	0 0 8
6	Arambehena, Galpottchena, Talgaswattchena, Galwalehena, Talgashena, Kongahahena, Mahaudarawahena, Paragahamaditte alias Aiambe-ella	22 1 20
7	Talgaswatta	0 0 34
9	Kolafungewatta	1 3 29
10	Nugehena	1 0 3
11	Nugehena	3 1 37
12	(Gansabhawa path)	0 0 36
13	Mahananda-arawchena, Galpottchena, Bandarawattchena, Belungalenandiya, Kahatagahahena, Peellehena, Galapallehena, Gorokgallehena, Ellehena, Alandugahamadehena, Tennepitamandiya, Ranwalayawatta	31 3 38
14	Nundakumbura Ara	0 1 12
15	Nundakumbura Ara (half area)	0 0 16
16	Bogahawatta	2 2 16
17	Pinnawattemandiya	1 1 16
18	Peellehenewatta	0 3 1
19	Peellehenewatta	0 2 21
20	Arambehena alias Godallehena	1 3 12
21	Galkoratuwa	1 0 32
25	Atekanuwagawawatta	0 3 16
26	Bogahahena, Pansalehena, Egodarawehena, Habaraketiychena	5 3 35
27	Weligepola dola	1 1 5
28	Godallahena	2 3 20
29	Godellehenewatta	0 3 1
31	(Gansabhawa path; half area)	0 0 32
32	(Gansabhawa path; half area)	0 0 32
34	Munhenelandewatta	3 0 2
35	Batadolagethena	1 2 30
36	Kongahawatta	1 3 28
37	Mukalanawatta	1 1 37
39	Suriyagaswatta	1 1 14
41	Suriyagaswatta	1 0 24
42	Etetikumburewewa, (tank and bund; abandoned)	0 1 10
43	Habaraketiawatta	0 1 30
44	Habaraketiychena	2 0 30
46	Habaraketiawatta	0 2 18
47	Welkeppitiawewatta	9 2 23
48	Welkeppitiawehena	9 0 4
49	(Foot-path)	0 0 14
50	Pettarakumbura Ara (dry)	0 0 21
51	Kalahagahahenyaya, Udakalahagahahenyaya, Galkoratuwa	5 3 25
52	Habaraketiymukalana	3 3 37
54	(Foot-path)	0 0 21
55	Habaraketiymukalana (reservation for D. R. C. road)	0 0 14
56	(District Road Committee road)	1 2 24
57	Habaraketiymukalana	2 3 31
58	Kankundanarehena, Bangalawchena	6 0 30
59	Habaraketiymukalana	0 1 38
60	Bangalawewatta	0 3 13
62	Udahakoratuwa	0 2 33
63	Dalukgalahena, Batalakoratuwa	1 2 0
64	Kongahawatta	1 1 27
65	Galpottewatta	1 0 15
66	(District Road Committee Road, half area)	0 0 8
	Total	142 1 37

Ratnapura S. O. 14—1950.

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,514 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Palledemiyegangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North. The village limit of Panane.

East. The village limit of Gangodagama, parts of Nundakumbura Ara and Gansabhawa Path from Panane to Weligepola (the village limit of Gangodagama), part of Weligepola Dola (the village limit of Panangegangoda), the village limit of Panangegangoda.

South. The village limit of Panangegangoda, part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale).

West. Part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale), part of Migommana Oya (the village limit of Hapugastenna), the village limit of Panane.

#### Block Survey Village Plan No. 846

Lot	Name of land	Extent		
		A	R	P.
1 ...	Dehigaspiyehena	3	0	5
2 ..	Madavalchena, Wadiyewattehena	7	3	38
3 ..	Millehena, Gorokgasellehena	3	1	3
4 ..	Gorokgasellehena	1	0	5
5 ..	Nundakumbura Ara (half area)	0	0	15
6 ..	—(Gansabhawa path)	0	2	27
7 ..	Medagamahena	0	2	36
9 ..	Medagamahena	0	1	22
10 ..	Bogahahena	0	1	22
11 ..	Bogahahena	0	1	38
12 ...	Wadiyewatta	1	2	3
13 ..	Darandewatta	0	3	35
14 ...	Medagamahena	0	2	4
15 ..	Medagamahena <i>alias</i> Medagamavidaneggehena	0	3	35
16 ..	Polgepolahena <i>alias</i> Pupulehena	2	0	10
17 ..	Gamehena, Gamehenemukalana	7	3	18
18 ..	Ittagalahinna, Atudola-ellemukalana	9	2	31
19 ..	Mapatamulle Ara	0	1	11
20 ..	Lop tiyawatta, Kahatagahahena, Dumbulehena, Mahahena, Malkatuwa, Pupulehena	20	2	25
28 ...	Medagamahenepahalakella	0	1	19
29 ..	Gorokgasellehena	0	0	37
32 ..	— (Gansabhawa path, half area)	0	0	32
34 ..	— (Irrigation channel)	0	0	4
37 ..	Nundakumbura Ara	0	1	32
41 ...	Udumulligoda	0	0	17
42 ...	Bopiyehena	1	0	27
43 ..	Kahatagahahenepahalakella	0	2	20
46 ...	Tennepitahena	0	2	2
47 ...	Dombagaswatta, Medahena, Ganthalagegodahena, Pallehawattehena, Imbulewit hena, Tennepitamandiya, Penkomehena, Medagamahena, Tennepitahena	20	3	4
48 ..	Ittagalamukalana, Atudolamukalana, Atudolelemukalana	30	0	6
49 ...	Ittagalamukalana	1	1	10
50 ...	Lihinnyanketiye hena, Leenyanketiya, Ittagalahena, Bogahahena	18	3	32
51 ..	Atudola Ara	1	1	32
54 ..	(Gansabahawa path)	0	1	24
55 ..	Weligepola dola (half area)	0	0	27
57 ..	Galkoratuwehena, Kehelwewewa, Welehena, Imbulewit hena, Pallehawattehena, Imbulewita, Medagamahena, Tennepitahena, Dunmadalagahawatta	19	0	15
58 ..	Atudolamukalana	79	0	4
59 ..	Leenyanketiya, Galaudawadiya	3	0	34
60 ..	Wadugeokanda	0	3	31
62 ...	Atudolamukalana	0	2	1
63 ...	Galaudawadiya, Galewatta	2	2	20
65 ...	Galaudawadiya	0	1	31
66 ..	Galaudawadiya <i>alias</i> Galaudawadiyehena	3	0	19
67 ..	Galaudawadiye Ara	0	1	30
68 ..	Kirwanahena	1	0	6
70 ..	Galaudawadiye <i>alias</i> Galaudawadiyehena	0	2	37
71 ..	Migommana Oya, Medagan Oya (half area)	2	3	31
72 ..	(Ela, dry)	0	0	10
73 ..	Tennepitawatta, Wadiyawatta	2	2	23
75 ..	Halmillagahawatta	0	1	26
76 ...	Mala Dola (dry)	0	1	33
77 ..	Amatillanketiya, Tennewatta	6	3	11
78 ..	Mala Dola (dry)	0	0	9
Total		264	0	3

Ratnapura S. O. 15—1950.

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,515 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such lands is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949

M. W. F. ABAYAKOON,  
Assistant Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Panangegangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries —

North. Part of Gansabahawa Path and of D.R.C. Road from Balangoda to Weligepola (the village limit of Gangodagama).

East. Part of D.R.C. road from Balangoda to Weligepola (the village limit of Weligepola), the village limits of Weligepola and Akurugegangoda, part of Kolonnearawe Ara (the village limit of Akurugegangoda).

South. The village limit of Akurugegangoda, part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale).

West. Part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale), the village limit of Palledemiyegangoda, part of Weligepola Dola (the village limit of Palledemiyegangoda)

#### Block Survey Village Plan No. 847

Lot	Name of Land	Extent		
		A	R	P.
1 ..	Munhenlanda, Welipotegodahena Apullana-walehena, Diganarawehena	3	2	1
2 ...	Welipotegodawatta	0	1	5
3 ..	(Gansabahawa path, half area)	0	0	32
4 ..	Wewewatta	0	3	35
5 ..	Wewehena	0	2	35
6 ..	Indikotewatta	0	1	13
7 ..	(District Road Committee Road, half area)	0	0	16
9 ..	Munhenlandewatta	1	0	0
11 ..	Weligepola Dola (half area)	0	0	27
12 ..	Diganaawewatta	0	1	33
14 ..	Weligepola Dola	0	2	16
16 ..	— (Irrigation Channel)	0	0	2
21 ..	Galkoratuwewatta	0	2	7
22 ..	Dodangahahena	0	1	23
23 ..	Samayanpoloawewatta	1	0	0
25 ..	Medikoratuwewatta	0	0	34
26 ..	Medawatta	0	1	11
27 ..	Siyambalagahahena	0	1	19
28 ..	Gallinda Ara (dry)	0	0	11
30 ...	Heenarangahahena, Tennepitahena, Galkoratuwehena, Welangahahena, Hatauhamigchena, Samayanpolchena	11	1	2
31 ...	Paragasella	5	2	29
32 ...	Do	25	1	36
33 ..	Rukattanahena <i>alias</i> Galamuwekandehena Konketiyaehena, Handugamahena, Kolonnearawehena, Dalukketiyewala, Siloggettenhena, Amunegodahena, Migahahena	30	2	32
34 ..	Kolonnearawe Ara (dry, half area)	0	0	23
35 ..	(Irrigation Channel)	0	0	13
37 ..	Handugamahena	0	1	22
38 ...	Medagan Oya (half area)	1	2	16
Total		86	2	21

Ratnapura S. O. 16—1950

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 2,516 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such lands is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under



section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKKON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Akurugegangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Panangegangoda, part of Weligepola Dola (the village limit of Weligepola).

East: Part of Gansabhawa Path from Weligepola to Ranwala (the village limit of Radagoda), the village limits of Radagoda and Pitakanda, parts of Narangaswatte Ara and Migaha Ara (the village limit of Pitakanda), the village limit of Pitakanda.

South: Part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale).

West: Part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale), the village limit of Panangegangoda, part of Kolonnearawe Ara (the village limit of Panangegangoda) the village limit of Panangegangoda.

#### Block Survey Village Plan No. 848.

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Weligepola Dola (half area)	0	0	25
5	Meddeniyegodawatta	0	2	12
8	— (Gansabhawa path and part of bridge) (half area)	0	0	10
9	Waikumburuella	0	3	31
10	— (Gansabhawa Path)	0	0	10
12	Gamwasambhena, Gashatarehena, Gamchena, Gulgamagehena, Uruwalahena, Panvilagehena, Ittagodellehena, Handugamahena	7	0	7
13	Hinnelindalangamukalana	1	3	31
14	Kahatagahena <i>alias</i> Kudaralagehena, Hinnelindalangahena, Welkanawattehena, Unapandurehena, Hatanhamgehena, Tennapitahena, Kurundugahahena	12	1	17
15	Paigasella	14	3	12
16	Batalawatta	1	2	36
17	Dambahena	2	0	8
18	Katuthambarawewatta	1	0	22
19	Narangaswatta	2	1	16
20	Nugewatta	0	1	30
21	Narangaswatte Ara (dry, half area)	0	1	27
22	Gorokgasella	4	3	12
23	Konketiya	0	3	18
24	Kolonnearawe Ara (dry, half area)	0	0	23
25	Kolonnearawe Ara (dry)	0	0	12
26	Katuthambarawehena, Badullagahahena, Gulgamagehena, Kudagodehena, Konketiye-hena, Kapukoratuwehena, Bakamunuomatehena, Koskola-arawahena, Kalahagadellehena, Kolonnearawahena, Palladeniyahena, Pannilagehena	50	0	32
27	Migaha Ara (half area)	0	0	27
29	Migaha Ara	0	1	17
31	Godellehena	0	0	19
32	Handugamahena, Godellehena, Janyagehena	4	3	2
33	— (Irrigation channel)	0	0	8
35	Medagan Oya (half area)	1	0	16
Total		108	3	0

Ratnapura S. O 17—1950

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,517 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKKON,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Pitakanda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Akurugegangoda and Radagoda, part of Gansabhawa path (the village limit of Radagoda), the village limits of Radagoda and Alakolamada;

East: The village limit of Alakolamada, the village limit of Talagaskanda in the Atakalan Korale,

South: The village limit of Talagaskanda in the Atakalan Korale, part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale);

West: Part of Medagan Oya (the village limit of Medaganoya in Atakalan Korale), the village limit of Akurugegangoda, parts of Migaha Ara and of Narangaswatte Ara (the village limit of Akurugegangoda), the village limit of Akurugegangoda.

#### Block Survey Village Plan No 849

Lot	Name of land	Extent		
		A	R	P
1	Bogahawatta	1	2	24
2	— (Gansabhawa path, half area)	0	0	3
3	— (Gansabhawa path)	0	0	20
4	Kirillagahamadewatta	1	1	7
5	Kirillagahamadehena	0	1	26
6	Do.	0	0	16
7	Do.	0	2	14
8	Kirillagahamada	0	1	30
9	Paragahamulchena <i>alias</i> Dalukgalehena	3	2	32
10	Madawalehena	1	0	8
11	Do.	0	0	3
12	— (Gansabhawa path)	0	1	4
13	Dimbulehena	1	1	31
14	Do.	0	3	16
15	Batapanduruwellewatta	0	3	12
17	Batapanduruella	1	0	11
18	Migahakoratuwa	1	3	8
19	Gamchena	1	3	17
20	Kirillagahamadehena, Gamchena, Galweta-koratuwa, Hinguruketiye-hena, Alutwattahena, Kalahagahahena	19	1	25
21	Hinguruketiye-mukalana	1	1	8
22	Hinguruketiye-hena	2	3	22
23	Kalahagahahena	1	1	15
24	Deniyehena, Kalahagahahena	0	2	39
25	Ranwalagekumburegodawatta	0	0	15
26	— (Stream, dry)	0	0	35
29	Meneriwatta	1	2	3
30	Pelakoswatta	0	2	28
31	Pelakoswatta, Kalahagahawatta	0	1	33
32	Pelakoswatta	0	1	13
33	Kalahagahawatta	0	1	28
34	Galegewatta	0	2	37
35	Ranwalagewatta	0	0	21
37	Pitakandu Ara (dry)	0	0	11
38	Ranwalagewatta	0	0	24
39	Akurugearavegodawatta	0	0	32
41	— (Public well)	0	0	1
43	Moragahamulhena	0	3	6
44	Do.	0	1	13
45	— (Foot-path)	0	0	12
46	Udahakoratuwewatta	1	1	25
47	(Gansabhawa path)	0	2	21
48	Makulgahamadehena	0	2	36
49	Migahahena	0	3	19
50	— (Gansabhawa path)	0	1	27
51	Metihakkehena	0	0	30
52	Udahadikhena	0	0	27
53	— (Gansabhawa path)	0	0	6
54	Kalautuwawehena, Migaha-arekoratuwa, Migahahena, Metihakkehena, Ovitaman-diya, Dikhena, Pahaladikhena, Makulgahamadehena	24	0	12
55	Narangaswatte Ara (dry; half area)	0	1	27
56	Migaha Ara (half area)	0	0	27
57	Galdolewatta	4	0	15
58	Gorokgasella	14	2	19
59	Do.	5	3	8
60	Kiriwanaketiya	1	0	26
61	Bandarahena	0	3	30
62	Buruthagahahena	0	2	24
63	Makulgahahena	1	3	36
64	Migaha Ara	1	3	1
65	Makulgahamadewatta	1	3	14
66	Makulgahamadehena, Hulankaduwegalahena, Moragahamulhena, Makulgahamadekoratuwa	7	1	26
67	Kekunehena	2	2	13
68	Nekethgehena, Gamwasambhena, Meegahahena, Kiriwanaketiya, Bandarahena, Galneraluwahena, Damniellehena, Kolongashena, Tunandehena, Ellehena, Telitiywellandehena, Kalahagahahena, Batuhen	47	1	10

Lot	Name of land	Extent		
		A.	R.	P.
69 ...	Ambalangodahena, Nikatenna, Buuthakandehena <i>alias</i> Buruthagahahena, Bandarahena, Gamwasamhena, Nilwalahena, Hatanhamgehena, Kosgahahena	35	0	29
70 ...	Medagan Oya (half area)	1	3	4
71 ...	Pallewattakumbura (paddy, abandoned)	2	1	29
Total ...		209	1	1

Ratnapura S. O. 18—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,518 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Radagoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Welgepola Dola (the village limit of Welgepola).

East: Part of Welgepola Dola (the village limit of Kudakanda), the village limit of Kudakanda.

South: The village limit of Pitakanda.

West: Part of Gansabhawa path from Ranwala to Welgepola (the village limit of Pitakanda), the village limits of Pitakanda, and Akurugegangoda, part of Gansabhawa path and part of bridge (the village limit of Akurugegangoda).

Block Survey Village Plan No. 850.

Lot	Name of land	Extent		
		A.	R.	P.
1 ...	— (Gansabhawa path and part of bridge; half area)	0	0	10
2 ...	— (Gansabhawa path)	0	0	31
3 ...	Gamwasamwatta	0	2	18
4 ...	— (Gansabhawa path)	0	0	3
5 ...	Kongahawattahena, Gamwasamhena	3	0	11
6 ...	— (Foot-path)	0	0	3
8 ...	Welgepola dola (stream; half area)	0	2	12
9 ...	Bogaha-arawehena	1	0	35
10 ...	Moratotagedarawatta	0	1	5
11 ...	Do.	0	1	19
12 ...	Moratotagedarahena	0	3	32
16 ...	Halgahawatta	4	0	31
20 ...	Palledeniyegodawatta	0	2	3
21 ...	Udumullegodahena, Velanvitagehena	3	3	13
22 ...	— (Gansabhawa path)	0	0	13
23 ...	— (Do. half area)	0	0	3
24 ...	Elandayayemukalana	2	2	12
25 ...	Kiriwanaketyehena	0	3	3
26 ...	Neketgemandiya, Gamimehena, Udahagamimehena, Kiriwanaketyehena	10	3	2
Total ...		30	0	19

Ratnapura S. O. 19—1950.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,519 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Welgepola in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Gangodagama.

East: The village limits of Rupahingangoda and Kudakanda.

South: Part of Welgepola Dola (the village limit of Radagoda).

West: Part of Welgepola Dola (the village limits of Radagoda and Akurugegangoda), the village limit of Panagegangoda, part of the District Road Committee Road from Balangoda (the village limit of Panagegangoda), the village limit of Gangodagama.

Block Survey Village Plan No. 851.

Lot	Name of land	Extent		
		A.	R.	P.
1 ..	Mikotamandiyewattegawahenepotta (rock)	0	1	23
2 ..	Mikotamandiyewatta	1	3	7
3 ...	Bogahahenewatta, Mikotamandiyewatta	1	2	28
4	Habaraketyemukalana	1	1	19
5 ...	Medigearawewatta, Bogahahenewatta	8	2	15
6 ...	Ahaspokunahena	2	2	2
7 ...	Modagediyehena	1	2	30
8 ..	— (District road committee road; half area)	0	0	8
10	Welgepola Dola (half area)	0	0	25
12 ...	Edandagawahena	0	0	24
13 ...	Edandagawawatta	0	1	33
16 ...	Ahaspokunewewa (tank and bund, abandoned)	0	0	38
17	— (District Road Committee road)	0	1	25
18 ..	— (Gansabhawa path and part of bridge)	0	2	28
21 ...	Paragahamulahena	1	2	10
25 ..	— (Ela)	0	0	28
26 ..	— (Gansabhawa path)	0	0	4
26½	— (Do.)	0	1	0
27 ...	Kiriwanegalgodehena	1	2	35
28 ...	Paragahamulahena	0	1	6
29 ...	Welmiyanapitiya	1	0	14
30	— (Water-hole)	0	0	11
31 ...	Ahaspokunewatta	0	0	12
33 ...	Edandagawawawedarandawatta	1	1	2
34 ...	Edandagawahena	0	0	24
34½	— (Foot-path)	0	0	3
35 ...	— (Do.)	0	0	3
36 ...	Edandagawahena	0	1	10
38 ...	Welmiyanapitiya	0	0	18
39 ...	Arambemandiyewatta	0	2	5
40	Arambewatta	0	0	36
41 ...	Halpandeniyewatta	0	2	18
42 ...	Kandettahena, Arambemandiya, Halpandeniyehena, Kandetta, Arambemandiyepaulekella, Paragahamulahena	7	0	35
43 ...	Welgepola Dola (half area)	0	1	36
44 ...	Halpandeniyewatta	0	0	18
Total ...		36	2	33

Ratnapura S. O. 20—1950

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,520 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 20th day of January, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 26th day of October, 1949.

M. W. F. ABEYAKOON,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Rupahingangoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Gangodagama, and Polhenagangoda, part of Pettarakumbura Ara (the village limit of Polhenagangoda), part of Pettarakumbura Ara (the village limits of Kelogammana and Pettarakumbura).

East: Parts of Pettarakumbura Ara and stream (the village limit of Pettarakumbura), the village limits of Pettarakumbura and Kalukanda, the village limits of Kalukanda and Kudakanda.

South: The village limit of Kudakanda;

West: The village limit of Weligepola.

#### Block Survey Village Plan No. 852

Lot	Name of land	Extent A. R. P.
1	Pettarakumburaellehena, Etimaldeniyemukalana <i>alias</i> Etimaldeniyehena	6 1 28
2	Pettarakumbura Ara (dry)	0 0 20
3	Etimaldeniyehena	1 2 24
1	— (Foot-path)	0 0 3
5	Pettarakumbura Ara (dry; half area)	0 0 8

Lot	Name of land	Extent A. R. P.
6	Helehenamukalana <i>alias</i> Pettarakumburehena	1 2 5
7	— (Stream; dry; half area)	0 0 11
9	Mukalanhene Ara (dry)	0 0 12
10	Pettarakumburuellemukalana	3 2 28
11	— (Stream; dry)	0 0 20
12	— (Gansabhawa path)	0 0 31
13	Hapugahahena, Matagahahena, Liyanage-ella, Rupahingangodahena, Weerewehehena	14 3 6
14	Pollamurugewatta	4 2 14
14½	Habaraketyemukalana	0 1 15
15	Pollamurugewatta	0 2 20
15½	— (Gansabhawa path)	0 0 25
16	— (Well)	0 0 1
17	Medigearawa (paddy; abandoned)	0 2 15
18	Medigearawa	0 0 26
19	Liyanagedarawatta <i>alias</i> Welhwatta	0 1 26
22	— (Ela)	0 0 23
24	Migahamulahena, Hingalaudahena, Helchena, Udawattehena, Velangahamandiya, Galapallehena, Liyanage-ella, Modagediyehena, Dombagahamulahena, Epitawattehena <i>alias</i> Kamatgodellehena, Ikkangahahena, Rupahingangodehena, Galpottchena, Hapugahahena, Maramandiyehena, Tennapitahena, Budugallicnakoatuwa	39 3 38
25	Eudirigallerava	1 2 26
26	— (Stream; dry)	0 0 5
	Total	77 1 32

Ratnapura S. O. 21—1950

## Land Sales by the Settlement Officer

### PROVINCE OF SABARAGAMUWA

**No. 14,434, S. O.**—The Settlement Officer will, on Wednesday, March 15, 1950, at 9 a.m., at Belihuloya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding land sales. Six allotments of land situated in the Kadawata Korale of the Talapitigam Pattu Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

#### Block survey preliminary plan No. 652—Yakkumbura (part of)

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent A. R. P.
150	Ettrick Tea Estate	Brampton Group Tea Co.	Tea	0 2 12
191	Medakumburehena	Menikkadawara Mudiyansele Kiru Banda	Chena	0 0 39
192	Medakumburehena, Mulatakumburehena	Menikkadawara Mudiyansele Ran Menike	do.	0 0 39
210	Watagoda	Menikkadawara Mudiyansele Bandara Menike	Patana	0 1 6
211	Do.	Menikkadawara Mudiyansele Heen Mudiyanse	do.	0 1 3
212	Do.	Jayasingha Mudiyansele Alicenona	do.	0 1 6

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 11, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

**No. 14,435, S. O.**—The Settlement Officer will, on Wednesday, March 15, 1950, at 9 a.m., at Belihuloya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of the under-mentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding land sales. Five allotments of land situated in the Kadawata Korale of the Talapitigam Pattu Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

#### Block survey preliminary plan No. 654—Nittamaluwa

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent A. R. P.
67	Belungalahola	Edritte Mudiyansele Kudamahathmaya	High jungle	0 1 4
78	Dewagahamullehena	do.	Chena	0 2 1
113	Ambagahahela	do.	Patana	1 1 2
115	Do.	Hannapuli Brahmanalage Hetti Basnayake Rallage Punchimahathmaya	do.	1 0 6
118	Werawehena	(1) Kandemudiyansele Punchirala, (2) Gajanayaka Mudiyansele Appuhamy, (3) Kandemudiyansele Punchimenka	Chena	0 0 38

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 11, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

**No. 14,436, S. O.**—The Settlement Officer will, on Tuesday, March 14, 1950, at 9 a.m., at Belihuloya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding land sales. Twenty-five allotments of land situated in the Kadawata Korale of the Talapitigam Pattu Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

#### Block survey preliminary plan No. 578—Bakmiwala

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent A. R. P.
21	Meegahawalakada Tenne-pitahena	(1) Multenralalaye Tikirihamy, (2) ditto Ratuhamy, both of Mungastenna	Chena	1 1 17
22	Do.	(1) Battanarallaye Appuhamy, (2) ditto Ran Menika, (3) ditto Heen Menika, (4) ditto Rattaranhamy, (5) ditto Menkhamy, all of Kinchigune	do.	1 1 19
23	Egodawattehena Tenne-pitahena	(1) Nayarawe Mudiyansele <i>alias</i> Galapitigedera Dmgirihamy, (2) ditto Heen Menika, (3) ditto Puchi Nona, (4) ditto Menikhamy, (5) ditto Mohottyhamy, (6) ditto Kirsanduhamy, all of Muttettuwigama	do.	1 0 15
36	Udahalyaddehennyaya	Weerakkoddy Arachchilaye Nandahamy of Muttettuwigama	do.	3 2 19

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent	
				A.	R. P.
37	Udahaliyaddehenyaya	(1) Kadadora Arachchilaye Rattaranhamy of Illukpellesa, (2) ditto Puchi Menika of Mungastenna, (3) ditto Kuru Menika of Denagama, (4) Vijayanande Thero of Udagama, (5) Matota Gamarallaye Dingiri Menika of Udagama	Chena	0	2 3
39	Meegalahalalaka pita-arawehena	(1) Multenralalaye Appuhamy, (2) ditto Ratuhamy, (3) ditto Podimahatmaya, (4) Dambagaspatiye Ran Menika, (5) Multenralalaye Puchimahatmaya, all of Mungastenna	do	1	2 26
40	Do.	Same as lot 23	do.	1	0 0
41	Do.	(1) Egodawatteralalaye Rattaranhamy, (2) ditto Puchi Menike, (3) ditto Heen Menike, all of Mungastenna	do.	0	3 1
42	Do.	Munasinghe Arachchige Puchimahatmaya of Muttettuwegama	do.	0	3 3
43	Do.	(1) Kekirawatteralalaye Sriwardenahamy, (2) ditto Puchi Menika, (3) ditto Ran Menika, (4) ditto Dingiri Menika, (5) ditto Kiri Appuhamy, (6) ditto Rattaranhamy, (7) ditto Sriwardena, (8) ditto Puchi Menika, all of Weralugasmanakada, (9) ditto Heen Menike of Mulgama, (10) ditto Dingiri Menika of Alutnuwara	do.	0	3 1
46	Egodawattehena	Same as lot 23	do.	2	1 39
51	Tennepitahena	Mrs. Jane Mahawalatenna Jayawardena of Balangoda	do.	1	3 13
57	Migaha-arawehena	Weerakkody Arachchilaye Nandahamy of Muttettuwegama	do.	1	2 1
58	Do.	Same as lot 39	do.	2	0 3
60	Migahakandurehenyaya	Same as lot 21	do.	4	0 12
61	Meegahawalakada	(1) Multenralalaye Podi Mahatmaya of Mungastenna, (2) ditto Puchimahatmaya of ditto, (3) Dambagaspatiye Ran Menika of ditto, (4) Heirs of Naware Arachchige Puchi Menika of Vijantukumbura	do.	0	3 27
62	Do.	Munasinghe Arachchige Puchimahatmaya of Muttettuwegama	do.	0	3 26
65	Do.	Same as lot 22	do.	0	2 5
66	Diganewala-arawehena	(1) Multenralalaye Heen Menika, (2) ditto Anadahamy, (3) ditto Puchirala, (4) ditto Rattaranhamy, (5) ditto Puchi Menika, (6) ditto Heen Menike, all of Mungastenna	do.	3	2 19
67	Do.	Same as lot 37	do.	3	3 25
69	Diganewala-arawepatana	Same as lot 22	do.	2	0 2
70	Do.	(1) Multenralalaye Anadahamy, (2) ditto Puchirala, (3) Egodawatte Ralalaye Rattaranhamy, (4) ditto Puchi Menike, (5) ditto Heen Menike, all of Mungastenna	do.	3	0 0
71	Do.	Weerakkody Arachchilaye Nandahamy of Muttettuwegama	do.	3	0 16
76	Gangodawattepatana	Mrs. Jane Mahawalatenna Jayawardena of Balangoda	do.	1	3 8
32	Udahaliyaddehenyaya	do.	do.	0	3 27

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 11, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

**No. 14,437, S. O.**—The Settlement Officer will, on Wednesday, March 15, 1950, at 9 a.m., at Belihuloya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding land sales. Four allotments of land situated in the Kadawata Korale of the Talapitagam Pattuwa of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

Block survey preliminary plan No. 370. Weralugasmanakada

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent	
				A.	R. P.
43	Geegiyatennehena	Talapita Acharige Samel Naide of Muttettuwegama	Chena	1	2 2
44	Do.	Nayaarawe Mudiyansele Dingirihamy of Illukkumbura	do.	1	3 5
70	Monaraanduhoena	Nayaarawe Mudiyansele Mohottihamy of Kaltota	High jungle	0	3 7
88	Medawattehena	Ukkuvage Rankira of Kosgahawala	Chena	0	2 3

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 11, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

**No. 14,438, S. O.**—The Settlement Officer will, on Monday, March 13, 1950, at 9 a.m., at Belihuloya Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. 16 allotments of land situated in the Kadawata Korale of the Talapitagam Pattu Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

Block survey preliminary plan No. 573. Illukkumburugoda

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent	
				A.	R. P.
88	Badullekandurehena	(1) Walappuli Mudiyansele Puchi Banda of Kotaweramankada, (2) ditto Ran Banda of Badunwela, (3) ditto Dingiri Menika of Badunwela, (4) ditto Ran Menika of Kaltota, (5) ditto Podi Menika of Kitulgahatenna	Chena	1	1 6
90	Do.	do.	do.	0	0 19
92	Do.	Tanippuli Mudiyansele Mohottihamy of Seelagama	do.	1	3 23
93	Do.	(1) Urawala Muhandiramalaye Sriwardanahamy of Pahala Galagama, (2) ditto Puchi Menika of Kaltota, (3) ditto Dingiri Menika of Malape	do.	1	3 26
106	Kadurugollegodahena	Kurupanawala Balaganitayalage Kiri Ganita of Kampanawala	do.	0	2 2
111	Balgederawatta	Pahala Arawe Kattadiyalage Rangiri of Kurupanawala	do.	0	1 37
116	Do.	Kurupanawala Balaganitayalage Kiri Ganita of Kurupanawala	do.	0	1 21
117	Do.	Galgannage Puchihamy of Imbulpe	do.	0	2 17
143	Waduawatta	(1) J. M. C. Pohorahawe, (2) J. A. Pohorahawa, (3) J. R. Pohorahawa, (4) J. M. Lokukumarahamy, (5) J. M. Maddumakumarahamy, (6) J. M. Puchikumarahamy and another	do.	3	0 10
150	Indigaskapollemukalana	(1) Galgannage Porolis Naide of Muttettuwegama, (2) ditto Podisingho of Atawakwela	Forest	0	3 38
159	Imbulgastenna	Kurupanawala Balaganitayalage Kiri Ganita of Kurupanawala	Chena	0	2 0
178	Udahaambalantenna	(1) Talapita-Acharige Tikira Nachchire, (2) ditto Kiri Naide, (3) ditto Juwan Naide, (4) ditto Uku Naide, (5) ditto Ran Nachchire, all of Muttettuwegama, and (6) ditto Yaso Nachchire of Huruwala	do.	1	3 16
181	Do.	Same as lot 178	do.	0	1 21
188	Do.	(1) Loku Bandara, (2) E. D. Muttettuwegama, R. M. of Anamaduwa, (3) E. J. Muttettuwegama of Lauries Road, Bambalapitiya, (4) Mrs. A. B. Rambukwella of Police Bungalow, Nuwara Eliya, (5) H. E. Muttettuwegama, R. M. Kandagoda, Kuruwita, (6) Wilfred Muttettuwegama, P. V. T. Kuruwita, (7) S. Muttettuwegama of Kiriella, (8) Mrs. G. J. B. Kiriella of Barnes Place, Colombo, (9) Richard Talgahagoda, c/o E. D. Muttettuwegama, Anamaduwa, (10) Muttettuwegama Angammama Kumarahamy of Iriyagama, Peradeniya, (11) Muttettuwegama Eknelligoda Kumarahamy of Ruwanwella	do.	0	2 0
189	Do.	do.	do.	1	0 2
191	Ambalantenna	do.	do.	3	3 34

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 11, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

No. 14,439, S. O.—The Settlement Officer will, on Monday, March 6, 1950, at 9 a.m., at Minnana Camp, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Thirteen allotments of land situated in the Kuruwita Korale of the Pallo Pattu Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

Block survey preliminary plan No. 670. Paligala				Extent
Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	A. R. P.
26	Kaladiyawalahenewatta	Halwaturage Agorisa	Rubber	0 1 18
27	Do.	Manana Angappulhewage Jusay Fernando	Coconut garden	0 2 8
316	Ethmadawalahena	Heirs of Paluwatte Muhandiramalage Wijehamy of Teppenawa	do.	3 3 18
318	Ethmadawalahena, Kitulehena	(1) Nagodagamage John Singho, (2) ditto Peter Singho	Chena	0 1 3
320	Do.	Kudakumarage Kirihamy of Gonagala	do.	0 1 7
321	Do.	Kudakumarage Pioris Appu of Ruwanwella	do.	0 1 7
334	Koladiyawalehena	Somananda Appuamillage Gunasekera	do.	0 2 0
374	Miyanakolatennewatta	(1) Vidane Arachchilage Geeris Appu, (2) Mahawaduge Emanis Appu	do.	0 2 0
404	Mahadolehena	Paligala Vidanelage alias Thamanage Serahamy of Paligala	do.	1 1 31
458	Totehenewatta	(1) Vidanelage Herathamy, (2) Angappuli Radage Asurahenaya	do.	0 0 19
500	Boraluwemukalana	Mrs. P. B. Marambe of Minnana	Forest	1 0 34
501	Do.	Heirs of Mrs. Wijesekera	do.	1 0 30
534	Pelengehena, Kondagalahena	G. F. P. Bandara	Chena	3 0 23

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 12, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

No. 14,440, S. O.—The Settlement Officer will, on Tuesday, March 7, 1950, at 9 a.m., at Minnana Camp, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Twelve allotments of land situated in the Kuruwita Korale of the Pallo Pattu Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

Block survey preliminary plan No. 670.—Paligala				Extent
Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	A. R. P.
20	Haldolewatta	(1) Angurukara Hakuruge Joronisa, (2) D. E. Wijesekera of Korale Walawwa, Moratuwa	Coconut garden	0 1 16
59	Miyanakolatennewatta	(1) Halwaturage Pelish, (2) Roselme Wijetunge	do.	1 1 7
169	Kelegealuthwatta	(1) Edwin Francis Abhayaratne, 2, Dhanawardhana Bandara of Kiriella	Chena	0 2 29
208	Ambagastennewatta	Paligala Vidanelage Arnolis	Coconut garden	0 0 21
214	Do.	Paligala Vidanelage Brampy Singho	do.	1 1 38
246	Rukattanahenewatta	Welegederawatte Acharige Manuel	do.	1 2 16
264	Pelengehena	(1) Roselme Wijetunge, (2) Heirs of D. E. Wijesekera, (3) Welegewatte Acharige Manuel	do.	1 2 30
308	Pothdeniyewatta	Egodalage Davitha and others	do.	0 1 24
363	Henegamagowatta	(1) Asgangale Patirenehelage Jayathamy, (2) Paluwatte Muhandiramalage Punchi Singho	do.	0 1 6
389	Handurukandayewatta	Paligala Vidanelage alias Thamanage Haramanis and others	do.	0 2 6
393	Aliyamalahena	Gulanawattalago Jogisa	do.	0 3 14
521	Rukattanahena	(1) Kahawala Patirenehelage William Singho, (2) Batatota Patirenehelage Siriwardhanahamy	do.	0 2 27

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands, can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, January 12, 1950.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.

## Land Acquisition Notices

Q 2751.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a well at Attidiya, to wit:—

Preliminary plan No. A. 2,397. Village—Attidiya				Extent
Lot	Name of Land	Description	Name of Claimant	A. R. P.
1	Delgahawatta	Coconut garden, contains 2 coconut trees 15 years	Galpottage Abilon Perera, Attidiya, Dehiwala	0 0 2.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachechi, on March 1, 1950, at 11.15 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi,  
Colombo, January 14, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 2994.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance Cap. 203", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for widening the road at Dehiwala Junction, Colombo-Galle Road, to wit:—

Preliminary plan No. A. 2,522. Village—Dehiwala				Extent
Lot	Name of Land	Description	Name of Claimant	A. R. P.
1	Kongahawatta parts of Assessment Nos. 1 and 3, Hill Street	Garden (no cultivation) contains part of tiled masonry building and paved floor	T. D. L. Aponso, Aponso Avenue, Dehiwala	0 0 0.56

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachechi, on March 1, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi,  
Colombo, January 14, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 2992.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for widening the existing dewata road to make a cart road to Balawala Agare at Wataddara, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Veralugolla Estate	Coconut estate contains 5 coconut plants 6 months, 3 kitul trees 2 years and jak tree 2 years	K. M. Pitehey Rawther & Co., Dumbulwatta Oil Mills, Veyangoda	0	0	12.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on February 23, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 11, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3263.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for quarters for the D. M. O., Cottage Hospital, Dompe, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kosgahawatta alias Meda-landewatta	Rubber, contains 96 rubber trees, 20 years and 2 jak trees 15 years	Adikara Appuhamillage Baby Nona of Dompe, c/o S. D. Etin Appuhamy, Dompe	0	1	32.8

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 2, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 13, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

Q 3157.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a cart track, Morena Anicut Scheme, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Pamburugahawatta	Coconut garden contains 3 coconut trees 15-25 years, and 1 coconut plant 1 year and part of a drainage channel	Patakiri Arachchige George Nona and Subasin Pinnawala Appamilage Peter Jayatilake of Gampaha Alutgama, Gampaha	0	0	6.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on March 2, 1950, at 11.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 14, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

L. H. 534.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for an Ayurvedic dispensary for Kalutara U. C. area, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Thotayawatta, part of assessment No. 31 Riverside Road	Garden contains 11 coconut trees 40 years, 3 ratadel trees, 1 kirala tree, 1 kitul tree 20 years, 1 arecanut tree, 1 mango tree 10 years, 2 coconut trees, 1 kitul tree, 3 katurumurunga trees, 1 kapok tree, 2 mango trees 5 years, 5 papaw trees 2 years, 48 plantain bushes and 3 permanent buildings, said to be owned by A. E. Orr of Loco Estate, Delduwa, Wadduwa		0	1	4.8
3	Lunumidellakotuwa, parts of assessment Nos. 21 and 23 Riverside Road	Garden contains 27 coconut trees, 1 ratadel tree, 1 mango tree, 1 domba tree 40 years, 2 coconut trees, 2 jak trees, 2 mango trees, 2 domba trees, 2 kottan trees, 1 diwul tree 20 years, 1 lunumidella tree, 1 jak tree, 1 karapincha tree, 3 ratadel trees, 2 tamarind trees, 1 delun tree, 4 arecanut trees, 1 orange tree 10 years, 4 katurumurunga trees, 2 coconut trees, 2 karapincha trees, 1 orange tree, 1 kitul tree, 1 jak tree, 3 mango trees, 2 domba trees, 3 murunga trees, 8 papaw trees 5 years, 58 plantain bushes, 3 temporary buildings and a masonry well, said to be owned by Mrs. P. H. de Soysa of Greenland's Lane, Have-lock Town		0	1	29.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on February 11, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, January 13, 1950.

C. P. DE SILVA,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening of Colombo Street-Castle Hill Street Junction, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Part of premises bearing assessment No. 118, Colombo Street	Part of tiled up-stair house (shop) contains parts of one brick wall and half of two brick walls	H. L. A. Meydeen, Nasura Villa, Alexander Road, Wellawatta	0	0	0.56
2	Part of premises bearing assessment No. 116, Colombo Street	Part of tiled house (shop) contains parts of half of brick walls	K. E. H. Shemfdeen, 12/5, Colombo Road, Kandy	0	0	0.21
3	Part of premises bearing assessment No. 53, Castle Hill Street	Part of tiled up-stair house (shop) contains parts of half of brick walls	S. B. Abdul Assez, 34, Watapuluwa Road, Kandy	0	0	0.02

Preliminary plan No. A 1,394. Village—Nuwara Dodanwala Ward No. 4, Ampitiya Ward No. 12, and Malwatta Ward No. 13.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
4	Part of premises bearing assessment No. 118, Colombo Street	Part of tiled upstairs house (shop) contains parts of one full wall and one half brick wall and a planked wall and plinth	H. L. A. Meydeen, Nasura Villa, Alexander Road, Wellawatta	0	0	0.36
5	Part of premises bearing assessment No. 116, Colombo Street	Part of tiled house (shop) contains parts of half of brick walls and plinth	K. E. H. Sherifdeen, 12/5, Colombo Road, Kandy	0	0	0.73
6	Premises bearing assessment No. 114, Colombo Street and assessment No. 51, Castle Hill Street	Two tiled upstairs houses (shops) contains half of brick walls and a planked wall and plinth	H. L. Ariffaamma, c/o V. M. Abdul Sameed, 340, Trincomalee Street, Kandy	0	0	1
7	Part of premises bearing assessment No. 53, Castle Hill Street	Part of tiled upstairs house (shop) contains parts of half of brick walls and plinth	S. B. Abdul Assez, 34, Watapuluwa Road, Kandy	0	0	0.77
8	Part of premises bearing assessment No. 55, Castle Hill Street	Part of tiled upstairs house (barber saloon) contains parts of half of brick walls and plinth	V. S. S. Coomarasamy, 103, Colombo Street, Kandy	0	0	0.38
9	Part of premises bearing assessment No. 57, Castle Hill Street	Part of tiled upstairs house (shop) contains parts of half of brick walls and plinth	A. R. Swaris, Building Contractor, Lady MacCallum Drive, Kandy	0	0	0.37
13	Part of premises bearing assessment No. 46, Castle Hill Street	Part of tiled upstairs house (bakery) contains parts of half of brick walls and plinth	Mrs. M. L. Peiris, 31, Malabar Street, Kandy	0	0	0.07
14	Part of premises bearing assessment No. 44, Castle Hill Street	Part of tiled upstairs house (tea kiosk) contains parts of half of brick walls and plinth	P. K. Aboobucker, 67, Brownrigg Street, Kandy	0	0	0.22
15	Part of premises bearing assessment No. 110, Colombo Street	Part of tiled upstairs house (shop) contains parts of one full brick wall and half of two brick walls	V. S. S. Coomarasamy, 103, Colombo Street, Kandy	0	0	0.45
16	Part of premises bearing assessment No. 108, Colombo Street	Part of tiled upstairs house (shop) contains parts of half of brick walls	V. A. Mylvakanam, Neeraviadi, Kanthermadam, Jaffna	0	0	0.30
17	Part of premises bearing assessment No. 106, Colombo Street	Part of tiled upstairs house (shop) contains part of half of brick wall	M. H. M. Ibrahim, c/o Hadji Mohamed Ibrahim Saibo, 138, Colombo Street, Kandy	0	0	0.35
18	Part of premises bearing assessment No. 108, Colombo Street	Part of tiled upstairs house (shop) contains parts of half of brick walls	V. A. Mylvakanam, Neeraviadi, Kanthermadam, Jaffna	0	0	0.22
19	Part of premises bearing assessment No. 110, Colombo Street	Part of tiled upstairs house (shop) contains parts of half of brick walls	V. S. S. Coomarasamy, 103, Colombo Street, Kandy	0	0	0.01
20	Parts of premises bearing assessment Nos. 38, 40 and 42, Castle Hill Street and Nos. 111, 113 and 115, Colombo Street	One tiled upstairs house and parts of 5 tiled upstairs houses (shops) contains parts of brick walls	A. M. H. M. Sheriff, Crescent House, 89, Rosmead Place, Colombo	0	0	1.55
21	Part of premises bearing assessment No. 42, Castle Hill Street	Part of tiled upstairs house (shop) (brick walls excluded)	do.	0	0	0.20
22	Parts of premises bearing assessment Nos. 47 and 49, Castle Hill Street and Nos. 117, 119 and 121, Colombo Street	One tiled upstairs house and parts of 4 tiled upstairs houses (shops) contains brick walls and plinth. (Upstairs in assessment Nos. 47, 117 and 119 only)	Kataragama Dewale Trustee: H. L. Ratwatte, Katugastota Road, Kandy	0	0	1.30
23	Part of premises bearing assessment No. 119, Colombo Street	Part of tiled upstairs house (shop) (brick walls excluded)	Kataragama Dewale Trustee: H. L. Ratwatte, Katugastota Road, Kandy	0	0	0.03

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on February 15, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, January 17, 1950.

M. S. PERERA,  
Assistant Government Agent.

L. B. 1602.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of Alapaladeniya Government Sinhalese Mixed School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
76	Vellchena	Cinnamon abandoned, contains 7 jak trees 10-15 years	Mr. D. J. W. Dahanayake	2	1	28

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Divisional Revenue Officer's Office, Matara, on February 24, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, January 11, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

L. B. 1391.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of the Mr/Wepotaira School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
31	Medapittaniya	Chena	Mr. D. S. S. Gunasekera	2	0	0

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Hakmana Resthouse, on February 10, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, January 11, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

L. B. 1541.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of MB/Midigama Government Mixed School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Welegedarawatta alias Danketiyyewatta	Garden contains 5 jak trees 30-50 years, 35 coconut trees 40 years, 1 kitul tree and 2 arecanut trees 5-10 years	A. G. Jayawardene, G. G. Kirinelis, G. T. Darshappuhamy, K. G. Hinnihamy, P. K. L. Hendrickappu, A. P. Hinni Appuhamy, K. G. Podihamy, L. Mallina Hamy, T. Kirihamy, and K. G. Nonahamy, all of Midigama	1	0	22.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Beerawatta <i>alias</i> Kekeliyagaha-koratuwa	Garden contains 5 jak trees 40 years, 14 coconut trees 25 years, and 5 arecanut trees 10 years	G. T. Karlinahamy, G. T. Babachohamy, J. V. Davitappu, J. V. Podihamy, K. G. Hunnahamy, L. Mallinahamy, G. T. Don Samon, A. G. Jayawardene, G. G. D. Gimara, G. G. Christiyana Silva, and L. M. Gunasekera, all of Midigama	0	1	21.5
3	Kottaduwwatta	Garden contains 10 jak trees 60 years, 132 coconut trees 20-45 years, 1 bilin, 1 mango and 2 divul trees, 2 pepper and 4 betel creepers 15-25 years, 10 coconut, 12 jak, 6 breadfruit and 10 mango plants, 1 delun, 4 lime, 4 heen naran, 2 orange and 17 cashew trees 5-10 years, 1 mud cadjan dwelling house, and an earth well	G. I. Carlinahamy, L. Mendis Appuhamy, Francis Liyana Gunawardene, V. K. Saimon Singho, V. K. Dingappu <i>alias</i> V. K. Dias de Silva, and T. C. Menchina Hamy, all of Midigama	1	1	22.1
4	Maragahakoratuwa <i>alias</i> Kongaha-koratuwa	Garden contains 16 coconut trees 25 years, 7 arecanut trees 10 years and 3 plantain bushes	G. T. Karlinahamy, T. G. Karlinahamy, and L. Mendisappuhamy, all of Midigama	0	0	20
5	Do.	Garden contains 8 coconut trees 25 years, 1 coconut tree 6 years, 1 jak tree 35 years, and 7 arecanut trees 10 years	K. Emalihamy, K. J. K. Appusingho, K. J. K. William Singho, T. D. G. Jayawardene, V. K. Dingappu <i>alias</i> V. K. Dias de Silva, all of Midigama	0	0	21.4
6	Do.	Owita contains 1 coconut tree 15 years and 1 jak tree 30 years	V. K. Puchiappuhamy <i>alias</i> V. K. Levendiris, T. D. G. Jayawardene, and G. T. Carlinahamy, all of Midigama	0	1	3.5
7	Kottaduwwatta	Garden contains 1 jak tree 35 years, 6 coconut trees 25 years, 1 coconut and 15 arecanut trees 10-15 years	A. G. Jayawardene of Midigama	0	0	14.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Weligama D. R. O's Office, on February 23, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, January 12, 1950.

H. C. GOONEWARDENA,  
Assistant Government Agent.

L. B. 1412.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for widening the Matara-Hakmana Road at culvert 6/4 at Tihagoda, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,160. Village—Tihagoda						
1	Tattayahenewatta	Coconut garden contains 5 coconut, 1 kaju and 1 mara tree 20 years	Mary Ratnayake of Tihagoda	0	0	22.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Matara Kachcheri, on February 23, 1950, at 3.30 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matara, January 12, 1950.

H. C. GOONEWARDENE,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Hon. the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the 12th mile on the Palugama-Boralanda-Haputale Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Combined Sup. No. 2 to F. V. plans Nos 462 and 462A. Village—Part of Horadoruwa						
420	Kirindewatta	Tea contains 1,268 tea bushes 20 years, 3 albesia trees 20 years, 5 tuna trees, 55 gravilea trees, 29 dadab trees, 10 blue gum trees, 1 jak tree and 10 acassia trees 10-15 years	Horadugoda Archcluge Jamis of Kandearawa, Horadoruwa, Haputale	0	2	0.6
423	Do.	Garden contains 3 tea bushes 20 years, 3 blue gum trees 10 years, 1 jak and 1 dadab tree 5 years	Waratamana Devayalage Singho of Horadoruwa, Haputale	0	0	15.5
424	Do.	Garden contains 2 blue gum trees 10 years	Sinharage Baron of Horadoruwa, Haputale	0	0	1.1
425	Do.	Tea contains 223 tea bushes 20 years, 9 blue gum trees, 4 gravilea trees, 2 jak trees, 1 sapu tree and 1 orange tree 10 years	do. . .	0	0	15.2
428	Deyancarawewatta	Tea contains 170 tea bushes 20 years, 2 albesia trees 20 years, 4 blue gum trees, 4 mango trees and 1 madditiya tree 15 years, 1 arecanut tree, 2 tuna trees and 5 gravilea trees 5 years	Sinharage Huduwa of Horadoruwa, Haputale	0	0	18.6
429	Dimbulgaskotuwa	Paddy field contains 1 tuna tree, 1 sapu tree, 2 beriya trees and 1 acassia tree 5 years	Sinharage Dmissa of Horadoruwa, Haputale	0	0	12
430	Do.	Garden contains 1 tuna tree 10 years and 10 sugar cane bushes 1 year	Sinharage Mencho of Horadoruwa, Haputale	0	0	5.5
431	Do.	Garden contains 4 jak trees, 13 blue gum trees, 13 acassia trees, 6 orange trees, 3 tuna trees, 1 damba tree, 1 albesia tree, 2 sapu trees, and 1 beriya tree 6 years, a temporary cattle shed, a retaining wall and a paved yard	Sinharage Baron of Horadoruwa, Haputale	0	0	12.4
434	Kandearawewatta <i>alias</i> Deyancarawewatta	Garden contains 3 jak trees 50 years, 4 mango trees, 5-20 years, 3 tuna trees, 7 beriya trees, 2 gravilea trees and 100 tea bushes 15 years, 3 sapu trees 10 years, 7 kitul trees, 5 arecanut trees and 3 jambu trees 5 years	Sinharage Dmgriya of Horadoruwa, Haputale	0	0	30
435	Koswatta <i>alias</i> Egoda- uhanawatta <i>alias</i> Aramullewatta	Tea contains 340 tea bushes 26 years, 10 gravilea trees and 4 albesia trees 10 years, 1 beriya tree, 1 jak tree, 1 mango tree, 1 tuna tree and 20 dadab trees 5 years	Horadugoda Arachcluge Jayasena of Horadoruwa, Haputale	0	0	26.6
436	Koswatta <i>alias</i> Ara- mullewatta	Tea contains 235 tea bushes 20 years, 3 jak trees and 1 coffee tree 20 years, 22 gravilea trees, 1 kitul tree, 1 mango tree, 7 acassia trees and 1 sapu tree 10 years, 10 dadab trees 5 years and masonry steps	do. . .	0	0	15.4
437	Ellapitawatta	Tea contains 320 tea bushes 20 years, 28 coffee trees 20 years, 4 jambu trees, 5 dadab trees, 5 tuna trees and 4 gravilea trees 1-5 years, 2 beriya trees, 2 sapu trees and 3 orange trees 5 years, 3 mango trees 1-10 years, 3 kitul trees 10-40 years and 3 jak trees 5-50 years	Ratnayake Mudiyansele Banda of Horadoruwa, Haputale	0	0	20.4



Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
276	Bogahawatta, Kandarawa and Kandarawekumbura	Paddy field..	Horadoruwa Vihare, Horadoruwa, Haputale	0 1 1.6
277	Kandarawewatta	Garden contains 5 jak trees 40 years, 133 tea bushes, 4 orange trees, 2 beriya trees and 1 pomegranate tree 15 years, 1 kitul tree, 1 mango tree, 10 gravela trees and 4 albesia trees 5 years	Sinharage Sinho of Horadoruwa, Haputale	0 0 20.7
278	Godewatta	Garden contains 2 gravela trees, 128 tea bushes and 2 coffee trees 15 years, 1 sapu tree, 1 batadomba tree, 1 lime tree and 2 beriya trees 10 years, 7 kitul trees and 2 jak trees 3-10 years, 11 tuna trees and 1 mango tree 2 years	Ratnayake Mudiyansele Mutumonika and Ratnayaka Mudiyansele Hudumenika, both of Horadoruwa, Haputale, and Karunaratne Arachchige Heenmenika of Obodella, Bandarawela	0 0 20.3
279	Nikagahakotuwewatta	Garden contains 12 tea bushes, 3 coffee trees, 1 tuna tree, 1 pomegranate tree and 1 bamboo bush 15 years	Ratnayake Mudiyansele Kiri Banda, Vel Vidane of Horadoruwa, Haputale	0 0 7.6
280	Meda-arawegedarawatta	Garden contains 1 orange tree 20 years, 8 tea bushes 15 years, 1 dadab tree 5 years and 2 tuna trees 1 year	Brahmana Mudiyansele Huduhami of Horadoruwa, Haputale	0 0 2.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Haputale Urban Council Office, on March 20, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Badulla, January 16, 1950.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent.

L. M. 4631.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap.) 203", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Kg/Mahalla Government Sinhalese School, to wit:—

Preliminary plan No. A 617. Village—Mahalla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ambalamagawahena	Garden contains 24 rubber trees, 3 jak trees, 2 wild del trees and 1 kitul tree	B. A. Haminona and A. A. Siriwardene, both of Mahalla, Ruwanwella	0 0 26.9
2	do.	Garden contains 16 coconut trees, 50 arecanut trees, 2 rubber trees, 1 mango tree and 1 hora tree and 3 permanent buildings	do.	0 2 3.9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Ruwanwella Resthouse, on February 18, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kegalla, January 16, 1950.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.

L. M. 4747.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap.) 203", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Kg/Galpata Sinhalese Mixed School, to wit:—

Preliminary Plan No. A 618. Village—Galpata

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ambalamalanda	Garden contains 477 rubber trees and 1 jak tree	W. A. Kiri Banda, Hewadiwela, Rambukkana	2 0 18.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Rambukkana Circuit Bungalow, on February 17, 1950, at 2.30 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kegalla, January 16, 1950.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.

L. M. 4666.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap.) 203", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for construction of a Maternity Home at Makuldola, to wit:—

Preliminary plan No. A 619. Village—Makuldola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Medikellahena	Chena	Jayasuriya Mudiyansele Kiri Banda and Jayasuriya Mudiyansele Kirmudiyanse of Makuldola	0 3 29.4
2	Hangilwatta	do	Jayasuriya Mudiyansele Dingiri Appuhamy of Makuldola.	0 0 36.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kegalla Kachcheri, on February 17, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kegalla, January 16, 1950.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

LDB/6623.

### Notification of Land Kachcheri to select Persons to receive Permits—(Middle-Class Ceylonese)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a.m., on February 27, 1950, at Kurunegala Kachcheri to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.
3. All applications must reach the Assistant Government Agent at the Kurunegala Kachcheri on or before February 13, 1950.
4. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.
5. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.
6. The selected allottee should reside on the land.

The Kachcheri, Kurunegala,  
January 9, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

#### Particulars of Land to be dealt with

F. V. P. 1,574

Lot	Village	Approximate Extent		Crops for which land is suited
		A.	R. P.	
1 & 2 ..	Kandattawa	128	2 8	Coconuts and fruit trees

### Notification of Land Kachcheri to select Persons to receive Permits—(Middle-Class Ceylonese)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Vavuniya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on February 21, 1950, at the Kachcheri, Vavuniya, to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.
3. All applications must reach the Assistant Government Agent at the Vavuniya Kachcheri on or before February 16, 1950.
4. All applications must be accompanied by a deposit of Rs. 3 per acre of the extent applied for. The deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.
5. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.
6. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

The Kachcheri, Vavuniya,  
January 16, 1950.

N. MANICKA IDAIKKADAR,  
Assistant Government Agent.

#### Particulars of Land to be dealt with

Village	Approximate Extent	Crops for which land is suited
R.D. C/14 4B & C/19 2B ..	Thachchankulam ..	200 0 0 .. Cultivation of fruit trees, especially citrus varieties

## Land Redemption Notices

Q 3439.

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorization granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land ;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me ; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at this Kachcheri, on March 1, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 11, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

#### Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A. 2,579.	Village—Akaragama.	Name of Claimant	Extent	
						A.	R. P.
1	Halgahawatta	Coconut garden about 40 years, contains a permanent building and a masonry well			M. Sirisena, Head Teacher, Buddhist Sinhalese Mixed School, Korase, Udugampola	3	1 19

Q 3464.

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorization granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land ;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at this Kachcheri, on February 28, 1950, at 11.45 a.m. and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 11, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

#### Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 2,598.	Village—Pore	Name of Claimant	Extent	
						A.	R. P.
1	Kongahawatta	Garden contains 14 coconut trees 60 years, 2 coconut trees 30 years, 2 breadfruit trees 10 years, 4 domba trees and 2 kaju trees 2 years, 1 kaju and 1 jak trees 10 years, and 4 arecanut trees 30 years			Pathberiyage Melis Perera of Pore, Homagama	0	2 8.8

Q 3493.

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorization granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at this Kachcheri, on March 2, 1950, at 11 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 14, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

*Schedule*

Preliminary plan No. A 2,620. Village—Dumunegedera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Meegahawatta	Garden contains coconut, kaju, jak, arecanut, kitul and mango trees 5-30 years	D. C. Dissanayake, Ganimulla, Banduragoda	3 1 25

Q 3403.

**Notice of Acquisition of Land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorization granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at this Kachcheri, on February 28, 1950, at 11.30 a.m. and shall state the nature of their respective interests in such lands and the amounts and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 11, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

*Schedule*

Preliminary plan No. A 2,621. Village—Indiparape

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Napemuttettuwa	Paddy field	A. S. Rubesinghe of Carmel, Colombo Road, Kurunegala	0 3 24
2	Do.	Paddy field (abandoned) contains 2 coconut trees 5 years and a burrow pit	A. S. Rubesinghe of Carmel, Colombo Road, Kurunegala, disputed by K. Manikavasagampillai of 81, Nagalagam Street, Colombo	0 0 16
3	Do.	Paddy field	A. S. Rubesinghe of Carmel, Colombo Road, Kurunegala	1 0 12

Q 3491.

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, S. J. Walpita, Assistant Government Agent of the Colombo District, acting under the authorization granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at this Kachcheri on March 2, 1950, at 10.30 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, January 14, 1950.

S. J. WALPITA,  
Assistant Government Agent.

*Schedule*

Preliminary plan No. A 2,630. Village—Hakurukumbura

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ritihena	Coconut garden contains coconut, arecanut, cadju, jak and bedi-del trees 40 years, a temporary cadjan mud hut and an earth well	S. W. D. John Perera, Vehera-kanda Estate, Ambepussa	5 1 7

L. D. 4093.

**Notice of Acquisition of Land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Mukundadura Somasiri Perera, Assistant Government Agent, Kandy District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at Kandy Kachcheri, on February 15, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, January 17, 1950.

M. S. PERERA,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 1,466. Village—Kurukuttala

Lot	Name of Land	Description	Name of claimant	Extent	
				A.	R. P.
1	Yatidodanwatta Kumbura ..	Paddy field ..	Telambugala Pirivena <i>alias</i> Niggrodhaketta Pirivena. Chief Trustee— N. Wimalawansa Thero (High Priest), Niggrodhaketta Pirivena, Telambugala, Handessa	0	2 23
2	Sirimale Kumbura	Paddy field	P. B. N. Nillegoda of Wattappola, Kadugannawa	0	2 4

L. D. 4093.

## Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Mukundadura Somasiri Perera, Assistant Government Agent, Kandy District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at Kandy Kachcheri, on February 15, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, January 17, 1950.

M. S. PERERA,  
Assistant Government Agent

## Schedule

Preliminary plan No. A 1,467. Village—Matgamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kanadurawelakumbura	Paddy field	K. B. Nillogoda of Ipalogama, Maradankadawala	0	1 16

L. D. 4087.

## Notice of Acquisition of Land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Mukundadura Somasiri Perera, Assistant Government Agent, Kandy District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at Kandy Kachcheri on March 22, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation or such interests.

The Kachcheri,  
Kandy, January 17, 1950

M. S. PERERA,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 1,497. Village—Siyambalagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Wadaattekkumbura	Paddy field	A. Doon of Danture, Kadugannawa	1	3 9
2	Paraikumburewatta ..	Garden contains coconut, jak and arecanut trees and plantain bush	Mrs. D. C. Samarakody <i>nee</i> Kobbekaduwa of Deldeniya Walaawa, Monikdiwela	0	0 26
3	Paraikumbura	Paddy field ..	Mrs. S. D. Kobbekaduwa of Deldeniya Walaawa, Menikdiwolu	1	2 0

## Miscellaneous Land Notices

## Tenders for the Right to gem

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders up to 10 30 a.m., on February 8, 1950, for the lease of the right to gem for a period of one year from February 8, 1950, in the under-mentioned Crown lands, situated in the Ratnapura District, in the Province of Sabaragamuwa.

2. The amount of the tender should be expressed both in figures and letters and where the amount given in figures differs from the amount in words or no amount is stated in words the tender is liable to rejection.

3. A deposit of Rs. 25 should be made in advance at the Ratnapura Kachcheri in respect of each land or bed of stream, and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

4. Tenders should be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem". Tenders must be made for each land or bed of stream separately and the deposit receipt annexed thereto.

5. Any person making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited

agent, that the tender is *bona fide* at the time the tenders are opened and registered. In the event of no satisfactory tenders being received, the Government Agent will immediately thereafter consider the sale of the leases by public auction.

6. The Government Agent reserves to himself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

7. The person whose tender is accepted will be required to pay the full amount of tender at once in cash, and to enter into a lease permit on form G. A. A 133 for the due fulfilment of the conditions on which the tender is accepted. The deposit of Rs. 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded.

8. The tenderers whose tenders are accepted should deposit within thirty days from the date of lease sale such security not exceeding Rs. 100 in respect of each land as is approved by the Government Agent, for filling up of pits and for the due observance of the conditions set out in the lease permit and in the tender notice before issue of the permit.

9. The extents given are only approximate and if the total extent of any land should hereafter be found to be less than the extent set forth below, no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds ten per centum of the stated extent.

10. The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the said lease.

11. The lessees should notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

12. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

*Lands referred to*

1. A portion of the bed of the stream called Koswatte ganga about 38 chains in length situated at Delwala in Nawadun Korale and Weddagala in Kukul Korale within the following boundaries :

North by the right bank of the stream.  
East by the confluence of Abapulutudola.  
South by the left bank of the stream.  
West by the confluence of Nagahakeledola.

2. A portion of the bed of the stream called Haldola about 35 chains in length between lots 2 and 38 in F. V. P. 72 situated at Karangoda in Nawadun Korale within the following boundaries :

North by the right bank of the stream.  
East by the village boundary of Weraniyagoda.  
South by the left bank of the stream.  
West by lot 2 in F. V. P. 72.

3. A portion of the bed of the stream called Panawenna Ela about 40 chains in length situated at Halpawala in Nawadun Korale within the following boundaries :

North by the right bank of the stream.  
East by the western boundary of lot 9 in F. V. P. 33.  
South by the left bank of the stream.  
West by the village boundary of Handurukanda.

4. A portion of the bed of the stream called Tun Dola about 18 chains in length being lot 227 in V. P. 701 situated at Pannila in Atakalan Korale within the following boundaries :

North by the confluence of Rakwana Ganga.  
East by the right bank of the stream.  
South by the confluence of Dehugaswelpola Dola.  
West by the left bank of the stream.

5. The land called Hal-arambeokanda being lot 36 in F. V. P. 254B in extent 1 A. 0 R. 12 P. situated at Waratdegoda in Kukul Korale within the following boundaries :

North by lots 35 and 43 in F. V. P. 254B.  
East by lots 35, 33, 12X and 32 in F. V. P. 254B.  
South by lots 31, 108 and 38 in F. V. P. 254B.  
West by lots 37 and 43 in F. V. P. 254B.

6. A portion of the land about one acre in extent called Lel-walamukalana being part of lot 166 in F. V. P. 400 situated at Ratgama in Kuruwiti Korale within the following boundaries :

North by  $\frac{1}{2}$  chain reservation for Muruten Ela and the remaining portion of the same land.  
East. ditto.  
South by the remaining portion of the same land.  
West by the  $\frac{1}{4}$  chain reservation for the footpath.

7. A portion of the land called Kumburagodawattehena about one acre in extent being lot 29 in F. V. P. 791 two chains north, and south by five chains, east and west, situated at Timbolketiya in Atakalan Korale within the following boundaries : Block B.

North by the remaining portion of the same land.  
East by lots 17 and 18 in F. V. P. 791.  
South by reservation for Timbolketiya Ganga  
West by Block A.

8. A portion of the land called Kumburagodawattehena about one acre in extent being lot 29 in F. V. P. 791 two chains north and south, by five chains east and west, situated at Timbolketiya in Atakalan Korale within the following boundaries : Block A.

North by the remaining portion of the same land.  
East by Block B.  
South by reservation for Timbolketiya Ganga.  
West by the remaining portion of the same land.

9. A portion of the bed of the stream called Erawak Oya about 12 chains in length situated at Karandana and Nugadanda Ihala-gama villages in Kuruwiti Korale within the following boundaries :

North by the right bank of the stream.  
East by the confluence of Maha Dola.  
South by the left bank of the stream.  
West by the village boundary of Nugadanda Ihalagama.

10. A portion of the land called Etabeddemukalana being part of lot 378 in F. V. P. 322, in extent about 1 A. 0 R. 16 P., three and half chains to the south and  $4\frac{1}{2}$  chains, east of the reservation to the left bank of the stream called Ellawala Ganga situated at Mudunkotuwa village in Kuruwiti Korale within the following boundaries : Block A.

North by the  $\frac{1}{2}$  chain reservation for the stream called Ellawala Ganga.  
East by the remaining portion of Ellawala Ganga.  
South by Block B.  
West by the  $\frac{1}{2}$  chain reservation for the stream called Ellawala Ganga.

11. A portion of the land called Etabeddemukalana being lot 378 in F. V. P. 322 in extent about 3 R. 26 P., four and half chains to the north and four and half chains to the east of the left bank of the stream called Ellawala Ganga situated at Mudunkotuwa village in Kuruwiti Korale within the following boundaries : Block B.

North by Block A.  
East by the remaining portion of the same land.  
South by the  $\frac{1}{2}$  chain reservation for the stream called Ellawala Ganga.  
West : ditto.

12. A portion of the land called Wokadamukalana about 1 A. 2 R. 30 P. in extent being part of lot 37 in F. V. P. 351, situated at Medagama in Kuruwiti Korale within the following boundaries : Block A.

North by the left bank of Muruten Ela.  
East by Block B— $3\frac{1}{2}$  chains from the northern point in the island in Muruten Ela to a landmark in the northern boundary of lot 71 in F. V. P. 351.  
South by lot 71 in F. V. P. 351.  
West by the remaining portion of the same land—12 chains from the confluence of Pusse Dola with Muruten Ela.

13. A portion of the land called Wokadamukalana about 1 A. 2 R. 20 P. in extent being part of lot 37 in F. V. P. 351 situated at Medagama in Kuruwiti Korale within the following boundaries : Block B.

North by the left bank of Muruten Ela.  
East by the confluence of Pusse Dola with Muruten Ela.  
South by lot 71 in F. V. P. 351.  
West by Block A— $3\frac{1}{2}$  chains from the northern point in the island in Muruten Ela to a landmark in the northern boundary of lot 71 in F. V. P. 351.

14. A portion of the bed of the stream called Panapitiya Ganga about 30 chains in length from the confluence of Kiwul Ela situated at Kalalella and Pannila villages in Atakalan Korale within the following boundaries : Block A-B.

North by the confluence of Kiwul Ela.  
East by the right bank of the stream.  
South by Block B-C.  
West by the left bank of the stream.

15. A portion of the bed of the stream called Panapitiya Ganga about 22 chains in length from the confluence of Demuwata Ganga situated at Kalalella and Pannila villages in Atakalan Korale within the following boundaries : Block B-C.

North by the right bank of the stream.  
East by the confluence of Demuwata Ganga.  
South by the left bank of the stream.  
West by Block A-B.

16. A portion of the bed of the stream called Demuwata Ganga about 30 chains in length from the confluence of Panapitiya Ganga situated at Kalalella and Pannila villages in Atakalan Korale within the following boundaries : Block C-D.

North by the right bank of the stream.  
East by Block D-E.  
South by the left bank of the stream.  
West by the confluence of Panapitiya Ganga.

17. A portion of the bed of the stream called Demuwata Ganga about 32 chains in length from the village boundary of Madampe situated at Kalalella and Pannila villages in Atakalan Korale within the following boundaries : Block D-E.

North by the right bank of the stream.  
East by the village boundary of Madampe.  
South by the left bank of the stream.  
West by Block C-D.

The Kachcheri,  
Ratnapura, January 13, 1950.

G. L. D. DAVIDSON,  
Government Agent.

ඉඩම් නිරවුල්කිරීම සම්බන්ධ ප්‍රචලිත දැන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතෙහි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,500 (රත්නපුර)

මම සාකච්ඡා කළ ප්‍රචලිතයෙහි විකාරවෙහෙයුම ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රභූ ජනයන් ගැන යම් කෙහෙයුමක් යම් ඉඩම්වලින් කිසිවක් දැන්වීම එය මිලී 1950ක් වූ ජනවාරි මස 20 වෙනි දින සටන් තුන්වැනියක් ඇතුළත මෙහි පහත ආත්තේකරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළාත් එහි ඉඩම් රජයේ සතු ඉඩම්කාරයා ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබා ගනිමින් රජයේ සතු ඉඩම්කාරයා වශයෙන් ගෙන ඒවා කටයුතු කරන බවද, එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මිලී 1949ක් වූ ඔක්තෝබර් මස 26 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයට දි. 26

ආම්. බඩලිම. ඇල්. අමරකෝන්, නිරවුල්කිරීමේ අධ්‍යක්ෂවරයා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට දාම මිලි කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටන්කල යුතුයි.

(a) මෙම ඉඩම් ඇතුළත් වූ ප්‍රදේශයේ ඉඩම් කෙරෙහි නිරවුල්කිරීමේ කාර්යාලයෙන්ද, ඒවායේ සිතියම් හර්මෙට්ස් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහි පහත වන්නා වූ යන යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිසි හැරියට හැරිය නොහැකිවේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු ප්‍රචලිතයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිච්චලට මැදිවුනවුද ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීමට වුවහො නොවේ.

ප්‍රචලිතය

සබරගමු දිසා මේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැද කෝරළේ හෙලපල්ලේ ප්‍රදේශයේ මැදකම යන ගමේ සිටිවා නිවෙහ මෙහි පහත සඳහන් මාසිච්චලට මැදිවු පහත දැක්වෙන සිසරම් බිම්කවරි, එනම්:—

- රුකුරට: කෙලවර මෙහෙයුම් මාසි මාසිද;
- නැගෙනහිරට: මෙහි මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද;
- දකුණට: මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද;
- බස්නාහිරට: මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද;

ලංකා මැණිකේ ගම් සිසරම් නො. 825

බිම්කවරිය	ඉඩම් නම	බිම්කරු, අ. රු. ප.
1	බිම්කරුගේ පල්ලේ	1 1 39
2	බිම්කරුගේ පල්ලේ	6 3 27
3	බිම්කරුගේ පල්ලේ	2 3 18
4	බිම්කරුගේ පල්ලේ	3 1 27
5	බිම්කරුගේ පල්ලේ	2 0 1
6	බිම්කරුගේ පල්ලේ	3 2 35
7	බිම්කරුගේ පල්ලේ	0 0 32
8	බිම්කරුගේ පල්ලේ	0 0 18
9	බිම්කරුගේ පල්ලේ	2 1 7
10	බිම්කරුගේ පල්ලේ	1 0 20
11	බිම්කරුගේ පල්ලේ	18 0 13
12	බිම්කරුගේ පල්ලේ	4 0 0
13	බිම්කරුගේ පල්ලේ	3 1 24
14	(අයිපාර) ..	0 0 33
15	බිම්කරුගේ පල්ලේ	5 0 1
17	බිම්කරුගේ පල්ලේ	0 0 12
18	බිම්කරුගේ පල්ලේ	9 1 3
19	බිම්කරුගේ පල්ලේ	11 0 17
20	බිම්කරුගේ පල්ලේ	1 2 21
21	බිම්කරුගේ පල්ලේ	2 1 14
22	බිම්කරුගේ පල්ලේ	0 1 39

බිම්කවරිය	ඉඩම් නම	බිම්කරු, අ. රු. ප.
23	බිම්කරුගේ පල්ලේ	3 2 13
24	බිම්කරුගේ පල්ලේ	1 2 31
25	බිම්කරුගේ පල්ලේ	3 1 38
26	බිම්කරුගේ පල්ලේ	4 3 36
27	බිම්කරුගේ පල්ලේ	0 2 16
28	බිම්කරුගේ පල්ලේ	4 2 11
29	බිම්කරුගේ පල්ලේ	5 2 35
30	බිම්කරුගේ පල්ලේ	3 2 15
32	බිම්කරුගේ පල්ලේ	0 0 36
41	බිම්කරුගේ පල්ලේ	21 0 17
42	බිම්කරුගේ පල්ලේ	0 1 23
43	බිම්කරුගේ පල්ලේ	0 2 18
44	බිම්කරුගේ පල්ලේ	0 0 15
46	බිම්කරුගේ පල්ලේ	0 0 25
47	(එම) ..	0 0 6
48	(මාර්ගයේ ඇට) ..	0 0 15
51	බිම්කරුගේ පල්ලේ	1 0 3

මුළු ගණන .. 131 2 34

රත්නපුර කි. නි 1—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතෙහි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,501 (රත්නපුර)

මම සාකච්ඡා කළ ප්‍රචලිතයෙහි විකාරවෙහෙයුම ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රභූ ජනයන් ගැන යම් කෙහෙයුමක් යම් ඉඩම්වලින් කිසිවක් දැන්වීම එය මිලී 1950ක් වූ ජනවාරි මස 20 වෙනි දින සටන් තුන්වැනියක් ඇතුළත මෙහි පහත ආත්තේකරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළාත් එහි ඉඩම් රජයේ සතු ඉඩම්කාරයා ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබා ගනිමින් රජයේ සතු ඉඩම්කාරයා වශයෙන් ගෙන ඒවා කටයුතු කරන බවද, එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මිලී 1949ක් වූ ඔක්තෝබර් මස 26 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයට දි. 26

ආම්. බඩලිම. ඇල්. අමරකෝන්, නිරවුල්කිරීමේ අධ්‍යක්ෂවරයා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට දාම මිලි කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටන්කල යුතුයි.

(a) මෙම ඉඩම් ඇතුළත් වූ ප්‍රදේශයේ ඉඩම් කෙරෙහි නිරවුල්කිරීමේ කාර්යාලයෙන්ද, ඒවායේ සිතියම් හර්මෙට්ස් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහි පහත වන්නා වූ යන යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිසි හැරියට හැරිය නොහැකිවේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු ප්‍රචලිතයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිච්චලට මැදිවුනවුද ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීමට වුවහො නොවේ.

ප්‍රචලිතය

සබරගමු දිසා මේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැද කෝරළේ හෙලපල්ලේ ප්‍රදේශයේ මැදකම යන ගමේ සිටිවා නිවෙහ මෙහි පහත සඳහන් මාසිච්චලට මැදිවු පහත දැක්වෙන සිසරම් බිම්කවරි, එනම්:—

- රුකුරට: මැදකම ගමේ මාසිම, කෙලවර මෙහෙයුම් මාසි මාසිද;
- නැගෙනහිරට: මෙහි මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද;
- දකුණට: මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද;
- බස්නාහිරට: මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද, මෙහෙයුම් මාසි මාසිද;



(a) මෙහි ඉඩම් ගැන මැදිහිඳුර කොරතුරු ඉඩම් බෙදීමකරණ කිරීටාර්තුමාගෙන්ද, ඒවාගේ සිතියම සර්වේශ් ජනරජතුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකින් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩම්ව නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කවිටි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිඳුර ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උප ලේඛනය

සබරගමු දිසාමෙ රත්නපුර දිශාවෙන් මැද කොරලේ පෙල පල්ලේ පලාගත් පොල්වතුමාගේ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිඳුර පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරු: දෙහිගේගේගම කොටසක් (දෙහිගේගම ගම මායිම), දෙහිගේගම ගම ගම මායිම;

නැගෙනහිර: කෝන්ගේනැන්න ගම ගම මායිම, මිටිමල ආරේ කොටසක් (කෝන්ගේනැන්න ගම ගම මායිම), කෝන්ගේනැන්න ගම ගම මායිම;

දකුණ: කෝන්ගේනැන්න ගම ගම මායිම, ඇහැල කුඹුරු ආරේ කොටසක් (එකොටසම සහ ඇහැල කුඹුරු ගම ගම මායිම);

බිත්තර: මිගොම්මනආරේ කොටසක් (මෙහිමිගොඩ ගම ගම මායිම), දෙහිගේගම කොටසක්, දෙහිගේගම ගම ගම මායිම.

ලංකා මැදිහිඳුර ගම් සිතියම අං. 828

Table with 3 columns: බිම්කවිටිය (Plot No.), ඉඩමේ නම (Plot Name), බිම්කරු, අ. රු. ප. (Area in Acres, Roods, Cents). Rows 1-26 listing various plots and their owners.

රක්තපුර නි. නි. 4-1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනකි නිරවුල්කිරීමේ දැන්වීම අං. 2,504 (රත්නපුර)

මිටි ගාසර කිවෙන උප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රභේද ජනනයක් හැන ගම් කෙනෙකුට ගම් අයිතිවාසිකමක් ඇතිකම එය මේ 1950ක්වූ ජනමාර්තු 20මෙහි දින පවත්නු ඇතිසේ ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ\*\* මා මෙහි ඉදිරිපත් නොකළහොත් මෙහි ඉඩම් රජයේ සේවයට ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනක 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බිම්ද රජයේ සේවයට ඉඩම් වශයෙන් ගෙන ඒවා කටයුතු කරණ බවද එහි ආඥාපණනක 4 මත වගන්තිය යටතේ මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මේ 1949ක්වූ ඔක්තෝබර් මස 26වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ සහකාර මැදිහිඳුරු.

අ.ම. බිලිමි. ඇප්. අඹසකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කිරීමේ.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට උඩ මිටි කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවිභවකල යුතුකි.

(a) මෙහි ඉඩම් ගැන මැදිහිඳුර කොරතුරු ඉඩම් බෙදීමකරණ කිරීටාර්තුමාගෙන්ද, ඒවාගේ සිතියම සර්වේශ් ජනරජතුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකින් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩම්ව නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කවිටි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිඳුර ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උප ලේඛනය

සබරගමු දිසාමෙ රත්නපුර දිශාවෙන් මැද කොරලේ පෙල පල්ලේ පලාගත් කෝන්ගේනැන්න ගම ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිඳුර පහත දැක්වෙන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරු: කෙලවර පලාගත් මායිම ගම ගම මායිම;

නැගෙනහිර: කෙලවර පලාගත් කෙලවර දිග සහ දමගේගම ගම මමල මායිම;

දකුණ: සුර පාරේ ගම ගම සහ පාලේ කොටස (ලේකම් කොඩි ගම ගම මායිම), අඹුලියේද ගම ගම මායිම;

බිත්තර: පොල්වතුමාගේ ගම ඇහැල කුඹුරු ගම ගම මායිම, මිටිමල ආරේ කොටසක් (පොල්වතුමාගේ ගම ගම මායිම), දෙහිගේගම ගම ගම මායිම.

ලංකා මැදිහිඳුර ගම් සිතියම අං. 829

Table with 3 columns: බිම්කවිටිය (Plot No.), ඉඩමේ නම (Plot Name), බිම්කරු, අ. රු. ප. (Area in Acres, Roods, Cents). Rows 1-49 listing various plots and their owners.



Table with 3 columns: S.N., Description, and Area. Includes items like 'කුඩා කොටසක්', 'කුඩා කොටසක්', 'කුඩා කොටසක්'.

මුළු ගණන .. 127 1 14

රජයේ භුමි පිටුපසු ක. නි. 5-1950

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතකි

නිරවුල් කිරීමේ දැන්වීමේ කොටස, 2,505 (රජයේ භුමි)

මෙම කොටස තිබෙන උප ලේඛන කොටසකි පිහිටි ඉඩම්වලින් කිසිවක් කෙටි ඒ ඉඩම්වල ගිණිකිසි කොටසක් නොගනු ලැබේ.

වි. 1949 ක්වූ බන්ධනාගාර භූමි 26 වැනි දින කොටසකි ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවෙහිදී.

ඉ. ම. බිහිවීම, ඉ. ම. ඉඩම් කොටස්, නිරවුල් කිරීමේ සහකාර නිර්ධාරණය

"නිරවුල් කිරීමේ දැන්වීමේ සවසන් ඉඩම් කොටසක්" යන වචන ඉහත කී දැන්වීමේ මුලික දුර්වලතාවය ඉඩම් කොටස් කෙරෙහි ලියවිලි ඇතුළත් ලිඛිත කමිටුවල වඩා වැඩි කොටසකට පැහැදිලි ලෙස සහ සෙසු වගා වලට වටහා සහතිකයක් සලකා ගනු ලැබේ.

(a) බෙහි ඉඩම් සඳහා වැඩිදුර කොටසකට ඉඩම් කොටස් කෙරෙහි නිරවුල් කිරීමේ දැන්වීමේ කොටසකට වඩා වැඩි කොටසකට පැහැදිලි ලෙස සහ සෙසු වගා වලට වටහා සහතිකයක් සලකා ගනු ලැබේ.

(b) බෙහි ඉඩම්වලට නොගනු ලැබූ එකී එකක වත් උඩින් සහ සමහර කොටසක ඉඩම් කොටසකි ඒ ඉඩම්වලට නොගනු ලැබූ ඉඩම් කොටසකි කමිටුව සඳහා වගා වලට වටහා සහතිකයක් සලකා ගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම් කවිට් අඩංගු උප ලේඛන යට ඇතුළත් නොවන නිසිව බිම් කවිට් යට පහත දැක්වෙන වාසිවලට වැදිලි නොවූ ඒ පිලිබදව යථෝකාර දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු නිසිව බිම් කවිට් යට අයිතිකම් කියා සිටිමට උවමනා නොවේ.

උප ලේඛන

සබරගමු දිසාවේ රජයේ දිනියකින් මැද කොටසේ පෙරලි ලේඛන පිටුපසු කෙරෙහි ලේඛන කොටසක සහ සෙසු විධිවිධාන නිසිව බිහි කිරීම, එනම්:—

උතුරු: මැලිවගා පොල සිට සිලන්තොඩුව සහ සුරි පාලේ කොටසක් සහ මහවල කුරුමා සහ සමහර පාලේ කොටසක්ද, (කොටස් කැපීමේ ගිණි කොටස);

නැගෙනහිර: මහවල කුරුමා සහ සමහර පාලේ කොටසක් (කොටස් කැපීමේ ගිණි කොටස), පෙරලි පලවන කොටස් මැදිලිය ගිණි කොටස; මෙහි සහ සමහර කොටස්;

දකුණ: හල්ලේ කොටසක් (හල්ලේ ගිණි කොටසක් සහ මැලිවගා පොල සිට සිලන්තොඩුව සහ සුරි පාලේ කොටසක් (කොටස් කැපීමේ ගිණි කොටස)); මලලේ කොටසක් (හල්ලේ මැදිලිය ගිණි කොටස), හල්ලේ මැදිලිය ගිණි කොටසක් (හල්ලේ මැදිලිය ගිණි කොටස), මලලේ කොටසක් (හල්ලේ මැදිලිය ගිණි කොටස), මලලේ කොටසක් (හල්ලේ මැදිලිය ගිණි කොටස).

ලංකා මැදිලියේ ගිණි කොටස, 830

Table with 3 columns: S.N., Description, and Area. Includes items like 'කොටස් කැපීමේ ගිණි කොටස', 'පෙරලි ලේඛන', 'කොටස් කැපීමේ ගිණි කොටස'.

මුළු ගණන... 136 2 22

රජයේ භුමි පිටුපසු ක. නි. 6-1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,506 (රත්නපුර)

මිට යාකර තිබෙන උප ලේඛනවලට විසාරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොලොස් ප්‍රභවයේ ජනගහණය ගැන සම් කෙතෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජනවාරි මස 20වැනි දින පවත් වූත්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්ගස්කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් මගෙන් කෙසේ වුව කඩඉකරණ බවද එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම්දෙනු ලැබේ.

මී 1949ක්වූ බස්නෝබර් මස 26වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදී.

ඇ.ම. බිඳිලි. ඇ.ප. ඉඩගෙයක්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරීතුව.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන මැහිදුර කොරතුරු ඉඩම් මෙහිදැමකරණ නිරවාරීතුවකට අදාළ, ඒවායේ සිතියම් පේළියේ ජනරජයේ සහකාරවරුන්ගේ ද ලියාපදිංචි කර ඇතිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොලොස් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොලොස් ඉඩම්වලට අයිතිකම්කිම ඇතිවට තරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූනවුද ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කවරියකට අයිතිකම් නියායිරිම උවමනා නොවේ.

උප ලේඛනය

සබරගමු දිසාමේ ජන්තපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරලේ පලවුණු ප්‍රධාන ඇහැරලකුමුරු යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත අදහස් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම සීමිතවීම්, එනම්:—

උතුරට: ඇහැරලකුමුරුගේ කොටසක් (පොල්මඩුකොඩ යන ගමේ මායිම);

නැගෙනහිරට: කෝන්ගස්කුන්ග යන ගමේ මායිම;

දකුණට: බෙදුම්විටිය සහ අහුලියද්ද යන ගම්වල මායිමද;

බස්නාහිරට: එහෙයියම් ගම ගමේ මායිම, ඇහැරලකුමුරුගේ කොටසක් (පොල්මඩුකොඩ යන ගමේ මායිම).

ලංකා මැණිමේ ගම් සීමිතම නො. 831

Table with 3 columns: No. of land, Name of land, and Area in acres, roods, and cents. Includes items like 'ඇහැරලකුමුරුගේ (හරිකොටසක්)', 'අහුපාර', 'පහලවැල්ලේගේ', etc.

රත්නපුර කි. නි. 7—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,507 (රත්නපුර)

මිට යාකර තිබෙන උප ලේඛනවලට විසාරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොලොස් ප්‍රභවයේ ජනගහණය ගැන සම් කෙතෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජනවාරි මස 20වැනි දින පවත් වූත්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්ගස්කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් මගෙන් කෙසේ වුව කඩඉකරණ බවද එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම්දෙනු ලැබේ.

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,508 (රත්නපුර)

මී 1949ක්වූ බස්නෝබර් මස 26වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදී.

ඇ.ම. බිඳිලි. ඇ.ප. ඉඩගෙයක්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරීතුව.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන මැහිදුර කොරතුරු ඉඩම් මෙහිදැමකරණ නිරවාරීතුවකට අදාළ, ඒවායේ සිතියම් පේළියේ ජනරජයේ සහකාරවරුන්ගේ ද ලියාපදිංචි කර ඇතිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොලොස් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩමට නොලොස් ඉඩම්වලට අයිතිකම්කිම ඇතිවට තරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූනවුද ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කවරියකට අයිතිකම් නියායිරිම උවමනා නොවේ.

උප ලේඛනය

සබරගමු දිසාමේ ජන්තපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරලේ පලවුණු ප්‍රධාන ඇහැරලකුමුරු යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත අදහස් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම සීමිතවීම්, එනම්:—

උතුරට: මිහෙමමානගමේ කොටසක් (පෙට්ටිකොඩ සහ මැදගම යන ගම්වල මායිමද), ඇහැරලකුමුරුගේ කොටසක් (පොල්මඩුකොඩ යන ගමේ මායිම);

නැගෙනහිරට: ඇහැරලකුමුරු යන ගමේ මායිම;

දකුණට: පහාගේ සහ බෙදුම්විටිය යන ගම්වල මායිමද;

බස්නාහිරට: පහාගේ යන ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සීමිතම නො. 832

Table with 3 columns: No. of land, Name of land, and Area in acres, roods, and cents. Includes items like 'මහොම්මානගම (හරි කොටසක්)', '(අහුපාර)', '(එම)', etc.

රත්නපුර කි. නි. 8—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,508 (රත්නපුර)

මිට යාකර තිබෙන උප ලේඛනවලට විසාරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොලොස් ප්‍රභවයේ ජනගහණය ගැන සම් කෙතෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජනවාරි මස 20වැනි දින පවත් වූත්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්ගස්කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් මගෙන් කෙසේ වුව කඩඉකරණ බවද එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම්දෙනු ලැබේ.

ප්‍රකාශකරනු ලබන බිම් ද රජයේ සේවයේ වසරකට වඩා කටයුතු කරන බිම්ද එකී ආඥාවෙන් 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මි 1949ක්‍රි ලක්කෝබර් මස 26 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආච්. බිම්ලිපි. ආච්. ආබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්” යන මඟ ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ආදායම් ලියුම් කමිටුවට මි මි කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙහි ඉඩම් ගැන මැහිදුර කොරතුරු ඉඩම් බෙදුම්කරණ නිරවාරීතුමාගෙන්ද, ඒවායේ සියලුම ස්ථවරයන් ජනරජයට දැනුම් දෙනු ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්ලට නොහොත් එහි එකකමක් උඩින් සහ යළි පාරකට අයිතිකම්කි ම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්ලට අයිතිකම්කි ම හැරිවර හාරණු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවනුයුත් පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කිසිවිට ලබවන නොවේ.

උප ලේඛනය

සමරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කොරලේ හෙල පල්ලේ පලාතේ බෝවිටිගොඩ සහ ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කම්, එනම්:—

උතුරට: දෙබම්පිටිය යන ගමේ මායිම, ජිවකොට්ටේගම සහ කොට්ටේ (දෙබම්පිටිය යන ගමේ මායිම);

නැගෙනහිරට: අම්බන්වුල්ලේගම සහ ජිවකොට්ටේගම සහ කොට්ටේ (දෙබම්පිටිය යන ගමේ මායිම);

දකුණට: අම්බන්වුල්ලේගම සහ කොට්ටේ (කැලෑගමිමාන සහ දෙබම්පිටිය යන ගමේ මායිම);

බස්නාහිරට: පහාගේ සහ කැලෑගමිමාන යන ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සියලුම නො. 833

බිම්කම්වල	ඉඩමේ නම	බිම්කරු, අ. රු. හ.
1	ආචන්චන්චන්චන්, මහගේන, පුහුල් කොරලේගම, ජිවකොට්ටේගම, නලගමචන්චන්චන්, චන්චන්චන්චන්, බෝවිටිගම, දිලිඳුගම	.. 16 0 35
2	ජිවකොට්ටේගම (කිද්දිව, හරිකොට්ටේ)	.. 0 0 25
5	(අඹ පාර)	.. 0 0 10
6	පුහුල්කොරලේගම	.. 0 0 22
7	(සුඵ පාර)	.. 0 2 27
8	ජිවකොට්ටේගම (කිද්දිව, හරිකොට්ටේ)	.. 0 0 36
12	(අඹ පාර)	.. 0 0 5
13	(එම්)	.. 0 0 4
14	මැදමත්ත නොහොත් පොල්ගමචන්චන්චන්	.. 0 2 36
17	පුහුල්කොරලේගමචන්චන්චන්	.. 0 2 31
18	එම්	.. 1 0 20
19	බෝවිටිගමචන්චන්චන්, නැන්තට්ටේගමචන්චන්චන්	.. 2 0 23
21	මන්චන්චන්චන්	.. 1 2 21
22	අම්බන්වුල්ලේගම (කිද්දිව, හරිකොට්ටේ)	.. 0 0 16
24	එම් (එම්, එම්)	.. 0 0 17
26	මැදදෙමත්ත	.. 0 2 17
27	(අඹ පාර)	.. 0 0 17
29	මැදදෙමත්ත	.. 0 0 34
30	පල්ලේගම	.. 0 1 25
	මුළුමනක	.. 25 1 21

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාවකට නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,509 (රජයේ)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්ලට කිසිවක් හෝ ඒ ඉඩම්ලට යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රධාන ජනගහණ ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මි 1950ක්‍රි ජනවාරි මස 20 වන දින පටන් දැන්වීමට ඇතුළත් වන බවට පහත දැක්වෙන්නේය\*\* මා මෙහි ඉදිරිපත් නොකළාහ් එකී ඉඩම රජයේ සේවයේ ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාවෙන් 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බිම් ද රජයේ සේවයේ ඉඩමක් මෙහෙයවන ලදී මා මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මි 1949ක්‍රි ලක්කෝබර් මස 26 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආච්. බිම්ලිපි. ආච්. ආබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්” යන මඟ ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ආදායම් ලියුම් කමිටුවට මි මි කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙහි ඉඩම් ගැන මැහිදුර කොරතුරු ඉඩම් බෙදුම්කරණ නිරවාරීතුමාගෙන්ද, ඒවායේ සියලුම ස්ථවරයන් ජනරජයට දැනුම් දෙනු ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්ලට නොහොත් එහි එකකමක් උඩින් සහ යළි පාරකට අයිතිකම්කි ම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්ලට අයිතිකම්කි ම හැරිවර හාරණු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවනුයුත් පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කිසිවිට ලබවන නොවේ.

උප ලේඛනය

සමරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කොරලේ හෙල පල්ලේ පලාතේ දෙබම්පිටිය යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කම්, එනම්:—

උතුරට: මැදමත්ත සහ එහෙබ්බුගම යන ගමේ මායිම;

නැගෙනහිරට: අහුලියද්ද යන ගමේ මායිම, හෙලලා මන්චන්චන්චන්චන් කොටසක් (අහුලියද්ද යන ගමේ මායිම), අහුලියද්ද සහ ගමේ මායිම, පල්ලේගමචන්චන්චන් කොටසක් (අහුලියද්ද යන ගමේ මායිම), අහුලියද්ද යන ගමේ මායිම;

දකුණට: අහුලියද්ද යන ගමේ මායිම, කැකුණන්ගම සහ කොට්ටේ (පොල්කරකුඹුර සහ අහුලියද්ද යන ගමේ මායිම) මෙලදෙලේ කොටසක් (කැලෑගමිමාන යන ගමේ මායිම);

බස්නාහිරට: මෙලදෙලේ කොටසක් (කැලෑගමිමාන යන ගමේ මායිම), කැලෑගමිමාන යන ගමේ මායිම, පල්ලේගමචන්චන්චන් කොටසක් (කැලෑගමිමාන යන ගමේ මායිම), ජිවකොට්ටේගම සහ අම්බන්වුල්ලේගම සහ කොට්ටේ (බෝවිටිගොඩ යන ගමේ මායිම), පහාගේ සහ බෝවිටිගොඩ යන ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සියලුම නො. 834

බිම්කම්වල	ඉඩමේ නම	බිම්කරු, අ. රු. හ.
1	බෝවිටිගමචන්චන්චන්, දුම්මලගමචන්චන්චන්, කලගම චන්චන්චන්චන් නොහොත් දැඩුගමචන්චන්චන්, නර්චන්චන්චන්චන්චන්චන්, නැන්තට්ටේගම, ජිවකොට්ටේගම, පන්චන්චන්චන්චන්චන්, කොට්ටේගමචන්චන්චන්	.. 17 2 19
2	කැකුණන්ගමචන්චන්චන් නොහොත් - මුලගම චන්චන්චන්චන්	.. 1 1 10
3	හෙලගමචන්චන්චන්	.. 1 0 37
4	මුලගමචන්චන්චන්චන්	.. 0 3 3
5	පල්ලේගමචන්චන්චන් නොහොත් අම්බන්චන්චන්චන්	.. 1 2 16
6	කොරලේගමචන්චන්චන්	.. 0 0 5
7	එම්	.. 0 1 27



බිම්කම්වල	ඉඩමේ නම	බිම්කරම්, අ.රු.ප.
52	නිජපලවැව (බිතුරවල) ..	0 1 6
53	කොණ්ඩගමනේනගර (තිදිම්බ) ..	0 0 15
54	පල්ලුමුණේනගර (තිදිම්බ) ..	0 0 24
55	කැණුනේනගර (තිදිම්බ, හරිකොටසක්) ..	0 0 25
56	මුලුදොල ..	0 0 14
57	එම (හරිකොටසක්) ..	0 0 10
<b>මුළුමන</b> ..		<b>132 2 2</b>

රත්නපුර නි. නි. 11—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,511 (රත්නපුර)

මට යාකර නිලධාරී පටු ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්මිලික් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රභේදනයක් හැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිඞ් 1950ක්වූ ජනවාරි මස 20වන දින පවත් වූ අත්මාසයේ ඇතුලත මිඞ් පහක අත්සන්කරණ්\*\* මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන මහත්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රජයන්තක ඉඩමක් මගයෙන් හෙත ඊට කටයුතු කරන බවද එහි ආඥාපණ්ණසේ 4 වන මහත්තිය යටතේ මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මිඞ් 1949ක්වූ බන්කෝබර් මස 26වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්කෝරුවේදී.

ඇම්. බිලිලි. ඇෆ්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ් ලීමේදී ඇතුලත් ලියුම් කමරවලට එම මිඞ් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙරනක ලෙස සවසන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් සැන වැඩිපුර නොහරහැර ඉඩම් මිලිදීමකරණ් නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ ශිතියම් හරිවීමේ ජනරල්තුමා ගෙන්ද ලබාගත හැකිම.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහිත් එකකමත් ලිඞ් යන යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩම්ට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම සෑදීමට හැරහනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු පටු ලේඛනයට ඇතුලත් නොවන කිසිම බිම් කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවනවුද ඒ පිළිබඳව යමොක්කා දැන්වීම යටතේ විභාගකරණ් නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීමට උවමනා නොවේ.

**පටු ලේඛනය**

සබරගමු දිසාමේ රත්නපුර දිකුණේ මැද කෝරළේ හෙල පල්ලේ පලාතේ කැලැගිහින යන ගම පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන ශිතියම් බිම් කම්මි; එනම්:—

ලකුරට: ජනානෙ සහ මෝපිටිගොඩ යන ගම්මිල මායිම්ද මෙහිමිලිපල්ලේනගර කොටසක් (මෝපිටිගොඩ ගම මායිමි);

කැලැගිහින: පල්ලුමුණේනගර කොටසක් (දෙබිම්පිවිය ගම මායිමි), දෙබිම්පිවිය ගම මායිමි, මලදොලේ කොටසක් (දෙබිම්පිවිය ගම මායිමි), කැණුනේනගර කොටසක් (පෙන්නරකුඞුර ගම මායිමි);

දකුණට: පෙන්නරකුඞුර ගම මායිමි, පෙන්නරකුඞුර නගර කොටසක් (රූපහිත්තොගොඩ ගම මායිමි);

බන්කෝබර්: පොල්ලේනගර ගම මායිමි, මැලියන පොල බව බලන්නොඩ ගම මායිමි කොටසක් (පොල්ලේනගර ගම මායිමි), පොල්ලේනගර ගම මායිමි.

ලංකා මැරුණේ ගම ශිතියම් නො. 843

බිම්කම්වල	ඉඩමේ නම	බිම්කරම්, අ.රු.ප.
1	මහවත්තේනගර, පොරොමලගමනේනගර ගොන් දික්කැණුණේනගර, ඇල්ලේවත්තේ නේන, අනලවත්තේනගර, අරමේනේන, මහනේන, නාරංගමුලගමන ..	13 0 6
4	මද්දුමුණේනගර ..	0 1 17
5	දික්කැණුණේන, මද්දුමුණේනගර ..	0 2 25
8	ඇලලේදකිමේවත්ත ..	1 0 0
9	අනලවත්ත ..	0 3 6
10	එම ..	0 2 16
11	ඇලලේදකිමේනගර ..	0 2 24
12	පන්කල්වත්ත නොහොත් කිනගමනද ..	3 0 37

බිම්කම්වල	ඉඩමේ නම	බිම්කරම්, අ.රු.ප.
13	අඞ්ගමුල්ලේනගර (හරිකොටසක්) ..	0 0 16
14	(සුරිපාර) ..	1 0 21
16	අඞ්ගමුල්ලේනගර (හරිකොටසක්) ..	0 0 7
17	පල්ලුමුණේනගර (හරිකොටසක්) ..	0 0 36
20	(ඇල) ..	0 0 1
21	(ඇල) ..	0 0 6
22	(අඞ්ගමුණ) ..	0 0 16
23	කෝදමුණේනගර ..	1 3 24
24	කරගමනේනගර ..	1 1 5
25	කරගමනේනගර ..	1 0 36
26	අරගමුණේනගර ..	0 1 35
29	(ඇල) ..	0 0 2
32	මැලියනපොලදොල ..	0 0 3
33	නියලුමුණේනගර ..	0 2 8
36	සුරිපාර (හරිකොටසක්) ..	0 0 32
38	කැලැගිහිනගමන ..	1 0 36
39	බන්කෝබර්ගමන ..	1 0 5
40	බන්කෝබර්ගමන ..	0 2 36
41	බන්කෝබර්ගමන ..	1 1 11
42	හොහොට (බිතුරවල) ..	0 0 13
43	බන්කෝබර්ගමන ..	0 0 26
44	පොයාම් නොහොත් බන්කෝබර්ගමන ..	0 0 19
45	බන්කෝබර්ගමන නොහොත් බන්කෝබර්ගමන ..	0 0 39
46	එම ..	0 2 24
47	බන්කෝබර්ගමන ..	0 0 14
48	බන්කෝබර්ගමන, ඉද්දකොඩියාගමන, බන්කෝබර්ගමන, කැලැගිහිනගමන, මකුල්ගමන, කැණිනට්ටේගමන, මිලිගමන, මරුමත්තේ නේන, ලුඞ්ගමන, සිරිමෝගමන, කැණුණේනගමන, මිලිගමන, කැලැගිහිනගමන, පෙරවත්තේනගමන, බවගමන ..	45 2 10
49	මලදොල (හරිකොටසක්) ..	0 0 9
50	කැණුණේනගර (හරිකොටසක්) ..	0 0 25
51	(අඞ්ගමුණ) ..	0 0 19
52	(එම) ..	0 0 2
53	පෙන්නරකුඞුර (තිදිම්බ, හරිකොටසක්) ..	0 0 5

මුළුමන .. 79 0 32

රත්නපුර නි. නි. 12—1950

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,512 (රත්නපුර)

මට යාකර නිලධාරී පටු ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්මිලික් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රභේදනයක් හැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිඞ් 1950ක්වූ ජනවාරි මස 20වන දින පවත් වූ අත්මාසයේ ඇතුලත මිඞ් පහක අත්සන්කරණ්\*\* මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන මහත්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රජයන්තක ඉඩමක් මගයෙන් හෙත ඊට කටයුතු කරණ් මිඞ්ද එහි ආඥාපණ්ණසේ 4 වන මහත්තිය යටතේ මෙහි දැනුම්දෙනු ලැබේ.

මිඞ් 1949ක්වූ බන්කෝබර් මස 26වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්කෝරුවේදී.

ඇම්. බිලිලි. ඇෆ්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ් ලීමේදී ඇතුලත් ලියුම් කමරවලට එම මිඞ් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙරනක ලෙස සවසන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් සැන වැඩිපුර නොහරහැර ඉඩම් මිලිදීමකරණ් නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ ශිතියම් හරිවීමේ ජනරල්තුමා ගෙන්ද ලබාගත හැකිම.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහිත් එකකමත් ලිඞ් යන යම් පාරකට අයිතිකම්කිම ඒ ඉඩම්ට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කිම සෑදීමට හැරහනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු පටු ලේඛනයට ඇතුලත් නොවන කිසිම බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිවනවුද ඒ පිළිබඳව යමොක්කා දැන්වීම යටතේ විභාගකරණ් නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීමට උවමනා නොවේ.



Table with 3 columns: S.N., Description, and Area. Rows 58-66 listing various land types and their areas.

අත්හසුර නි. නි. 14—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,514 (අත්හසුර)

මීට අනුකූල නිවැරදි කිරීමක් සඳහා ප්‍රභවයෙන් පසු වසරකට වැඩි වශයෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රාග්ධනවලින් හෝ යම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ජනවාරි මස 20 වැනි දින පවත්නා වූ මාසයක් ඇතුළත වෙතින් පහත අත්හසුරක \*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රජයේ සතු ඉඩම්කාරී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද එකී ඉඩම්කාරී ඉඩම්කාරී වශයෙන් හෙතෙමට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1949ක් වූ ඔක්තෝබර් මස 26 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදී.

ඇ.ම. බිඞ්ලිම. ඇල්. අධ්‍යක්ෂවරයා, නිරවුල්කිරීමේ සහකාර ස්වදිවාරිතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලදී. ඒ ඉඩම්කාරීවලට එම මස කෙටුම්පත් පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවහස් කළ යුතුය.

(a) මෙහි ඉඩම්කාරීවලට නොහොත් එහි එකකමක් වූයේ යන යම් පාරකට අයිතිකම්කරු ඒ ඉඩමට නොහොත් ඉඩම්කාරීවලට අයිතිකම්කරු හැරියට හැරිය යුතු ලෙසි.

(b) මෙහි ඉඩම්කාරීවලට නොහොත් එහි එකකමක් වූයේ යන යම් පාරකට අයිතිකම්කරු ඒ ඉඩමට නොහොත් ඉඩම්කාරීවලට අයිතිකම්කරු හැරියට හැරිය යුතු ලෙසි.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කාරීවලට අදාළ ප්‍රභවයෙන් පසු වසරකට වැඩි වශයෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රාග්ධනවලින් හෝ යම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ජනවාරි මස 20 වැනි දින පවත්නා වූ මාසයක් ඇතුළත වෙතින් පහත අත්හසුරක \*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රජයේ සතු ඉඩම්කාරී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද එකී ඉඩම්කාරී වශයෙන් හෙතෙමට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

ලප්ලේඛනය

සමහර ඉඩම්කාරීවලට අදාළ කොටසක් හෝ ප්‍රාග්ධනවලින් හෝ යම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ජනවාරි මස 20 වැනි දින පවත්නා වූ මාසයක් ඇතුළත වෙතින් පහත අත්හසුරක \*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රජයේ සතු ඉඩම්කාරී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද එකී ඉඩම්කාරී වශයෙන් හෙතෙමට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

ලකුරු: පනාන ගම මායිම;

කැපකරු: ගංගාබදම ගම මායිම, නිදහස්වූ ආරේ සහ පනාන සිට මැලිගොපොලට යන ගමන පාරේ කොටසක් (ගංගාබදම ගම මායිම), වැලිගොපොල දොළ කොටසක් (පනානේ ගංගාබදම ගම මායිම), පනාන ගමන ගම මායිම;

දකුණු: පනාන ගමන ගම මායිම, මැදගමගම කොටසක් (අටකලු කොටසේ මැදගමගම ගම මායිම);

බස්නාහිර: මැදගමගම කොටසක් (අටකලු කොටසේ මැදගමගම ගම මායිම), මහාමහාවිහාර කොටසක් (කපුරේ කැත්ත ගම මායිම); පනාන ගම මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 846

Table with 3 columns: S.N., Description, and Area. Rows 1-11 listing land types and their areas.

Table with 3 columns: S.N., Description, and Area. Rows 12-57 listing various land types and their areas.

මුළුතමන් 264 0 3

අත්හසුර නි. නි. 15—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,515 (අත්හසුර)

මීට අනුකූල නිවැරදි කිරීමක් සඳහා ප්‍රභවයෙන් පසු වසරකට වැඩි වශයෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රාග්ධනවලින් හෝ යම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ජනවාරි මස 20 වැනි දින පවත්නා වූ මාසයක් ඇතුළත වෙතින් පහත අත්හසුරක \*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම් රජයේ සතු ඉඩම්කාරී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද එකී ඉඩම්කාරී වශයෙන් හෙතෙමට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1949ක් වූ ඔක්තෝබර් මස 26 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදී.

ඇ.ම. බිඞ්ලිම. ඇල්. අධ්‍යක්ෂවරයා, නිරවුල්කිරීමේ සහකාර ස්වදිවාරිතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලදී. ඒ ඉඩම්කාරීවලට එම මස කෙටුම්පත් පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවහස් කළ යුතුය.

(a) බඩම ඉඩම් ගැන මැණිදුර කොරතුරු ඉඩම් බේරුම් කරණ කිරීමට තීරණයක් වූයේ, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගේ ද ලබාගත හැකිවේ.

(b) බඩම ඉඩම්වලට නොහොත් එයින් එකකමින් උඩින් ගත යම් පාරකට අයිතිකම් සඳහා ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් සඳහා වහාරනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වීම් ඒ පිළිබඳව ගම්පොත් දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කිසිවක් ලැබෙනා නොවේ.

උප ලේඛනය

සමරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ පළාත් පලාතේ පලාතේ සහ සහයෝගයෙන් ගත යම් පිහිටා තිබෙන බඩම පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වීම් පහත දැක්වෙන සියලුම බිම්කවිටි, එනම්:—

උතුරු: සමගමු පාරේ සහ බලංගොඩ සිට මැලිගොපොලට ගත දිස්ත්‍රික් රාජ්‍ය කොමිෂි පාරේ කොටස් (සංගොඩගම සම මායිම);

නැගෙනහිර: බලංගොඩ සිට මැලිගොපොලට ගත දිස්ත්‍රික් රාජ්‍ය කොමිෂි පාරේ කොටස් (මැලිගොපොල සම මායිම), මැලිගොපොල සහ අනුරාධපුරයේ ගොඩ ගත සම මායිම, මායිම්, කොලොන්නොගොඩ අතර කොටස් (අනුරාධපුරයේ ගොඩ සම මායිම);

දකුණ: අනුරාධපුරයේ ගොඩ ගත මායිම, මැදගමගම කොටස් (අවකලත් කෝරළේ මැදගමගම සම මායිම);

බස්නාහිර: මැදගමගම කොටස් (අවකලත් කෝරළේ මැදගමගම සහ මායිම), පළාතේ දකුණේ ගොඩ ගත මායිම, මැලිගොපොල සම මායිම (පළාතේ දකුණේ ගොඩ ගත මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියම් නො. 847

Table with 4 columns: බිම්කවිටිය, ඉඩමේ නම, බිම්කරු, අ. රු. ප. (Land details for map 847)

ඉඩම් බේරුම්කිරීමේ අඟුපණකඩ

බේරුම්කිරීමේ දැන්වීම නො. 2,516 (රත්නපුර)

මෙම පාසර බේරුම්කරු උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල සමස්ත කොටසක් නොහොත් ප්‍රාග්ධනවත් හැන ගම් කොටසකට ගම් ඉඩම්වාසිකයන් ඇත්නම් එම වම් 1950ක්වන ජනවාරි මස 20 වන දින පවත්වන මාසයක් ඇතුළත බේරී පහත දැක්වෙන්නන්\*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එහි ඉඩම රජයට අයිතිවේ. ඉඩම් බේරුම්කිරීමේ අඟුපණකඩ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කර ඇති බව මැද රජයට අයිති වීමෙන් මාසයක් ගත වීමට අවශ්‍ය කර ඇති බවද එහි අඟුපණකඩ 4 වන වගන්තිය යටතේ බේරුම් දැක්වීමට දැන්වීම ලැබේ.

මේ 1949ක්වන බස්නාහිර මහා මායිම් දින කොළඹ ඉඩම් බේරුම්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇ. ම. බිම්වි. ඇ. ප. ඉඩමකෝන්, බේරුම්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

\*\* "බේරුම්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්" ගත වන ඉඩමකින් දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඉදිරිපත් කිරීම සම්බන්ධව උඩ මිම කෙළවරේ පැහැදිලි කරන ප්‍රකාශන ලෙස සටහන් කළ යුතුය.

(a) මෙම ඉඩම් ගැන මැණිදුර කොරතුරු ඉඩම් බේරුම්කරණ කිරීමට තීරණයක් වූයේ, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගේ ද ලබාගත හැකිවේ.

(b) බඩම ඉඩම්වලට නොහොත් එයින් එකකමින් උඩින් ගත යම් පාරකට අයිතිකම් සඳහා ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් සඳහා වහාරනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වීම් ඒ පිළිබඳව ගම්පොත් දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටියකට අයිතිකම් කිසිවක් ලැබෙනා නොවේ.

උප ලේඛනය

සමරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ පළාත් පලාතේ පලාතේ සහ සහයෝගයෙන් ගත යම් පිහිටා තිබෙන බඩම පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වීම් පහත දැක්වෙන සියලුම බිම්කවිටි, එනම්:—

උතුරු: පහත්තෝරුවේ ගම් මායිම, මැලිගොපොල සම මායිම (මැලිගොපොල සම මායිම);

නැගෙනහිර: මැලිගොපොල සිට රත්වලට ගත සමගමු පාරේ කොටස් (රදගොඩ සම මායිම), රදගොඩ සහ මායිම සම මායිම, පහත්තෝරුවේ ගම් මායිම සහ මායිම, කොටස්, (වටකන්ද සම මායිම) වටකන්ද සම මායිම;

දකුණ: මැදගමගම කොටස් (අවකලත් කෝරළේ මැදගමගම සම මායිම);

බස්නාහිර: මැදගමගම කොටස් (අවකලත් කෝරළේ මැදගමගම ගම් මායිම), පහත්තෝරුවේ ගම් මායිම, කොලොන්නොගොඩ අතර කොටස් (පහත්තෝරුවේ ගම් මායිම), පහත්තෝරුවේ ගම් මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම් නො. 848

Table with 4 columns: බිම්කවිටිය, ඉඩමේ නම, බිම්කරු, අ. රු. ප. (Land details for map 848)











No. 14,437, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව මිසිස් මෙඩි පහසු සඳහා වෙන වෙනම ආණ්ඩු සන්ධාන ඉඩම් ආණ්ඩු මේසයේ මිල ප්‍රකාශයට මිලී 1950ක් වූ මාර්තු මස 15 වෙනි දින වූ සිදුදු පෙරමුරු 9 වන බෙදුම්පත් කොටස මේ වෙන්දේසිකර මිලක් වට මෝ මිලදා කරගන්නට කොටසක් වෙන ඉන්දුමිස් නිකුත්කරනට යොදනවා ඇත. සබරගමු දිසාවේ රත්නපුර පරායේ නලවිමිම පත්තුවේ කඩවන කෝරළේ කොමාරාගේ පිහිටි ජාතික බිම් කැබලි 4ක්.

ලංකාමැණිමේ මුල් සිතියමේ අංක. 570. ගම්—වෙරළපත්තුවේ

Table with 4 columns: No., Land Description, Area, and Price. Rows include items 43, 44, 70, and 88 with descriptions like 'බිම් කොටසක්' and 'මුත්තෙහි පිටුපසට පදිංචි කරුවාගේ'.

කක්ෂේරු මිල අත්කරගත් රුපියල් 100කට වැඩිකොටස මුදලක් වේ.

මෙහි ඉඩම් කැන මැහිලුරු කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව මෙහෙයුම, ඒමාගේ සිතියම කොළඹ පර්මිට්ස් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මිලී 1950ක් වූ ජනවාරි මස 11 වෙනි දින කොළඹ ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

මෝ. කනගසුන්ද්‍රමි, ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා වෙහෙරේ.

No. 14,438, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව මිසිස් මෙඩි පහසු සඳහා වෙන වෙනම ආණ්ඩු සන්ධාන ඉඩම් ආණ්ඩු මේසයේ මිල ප්‍රකාශයට මිලී 1950ක් වූ මාර්තු මස 13 වෙනි දින වූ සිදුදු පෙරමුරු 9 වන බෙදුම්පත් කොටස මේ වෙන්දේසිකර මිලක් වට මෝ මිලදා කරගන්නට කොටසක් වෙන ඉන්දුමිස් නිකුත්කරනට යොදනවා ඇත. සබරගමු දිසාවේ රත්නපුර පරායේ නලවිමිම පත්තුවේ කඩවන කෝරළේ කොමාරාගේ පිහිටි ජාතික බිම් කැබලි 16ක්.

ලංකාමැණිමේ මුල් සිතියමේ අංක. 573. ගම්—ඉළුස්කුඹුරුගොඩ

Table with 4 columns: No., Land Description, Area, and Price. Rows include items 88, 90, 92, 93, 106, 111, 116, 117, 143, 150, 159, 178, 181, 188, 189, and 191 with detailed descriptions of land parcels.

කක්ෂේරු මිල අත්කරගත් රුපියල් 100කට වැඩිකොටස මුදලක් වේ.

මෙහි ඉඩම් කැන මැහිලුරු කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව මෙහෙයුම, ඒමාගේ සිතියම කොළඹ පර්මිට්ස් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මිලී 1950ක් වූ ජනවාරි මස 11 වෙනි දින කොළඹ ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

මෝ. කනගසුන්ද්‍රමි, ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා වෙහෙරේ.



ආණ්ඩුවේ කඩඉක්කනකම්, ඒකම:—කොළඹ-සාලු පොර් රෙදිවල කැපීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදීමේ සඳහා ක්‍රියාකාරී පියවර "ආණ්ඩුවේ ඉඩම් ලබාදීමේ විධිවිධාන" රටේ විකල්පයක් කරනු ලබන පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

බිහිසමේ නො. A 2,522. ගම්—දෙහිවල

නො. ඉඩමේ නම ආකාරයට අයිතිකම්කරුන්ගේ මහල, අං.රු.ප. 0 0 0'56  
1 කොන්කමක්ක, මල්පොළ නො. 1 වන වෙනම කොටසක් සහ අල්ලාපලාප පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

එබැවින් ඉඩම අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් දැනගැනීම සඳහා සහලබ්ධි විකල්පයක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් කළහොත් කළුබිම් මිනුමේ මිනුමට ක්‍රියාකරණ අග මිසි 1950ක් වූ මාර්තු මස 1 වන දින පෙරවර 10.30 වැනි කාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර්ගත අයිතිකරුවන්ගේ කිසිදු වෙනස්කමක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

මි 1950ක් වූ ජනවාරි මස 14 වන දින කොළඹ කමිටුවේදීය. ඇස්. පේ. මල්පිට, ආණ්ඩුවේ උප ජනක මිමින.

ආණ්ඩුවේ කඩඉක්කනකම්, ඒකම:—අන්තර්ගත ලිපිවලට අදාළව මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදීමේ සඳහා ක්‍රියාකාරී පියවර "ආණ්ඩුවේ ඉඩම් ලබාදීමේ විධිවිධාන" රටේ විකල්පයක් කරනු ලබන පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

බිහිසමේ නො. A 2,397 ගම්—අක්කර

නො. ඉඩමේ නම ආකාරයට අයිතිකම්කරුන්ගේ මහල, අං.රු.ප. 0 0 2'6  
1 දෙල්ලකමක්ක .. අඹුරුද 15 වන පොල්පත් 2 ඇති පොල් ඉඩම .. සල්ලාපලාප පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

එබැවින් ඉඩම අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් දැනගැනීම සඳහා සහලබ්ධි විකල්පයක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් කළහොත් කළුබිම් මිනුමේ මිනුමට ක්‍රියාකරණ අග මිසි 1950ක් වූ මාර්තු මස 1 වන දින පෙරවර 11.15 වැනි කාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර්ගත අයිතිකරුවන්ගේ කිසිදු වෙනස්කමක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

මි 1950ක් වූ ජනවාරි මස 14 වන දින කොළඹ කමිටුවේදීය. ඇස්. පේ. මල්පිට, ආණ්ඩුවේ උප ජනක මිමින.

ආණ්ඩුවේ කඩඉක්කනකම්, ඒකම:—දෙහිවල පොර්තුගාල ප්‍රකාශයට අදාළව මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදීමේ සඳහා ක්‍රියාකාරී පියවර "ආණ්ඩුවේ ඉඩම් ලබාදීමේ විධිවිධාන" රටේ විකල්පයක් කරනු ලබන පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

බිහිසමේ නො. A 2,650. ගම්—දෙහිවල

නො. ඉඩමේ නම ආකාරයට අයිතිකම්කරුන්ගේ මහල, අං.රු.ප. 0 1 32'8  
1 කොන්කමක්ක නොගොස් අඹුරුද 20 වන රළු පත් 96 ක් සහ අදිකාළු අල්ලාපලාප පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

එබැවින් ඉඩම අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් දැනගැනීම සඳහා සහලබ්ධි විකල්පයක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් කළහොත් කළුබිම් මිනුමේ මිනුමට ක්‍රියාකරණ අග මිසි 1950ක් වූ මාර්තු මස 2 වන දින පෙරවර 10 වැනි කාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර්ගත අයිතිකරුවන්ගේ කිසිදු වෙනස්කමක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

මි 1950ක් වූ ජනවාරි මස 14 වන දින කොළඹ කමිටුවේදීය. ඇස්. පේ. මල්පිට, ආණ්ඩුවේ උප ජනක මිමින.

ආණ්ඩුවේ කඩඉක්කනකම්, ඒකම:—පොර්තුගාල ප්‍රකාශයට අදාළව මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදීමේ සඳහා ක්‍රියාකාරී පියවර "ආණ්ඩුවේ ඉඩම් ලබාදීමේ විධිවිධාන" රටේ විකල්පයක් කරනු ලබන පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

බිහිසමේ නො. A 2,657. ගම්—කම්පහ අර්ථනම්

නො. ඉඩමේ නම ආකාරයට අයිතිකම්කරුන්ගේ මහල, අං.රු.ප. 0 0 6'7  
1 පමුරුකමක්ක .. අඹුරුද 15-25 වන පොල්පත් 3 ක් සහ පැරිකිට් අල්ලාපලාප පොර්තුගාල ප්‍රකාශයට යොමුකර සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට ඇණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

එබැවින් ඉඩම අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් දැනගැනීම සඳහා සහලබ්ධි විකල්පයක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිකරුවන්ගේ ආණ්ඩුවේ කළමනාකරු කිසිදු වෙනස්කමක් කළහොත් කළුබිම් මිනුමේ මිනුමට ක්‍රියාකරණ අග මිසි 1950ක් වූ මාර්තු මස 2 වන දින පෙරවර 11.30 වැනි කාලයේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර්ගත අයිතිකරුවන්ගේ කිසිදු වෙනස්කමක් මහල කර නිකුත් කළහොත් මෙහි ස්ථිරව දැක්වේ.

මි 1950ක් වූ ජනවාරි මස 14 වන දින කොළඹ කමිටුවේදීය. ඇස්. පේ. මල්පිට, ආණ්ඩුවේ උප ජනක මිමින.

අණුබෙහි කටයුත්තකට, ඒනම:—කර්තෘ පලාත් පාලන සභා සීමා තුළ අනුබෙහි මෙහෙයවනු ලබන පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “මිම් 1876 වන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කරනු ලබන පනවනු ලැබූ ප්‍රකාරයට කොමසාරිස් ඉඩම් ඇමතිතුමාගෙන් නිලිතකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), අගම (Area), අයිතිකරුවන්ගේ නම (Owner's name), and මහක, අ. රු. ප. (Total area in acres, roods, and cents). Rows 2 and 3 describe land parcels with specific acreage and owner details.

එබැවින් ඉඩම් ඇමතිතුමාගේ මට අණ ලැබූ ප්‍රකාරයට කොමසාරිස් ඉඩම් ඇමතිතුමාගෙන් නිලිතකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

ඉහත සඳහන් ඉඩම් මට අයිතිවීම සඳහා අවශ්‍ය වන ඉඩම් මෙහෙයවීම සඳහා 1950 වසරේ මිම් 11 වන දින පෙබරවාරි 9.30 වන දින කොමසාරිස් ඉඩම් ඇමතිතුමාගෙන් නිලිතකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

මිම් 1950 වන දින පෙබරවාරි 9.30 වන දින කොමසාරිස් ඉඩම් ඇමතිතුමාගෙන් නිලිතකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

අණුබෙහි කටයුත්තකට, ඒනම:—කොළඹ විවිධ සහ කොළඹ විවිධ විද්‍යාල සීමා තුළ අනුබෙහි මෙහෙයවනු ලබන පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 වන පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කරනු ලබන පනවනු ලැබූ ප්‍රකාරයට කොමසාරිස් ඉඩම් ඇමතිතුමාගෙන් නිලිතකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

Table with 4 columns: No., ඉඩමේ නම (Name of land), අගම (Area), අයිතිකරුවන්ගේ නම (Owner's name), and මහක, අ. රු. ප. (Total area in acres, roods, and cents). Rows 1 through 21 list various land parcels with detailed descriptions and owner information.





නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
7 කෝනදුටුමඩුව	ආවුරුදු 35 ක් වසන්ති කොස්තස් 1 ක්ද, ආවුරුදු 25 ක් වසන්ති පොල්කස් 6 ක්ද, ආවුරුදු 25 ක් වසන්ති පොල්කස් 1 ක්ද, ආවුරුදු 10 ක් ව 15 දක්වා වසන්ති සුමන්තස් 15 ක්ද නිවෙස් කාඩු වක්ක	මිදිමම පදිංචි ජී. ජී. ජනවර්ධන	0 0 14.3

මහලින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාතාම් නිවෙස සීමි පොදුජනතාට දුනාහැක්කේ සඳහා සහලේන් පිහිටි කොටස් මහලකර නිවෙස සැලසීමට ලෙසින් දැනුම් දෙයි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට වැලිකම් ආදියට පාලක නිලධාරීන්ගෙන් සාක්ෂි ලැබීමට පැමිණි ජී. කොඩි ආන්දමේ අයිතිවාසිකම්ද නිසා නිසාසීමිත්ව මහලා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ආරක්ෂා කළුමනේ අයිතිකරු පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.

මේ 1950 ක්ව ජනවාරි මස 12 වෙනි දින මාහර කමිටුවෙන් දීය. එම්. සී. ආණ්ඩු, ආණ්ඩු මිල ජනපති මහල.

ආණ්ඩු මහලක්කම්, ජනමි:—නිසාසීමි නොමිල 6/4 කොස්තස් 1 ක්ව මහලකර සහලේන් පාර පුද්ගලිකව පිහිටි මහලකර පහක සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට වැලිකම් ආදියට පාලක නිලධාරීන්ගෙන් සාක්ෂි ලැබීමට පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
1 කමිටුවෙන් මහලකර	පොල්කස් 5 ක්ද, කපුකස් 1 ක්ද, ආවුරුදු 20 ක නිසාසීමි පදිංචි මෙරිජන් කොස්තස් 1 ක්ද ආරක්ෂා කළුමනේ	නිසාසීමි නො. A 1,160	0 0 22.5

මහලකර නිවෙස සැලසීමට ලෙසින් දැනුම් දෙයි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 3.30 වේ කානිසමට මාහර කමිටුවෙන් මා ඉදිරිපත්ව පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.

මේ 1950 ක්ව ජනවාරි මස 12 වෙනි දින මාහර කමිටුවෙන් දීය. එම්. සී. ආණ්ඩු, ආණ්ඩු මිල ජනපති මහල.

ආණ්ඩු මහලක්කම්, ජනමි:—පුලුච්චානදකිමේ ආණ්ඩු මි.හල මිල පාලකව පදිංචි පිහිටි මහලකර පහක සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට වැලිකම් ආදියට පාලක නිලධාරීන්ගෙන් සාක්ෂි ලැබීමට පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
76 මැල්ලොවෙහ	සාලුම් නිවෙසක ආවුරුදු සහ ආවුරුදු 10 ක් ව 15 දක්වා මහලා නිවෙස් කොස්තස් 7 ක්	නොමිල 9 වන අයිතිකරු මහලකර නිවෙස මහලකර 2 අයිතිකරු සහලේන් මහලකර. සම—පුලුච්චානදකිමේ	0 2 128

මහලකර නිවෙස සැලසීමට ලෙසින් දැනුම් දෙයි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 24 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට මාහර කමිටුවෙන් මා ඉදිරිපත්ව පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.

මේ 1950 ක්ව ජනවාරි මස 11 වෙනි දින මාහර කමිටුවෙන් දීය. එම්. සී. ආණ්ඩු, ආණ්ඩු මිල ජනපති මහල.

ආණ්ඩු මහලක්කම්, ජනමි:—පාලකව පිහිටි පුලුච්චානදකිමේ පාලක 13 වන කමිටුව පාර පුද්ගලිකව පිහිටි මහලකර පහක සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට වැලිකම් ආදියට පාලක නිලධාරීන්ගෙන් සාක්ෂි ලැබීමට පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
420 කිසිදේමක්	කේ, ආවුරුදු 20 ක් වසන්ති කොස්තස් 1,268 ක්ද, ආවුරුදු 20 ක් වසන්ති ආරක්ෂා කළුමනේ 3 ක්ද, ආවුරුදු 10 ක් ව 15 දක්වා වසන්ති ආරක්ෂා කළුමනේ 5 ක්ද, සුමන්තස් 55 ක්ද, මරුදුකස් 29 ක්ද, සිලකම් 10 ක්ද, කොස්තස් 10 ක්ද නිවෙස්	කොස්තස් 1 ක්ව මහලකර පාර පුද්ගලිකව පිහිටි මහලකර පහක සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට වැලිකම් ආදියට පාලක නිලධාරීන්ගෙන් සාක්ෂි ලැබීමට පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.	0 2 0 6

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
423 එම	මහලකර, ආවුරුදු 20 ක් වසන්ති කොස්තස් 3 ක්ද, ආවුරුදු 10 ක් වසන්ති සිලකම් 3 ක්ද, ආවුරුදු 5 ක් වසන්ති කොස්තස් 2 ක්ද, මරුදුකස් 2 ක්ද නිවෙස්	මරුදුකස් 2 ක්ද නිවෙස්	0 0 15.5

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
424 එම	මහලකර, ආවුරුදු 10 ක් වසන්ති සිලකම් 2 ක්ද නිවෙස්	කොස්තස් 2 ක්ද, මරුදුකස් 2 ක්ද, සුමන්තස් 2 ක්ද නිවෙස්	0 0 1.1

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
425 එම	කේ, ආවුරුදු 20 ක් වසන්ති කොස්තස් 223 ක්ද, ආවුරුදු 10 ක් වසන්ති සිලකම් 9 ක්ද, සුමන්තස් 4 ක්ද, කොස්තස් 2 ක්ද, සුමන්තස් 2 ක්ද, දෙවන මහලකර නිවෙස්	මහලකර, ආවුරුදු 20 ක් වසන්ති කොස්තස් 223 ක්ද, ආවුරුදු 10 ක් වසන්ති සිලකම් 9 ක්ද, සුමන්තස් 4 ක්ද, කොස්තස් 2 ක්ද, සුමන්තස් 2 ක්ද, දෙවන මහලකර නිවෙස්	0 0 15.2

නො. ඉඩමේ නම	ආකූල	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ.ර.ප.
428 දෙසියන්දේ මහලකර	කේ, ආවුරුදු 20 ක් වසන්ති කොස්තස් 170 ක්ද, ආවුරුදු 20 ක් වසන්ති ආරක්ෂා කළුමනේ 2 ක්ද, ආවුරුදු 15 ක් වසන්ති සිලකම් 4 ක්ද, ආවුරුදු 4 ක්ද, මරුදුකස් 2 ක්ද, සුමන්තස් 2 ක්ද, සුමන්තස් 5 ක්ද නිවෙස්	කොස්තස් 1 ක්ව මහලකර පාර පුද්ගලිකව පිහිටි මහලකර පහක සඳහා කළුමනේ කමිටු මගින් 1950 ක්ව පෙබරවාරි මස 23 වෙනි දින පෙරවරු 10 වේ කානිසමට වැලිකම් ආදියට පාලක නිලධාරීන්ගෙන් සාක්ෂි ලැබීමට පැමිණි ජී. කොඩි ආණ්ඩු මහලකර පොරොන්දු කිරීමට සිදු කිරීමට ලෙසින් දැනගත යුතුයි.	0 0 18.6



එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිකරුවන්ට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි. ඉහත කී ඉඩම්වලට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

මේ 1950 සටු ජනවාරි මස 16 වැනි දින කැපල්ලේ කවුච්චිගේ දිසා.

ඩී. ඒ. දයාරත්න, අනුමැති උප ජ්‍යෙෂ්ඨ මහාධිකාරී.

අනුමැති කවුච්චිගේ දිසා, ජනම:—KG/පල්පාන අනුමැති මිශ්‍ර පාර්ශ්වයේ පැවැත්වූ විභාගයේ පෙනී සිටින සඳහා හසලවන ඉඩම්වලට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

සිසිලියම් පො. A 618. ගම්—පල්පාන

නො. ඉඩමේ නම	අඟුණ	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ. රු. ප.
1	ඉඩමේ නම .. රබර්ගේ 477 කි, කොස්ගේ 1 කි	ජයවර්ධන මහාපාලි පදිංචි වි. ඒ. ජයවර්ධන	2 0 18.7

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

මේ 1950 සටු ජනවාරි මස 16 වැනි දින කැපල්ලේ කවුච්චිගේ දිසා.

ඩී. ඒ. දයාරත්න, අනුමැති උප ජ්‍යෙෂ්ඨ මහාධිකාරී.

අනුමැති කවුච්චිගේ දිසා, ජනම:—KG/පල්පාන අනුමැති මිශ්‍ර පාර්ශ්වයේ පැවැත්වූ විභාගයේ පෙනී සිටින සඳහා හසලවන ඉඩම්වලට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

සිසිලියම් පො. A 617. ගම්—පල්පාන

නො. ඉඩමේ නම	අඟුණ	අයිතිකරුවන්ගේ නම	මහල, අ. රු. ප.
1	ඉඩමේ නම .. රබර්ගේ 24 කි, කොස්ගේ 3 කි, මල්දොල්ගේ 2 කි, කිතුල්ගේ 1 කි	මහලදොල් පදිංචි වි. ඒ. ජයවර්ධන	0 0 26.9
2	එම .. පොල්ගේ 16 කි, පුරුල්ගේ 50 කි, රබර්ගේ 2 කි, ඉඩමේ 1 කි, කොරගේ 1 කි, සිරි පොඩිතැට්ටි 3 කි	එම ..	0 2 3.9

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිකරුවන්ට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි. ඉහත කී ඉඩම්වලට අනුමැති කල්පනා මගින් පොදුජනාධිපති සඳහා හසලවන චාන්සරි මහාසාර කිසිදු පරිමාණයකට පත්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

මේ 1950 සටු ජනවාරි මස 16 වැනි දින කැපල්ලේ කවුච්චිගේ දිසා.

ඩී. ඒ. දයාරත්න, අනුමැති උප ජ්‍යෙෂ්ඨ මහාධිකාරී.

ඉඩම් නිදහස්කිරීම පිළිබඳව 1942 වෛ අංක 61 දරණ ආඥාපනත යටතේ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් අත්කරගැනීමේ දුනුවියකි

1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් මට දී තිබෙන මලය පිට ක්‍රියාකරණ පිණිස කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවට පවත්නා ඉඩම් 4 කි. මල්ලේ පිහිටි මහල, ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ රීති මගින් නිදහස්කිරීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

(1) 1942 වෛ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් මට යොමුව ඇති උප ලේඛනයෙහි විස්තර කර ඇති ඉඩම් අත්කරගත යුතුය නිරන්තරයෙන් සිටින බවට හා ආණ්ඩුව එහි ඉඩම් අත්කර ගැනීමට අදහස්කරන බවට;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙන්වී ඉල්ලිය යුත්තේ මගෙන් බවට;

(3) ඒ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් අයිතිවාසිකම් දැක්වෙන පැමිණිලි කළු පත්‍ර පිහිටි පොත් නිකුත් කළ මගින් මට කවුච්චිගේ දිසා 1950 සටු පෙබරවාරි මස 28 වැනි දින පූ. නො. 11.30 වන ඉදිරිපත් කිරීමේ ආඥාපනතේ අනුකූලව අයිතිවාසිකම්වලට අනුකූලව පවත්වා ගැනීමට මාගේ අනුමැතිය ලැබීමට හා කොමසාරිස්වරයා විසින් මට දැන්වීමට බලපත් කිරීමේ දුනුවියකි.

මේ 1950 සටු ජනවාරි මස 11 වැනි දින කොළඹ කවුච්චිගේ දිසා.

ආ. ජේ. ඩබ්ලිව්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවට පවත්නා ඉඩම.

උප ලේඛනය

කවුච්චිගේ	ඉඩමේ නම	මල් පැලයේ අංකය	විස්තර	ඉල්ලුම්කරුගේ නම	මිලි ප්‍රමාණය, අ. රු. ප.
1	නාපෙමුගේ පිටුව ..	කුඹුර ..	.. ඒ. ආ. රු. ප. කොළඹ, “කාමල්” කොළඹ පාර,	කුරුණෑගල	0 3 24
2	එම ..	කුඹුරු 5 වැනි පොල්ගේ 2 කි හා මලය ඇති පාලු කුඹුර	.. ඒ. ආ. රු. ප. කොළඹ, “කාමල්” කොළඹ පාර,	කුරුණෑගල, විරුද්ධ වෛ. මහාසාරයකි	0 0 16
3	එම ..	කුඹුර ..	.. ඒ. ආ. රු. ප. කොළඹ, “කාමල්” කොළඹ පාර,	කුරුණෑගල	1 0 12



1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඟුපණක සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි.  
 මහනුවර දිනපත්තියේ අංක 1010 වන පිටුවේ පළවූ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

- (1) 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඟුපණක සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මිටි යායකට ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම, අත්කරගත හැකි තරම් තීරණය කරගෙන සිටින බව සහ අඟුපණ එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස් කරන බවයි;
- (2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි දුල්ලිය යුක්තව සිටිය යුතු බවයි;
- (3) ඒ ඉඩම් කොමසාරිස් අයිතිවාසිකම් දක්වන සියලුදෙනාම තම නමින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් මහනුවර කවුච්වලේදී වම් 1950ක්වූ පෙබරවාරි මස 15වන දින පු. හා. 10ට මා ඉදිරියේ පෙනවීමට ඒ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් ඉඩම් කොමසාරිස්වරයා විසින් දැනුවත් කරනු ලැබේ.

වම් 1950ක්වූ ජනවාරි මස 17වන දින  
 මහනුවර කවුච්වලේදීය. උප ලේඛනය ඉ.ම. ආ.ප. පෙරේරා,  
 මහනුවර දිනපත්තියේ අංක 1010 වන පිටුවේ පළවූ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

	මුල් පැය අංක P. P. A 1,466.	සම්—ආර්යාභාෂා
<b>කවුච්වල ඉඩම් නම</b>	<b>විස්තර</b>	<b>ඉල්ලුම්කරුගේ නම</b>
1	ගව්වදොව්වත්තකුඹුර .. කුඹුරු ඉඩම ..	නෙලමුහල පිරිවෙල නොහොඹ නිලධාරියෙකු විසින්, භාරකරු: 0 2 23
2	සිරිමලාකුඹුර .. එම .. පි. සී. ආ.ප. නිල්ලොගොඩ, පිරිවර පොල, ආවුස්සොව	පිරිවෙල, කෙලවුහල, හස්දෙස්ස පිරිවෙල, කෙලවුහල, හස්දෙස්ස .. 0 2 4

1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඟුපණක සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි.  
 මහනුවර දිනපත්තියේ අංක 1010 වන පිටුවේ පළවූ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

- (1) 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඟුපණක සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මිටි යායකට ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත හැකි තරම් තීරණය කරගෙන සිටින බව සහ අඟුපණ එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස් කරන බවයි;
- (2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි දුල්ලිය යුක්තව සිටිය යුතු බවයි;
- (3) ඒ ඉඩම් කොමසාරිස් අයිතිවාසිකම් දක්වන සැමදෙනාම තම නමින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් මහනුවර කවුච්වලේදී වම් 1950ක්වූ පෙබරවාරි මස 15වන දින පු. හා. 10ට මා ඉදිරියේ පෙනවීමට ඒ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් ඉඩම් කොමසාරිස්වරයා විසින් දැනුවත් කරනු ලැබේ.

වම් 1950ක්වූ ජනවාරි මස 17වන දින  
 මහනුවර කවුච්වලේදීය. උප ලේඛනය ඉ.ම. ආ.ප. පෙරේරා,  
 මහනුවර දිනපත්තියේ අංක 1010 වන පිටුවේ පළවූ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

	මුල් පැය අංක පි. පී. ඒ 1,467	සම්—මාත්තලුව
<b>කවුච්වල ඉඩම් නම</b>	<b>විස්තර</b>	<b>ඉල්ලුම්කරුගේ නම</b>
1	කන්දුරෙමලකුඹුර .. කුඹුරු ඉඩම ..	කේ. සී. නිල්ලොගොඩ, ඉපලෝගම, මිරිදක්කඩුව .. 0 1 16

1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඟුපණක සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි.  
 මහනුවර දිනපත්තියේ අංක 1010 වන පිටුවේ පළවූ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

- (1) 1942ක අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඟුපණක සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මිටි යායකට ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත හැකි තරම් තීරණය කරගෙන සිටින බව සහ අඟුපණ එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස් කරන බවයි;
- (2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි දුල්ලිය යුක්තව සිටිය යුතු බවයි;
- (3) ඒ ඉඩම් කොමසාරිස් අයිතිවාසිකම් දක්වන සැමදෙනාම තම නමින් විසින්ම හෝ නියෝජිතයකු මගින් මහනුවර කවුච්වලේදී වම් 1950ක්වූ මාර්තු මස 22වන දින පු. හා. 10ට මා ඉදිරියේ පෙනවීමට ඒ ඉඩම් කොමසාරිස්වරයා විසින් ඉඩම් කොමසාරිස්වරයා විසින් දැනුවත් කරනු ලැබේ.

වම් 1950ක්වූ ජනවාරි මස 17වන දින  
 මහනුවර කවුච්වලේදීය. උප ලේඛනය ඉ.ම. ආ.ප. පෙරේරා,  
 මහනුවර දිනපත්තියේ අංක 1010 වන පිටුවේ පළවූ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

	මුල් පැය අංක පි. පී. ඒ. 1,497.	සම්—සියලුදෙනා
<b>කවුච්වල ඉඩම් නම</b>	<b>විස්තර</b>	<b>ඉල්ලුම්කරුගේ නම</b>
1	මදනපොත්කුඹුර .. කුඹුරු ඉඩම ..	ඒ. සීන්, දන්කොළ, කවුච්වල .. 1 3 9
2	පාණකුඹුරේවත්ත .. මතු ඉඩම, පොල්, කොස්, මුම්බු, කොස්ගෙඩි	ම. ආචාර්යවරයාගේ දේපලදෙපාර්තමේන්තුව, පි. සී. පෙරේරා කොට්ඨාසය 0 0 26
3	පාණකුඹුර .. කුඹුරු ඉඩම ..	ම. ආචාර්යවරයාගේ දේපලදෙපාර්තමේන්තුව, පි. සී. පෙරේරා කොට්ඨාසය 1 2 0

**ඉඩම් සලකාකිරීමේ දැන්වීමයි**

අධිකරණ ලැයිස්තුවක් සකස් කිරීම පිළිබඳ ඉඩම් කවුච්වලේ දැන්වීමයි

(මධ්‍යම පඩකාවේ ලාභිකයන් සම්බන්ධයෙන්)

- 1. මෙහි පහත විස්තර දක්වන ඉඩම් ප්‍රදාන ඉල්ලුම්පත් කලාපයකට සහ පිළිගත් කොටස් වශයෙන් ඒ ඉඩම්වලට අයිතිකරු ලැබීමේ සුදුසුකම් කොමසාරිස්වරයා විසින් සලකා බැලීමට කවුච්වලේදී වම් 1950ක්වූ පෙබරවාරි මස 27වන දින පු. හා. 9ට 1935ක අංක 19 දරණ ඉඩම් සලකා කිරීමේ අඟුපණය යටතේ ඉඩම් කවුච්වලේ වන්දි පලයක් අඟුපණ උප ලේඛනය මගින් පවත්වන බැවින් දැනුවත් කරනු ලැබේ.
- 2. මේ ඉඩම්වලට අයිති පඩකාවේ ලාභිකයන්ට පමණකි.
- 3. සියලුම ඉල්ලුම්පත් අඟුපණ උප ලේඛනයට වෙන කුරුණෑගල කවුච්වලේ පෙබරවාරි මස 13වන දින හෝ ඒ මගින්ම ලැබිය යුතුය.
- 4. සැම ඉල්ලුම්කරුගේම විසින්ම ඉඩම් කවුච්වලේ පැමිණිය යුතුය. නැතහොත් කමා වෙනුවෙන් පෙනවීමට පැමිණිය යුතුය.

නියෝජිතයකු එහි සහ සුදුසු ඉල්ලුම්කරු, නියෝජිතයකු ප්‍රදානයෙන් පත්වන බවට ඉඩම් කවුච්වලේ නොපැමිණියහොත් ඉල්ලුම්කරු සහ ඉල්ලුම් සම්බන්ධයෙන් කවුච්වලේ ක්‍රියාකිරීමට අකැමැති බැවින් අඟුපණ උප ලේඛනයට දැන්වීමට අදහස් කරනු ලැබේ.

- 5. මේ ඉඩම් කවුච්වලේ පිළිබඳව දැනගැනීමට අදහස් කරන්නන් එම අඟුපණ උප ලේඛනයට විභාග කළ යුතුය.
- 6. නොරහස්ව මෙහි ඉල්ලුම්කරු ඉඩම් පදිංචි සහ සුදුසු.

අත්සන් කළේ, බිබ්ලිම්. ඩී. ජයසිංහ,  
 කුරුණෑගල අඟුපණ උප ලේඛනය.

දිවයින ඉඩම් විස්තර  
 සිවියමේ නො. F. V. P. 1,574. සම්—කන්ඩිත්ත

<b>කැබැල්ල</b>	<b>ප්‍රමාණය (කිමී.වර්ගයෙන්)</b>	<b>මේ ඉඩම්වල වැටුම්</b>
1 හා 2	.. 128 2 8 ..	පොල් සහ පලතුරු වැටී

**காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்.**

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை  
நி 2,500 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைக்கேனும் தமக்கு உரித்துணடென்று 1950 ம ஓஸ் (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது

1949 ம ஓஸ் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி ஓள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம் டபிளவு எப் அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

\*\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்கமேல் மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன் ஹெல்பலிலே பலாததவைச சோந்த மெதகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக் கட்டுகின்றன :—

வடக்கு : ஹெல் உட பலாததவைச சோந்த, மாவெல்ல கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : ஹெற்றிகொட கிராமத்தின் எல்லை, மீகொம்மான ஓயலின் பகுதி (ஹெற்றிகொட கிராமத்தின் எல்லை), ஹெற்றிகொட கிராமத்தின் எல்லை, பிறறதெனியே ஆறலின் பகுதி, (ஹெற்றிகொட கிராமத்தின் எல்லை), மீகொம்மான ஓயலின் பகுதி (எகொடகம் கிராமத்தின் எல்லை);

தெற்கு : மீகொம்மான ஓயலின் பகுதி (எகொடகம், பனுனே கிராமங்களின் எல்லைகள்) ;

மேற்கு : கங்கொடகும்புறே ஆறலினதும், வெற்றகுளுவேனே ஆறலினதும் பகுதிகள் (பனுனே கிராமத்தின் எல்லை), பனுனே கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 825.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	பம்பறஹகந்தேறேன	.. 1 1 39
2	பம்பறஹகந்தேறககலான	.. 6 3 27
3	புலுகஹகேன	.. 2 3 18
4	புலுகஹபத்தன	.. 3 1 27
5	பெறவ அறுவேறேன	.. 2 0 1
6	வெல்லேறேன, பெறவ-ஆறுவேறேன	.. 3 2 35
7	மீகொம்மான ஓயா (அரைவாசி விசாலம்)	.. 0 0 32
8	வெல்லேறேனே ஆற	.. 0 0 18
9	வெல்லேறேன	.. 2 1 7
10	பம்பறஹகந்தேறேன	.. 1 0 20
11	பம்பறஹகந்தேபத்தன	.. 18 0 13
12	புவாக்கலைத்தேறேன	.. 4 0 0
13	பம்பறஹகந்தேறேன	.. 3 1 24
14	(அடிப்பாறை)	.. 0 0 33
15	குடாதலாவேறேன	.. 5 0 1
17	பம்பறஹகந்தேஆற	.. 0 0 12
18	கிறிலலகஹமடேறேன	.. 9 1 3
19	குடாதலாவேபத்தன	.. 11 0 17
20	குடாதலாவேறேன	.. 1 2 21
21	டெகிகஹபத்தன	.. 2 1 14
22	டெகிகஹகேன	.. 0 1 39
23	குடாதலாவேமூக்கலான	.. 3 2 13
24	குடாதலாவேபத்தன	.. 1 2 31
25	குறுணுகெறியேறேன	.. 3 1 38

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
26	டெகிகஹவேன	.. 4 3 36
27	குடாதலாவேஆற (வறறிய)	.. 0 2 16
28	குடாதலாவேறேன	.. 4 2 11
29	கெக்கில்லேறேன	.. 5 2 35
30	முறான திறனகேவத்த, கங்காலிகேறேன	.. 3 2 15
32	பிறறதெனியே ஆற (அரைவாசி விசாலம்)	.. 0 0 36
41	அற்றமபேமூக்கலான	.. 21 0 17
42	வெற்றகுளுகெனே ஆற (அரைவாசி விசாலம்)	.. 0 1 23
43	கலவத்தேறேன	.. 0 2 18
44	கங்கொடகும்புறே ஆற (அரைவாசி விசாலம்)	.. 0 0 15
46	(அடிப்பாறை)	.. 0 0 25
47	(அடிப்பாறை)	.. 0 0 6
48	(நீர்ப்பாசகம் வாயக்கால)	.. 0 0 15
51	மீகொம்மான ஓயா (அரைவாசி விசாலம்)	.. 1 0 3
மொத்தம்.		.. 131 2 34

இரத்தினபுரி நி. உ. 1—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை  
நி 2,501 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைக்கேனும் தமக்கு உரித்துணடென்று 1950 ம ஓஸ் (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1949 ம ஓஸ் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி ஓள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம் டபிளவு. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்கமேல் மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைப்பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன் ஹெல்பலிலே பலாததவைச சோந்த, ஹெற்றிகொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக் கட்டுகின்றன :—

வடக்கு : மெதகம் கிராமத்தின் எல்லை, ஹெல்உட பலாததவைச சோந்த மாவெல் கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : தெனீறேன கிராமத்தின் எல்லை, களுபஹனகே ஆறலினதும் மீகொம்மான ஓயலினதும் பகுதிகள், (தெனீறேன கிராமத்தின் எல்லை), மீகொம்மான ஓயலின் பகுதி (பொலவத்தகொட கிராமத்தின் எல்லை).

தெற்கு : மீகொம்மான ஓயலின் பகுதி (எகொடகம் கிராமத்தின் எல்லை) ; பிறறதெனியே ஆறலின் பகுதி, (மெதகம் கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : பிறறதெனியே ஆறலின் பகுதி (மெதகம் கிராமத்தின் எல்லை), மெதகம் கிராமத்தின் எல்லை, மீகொம்மான ஓயலின் பகுதி, (மெதகம் கிராமத்தின் எல்லை), மெதகம் கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 826.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	(அடிப்பாறை)	.. 0 0 2
2	மகாதலாவேமூக்கலான	.. 0 2 2
3	மீகொம்மான ஓயா (அரைவாசி விசாலம்)	.. 0 0 32
4	மகாதலாவேபத்தன	.. 57 0 30

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
5	மகாதலாவேழுககலான	0 1 29
6	ஷே	0 1 21
7	ஷே	0 1 37
8	மகாதலாவே ஆற	0 1 29
9	மகாதலாவே ழுககலான	1 2 20
10	கலுப்பறானகே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 30
11	மகாதலாவேகேன	3 0 15
12	(நீர்பாயசசம வாய்க்கால்)	0 0 5
14	மீகொமமன ஓயா	0 3 25
15	கறறுபிலேவேறேன	2 0 3
16	ரெனனபிறறாயேழுககலான	0 2 11
17	ஷே (மீகொமமன ஓயாவுடனிருக்கும் சேமிப்பு)	0 3 34
18	ரெனனபிறறாயேழுககலான	0 2 5
19	ரெனனபிறறாயேழேறேன	1 1 12
20	ஷே	0 3 33
21	(அடிப்பாதை)	0 0 21
22	ரெனனபிறறாயேழேறேன	25 2 7
23	பிறறடெனியேவேறேன, போகறவேறேன, பலவந்தேவேறேன, அலன காறகேவேறேன	5 0 32
25	பிறறடெனியேஆற (அரைவாசி விசாலம்)	0 0 36
26	அலனகாறகேவத	0 1 12
27	ஓவிறவேவத	0 2 3
28	டியபோலேவேறேன, கிறிமடுபொலவேவேறேன	3 2 35
29	ரெனனபிறறாயேழுககலான	1 1 10
30	ரெனனபிறறாயேவேறேன	0 0 22
31	(அடிப்பாதை)	0 0 13
32	மீகொமமன ஓயா (அரைவாசி விசாலம்)	1 0 13
33	(அடிப்பாதை)	0 0 7
மொத்தம்		110 0 26

இரத்தினபுரி நி. உ. 2—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,502 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகங்களையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பப்பிடவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந் தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தானபதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறணை, நெல்பலலே பலாததவைச்சோந்த தெனிவேறேன கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைகட்குளிருக்கின்றன:—

- வடக்கு: நெல்வ உட பலாததவைச்சேர்ந்த மாவெல கிராமத்தின் எல்லை;
- கீழ்க்கு: கோங்கலதெனன கிராமத்தின் எல்லை;
- தெற்கு: கோங்கலதெனன, பொலவத்துக்கொட, கிராமங்களின் எல்லைகள தெனிவேறேன ஆறவின பகுதி (பொலவத்துக்கொட, கிராமத்தின் எல்லை);

மேற்கு: மீகொமமன ஓயவினதும், களுப்பறனகே ஆறவினதும் பகுதிகள (நெற்றிக்கொட கிராமத்தின் எல்லை), நெற்றிக்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 827.

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
1	களுப்பறனகே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 30
2	மஹாகுமபுறேகொடவேறேன, இத்தகலமனடிய மொற தொறறே ஆறவேவேறேன, மொறகெற்றியேபத்தன	37 1 38
3	மொறகெற்றிய	2 0 32
4	மொறகெற்றிய, இத்தகலமனடியேழுககலான	1 3 12
5	அணடுவேபத்தனேழுககலான, குறுபிறறியாவத்தேழுககலான	3 0 38
6	உடவத்தே ஆற	0 0 19
7	பாதுவத்தேகேன, போகறகொடேகேன, உடவத்தேகேன, கலவெறறேகேன, பாறேகேன, தெனிகேனாய, மாற கொடகேன, அனாத்தேகேன, வேகும்புறேகேன, கெடு மேகேன, இம்புலேகேன, எலகேன	21 2 15
8	ஆணடுவேபத்தன	27 3 25
9	வெலிபிலவேழுககலான, டம்பேழுககலான	0 2 6
10	(அடிப்பாதை)	0 0 21
11	டம்பேவத்தேகேன	2 3 38
12	தெனிகேனாய, டம்பேவத்தேகேன, ரித்தவெலகணத்த, அறவேகொடகேன	6 1 33
13	தெனிகேனே ஆற	0 0 33
14	எல்லைவத்த	4 0 27
16	மலடொல (வறறிய)	0 0 5
17	மெதவந்தேவத்த	1 1 23
18	பின்வத்த	1 2 6
19	மலடொல (வறறிய)	0 0 17
22	குறுபிறறியாவத்தேகேன, கப்புக்கொற்றறுவகேன	5 3 18
23	குறுபிறறியாவத்த	0 0 26
25	கப்புக்கொற்றறுவ	0 2 39
26	தெனிகேனே ஆற (அரைவாசி விசாலம்)	0 2 2
27	மொறதொறறே ஆறவேகேன	0 2 35
28½	(அடிப்பாதை)	0 0 4
29	மலடொல (வறறிய)	0 0 12
30	பின்னறறுவ	0 2 29
31	பின்னறறுவ ஆற	0 0 16
32	கொங்கலயறறகெல்ல, கெககுனகஹ ஆறவேகேன, பின்னறறுவேகேன	1 2 12
34	(அடிப்பாதை)	0 0 10
35	(நீர்பாயசம வாய்க்கால்)	0 0 3
36	கெககுனகஹயறறுவேயாய, கொறுகஹயறறகெல்ல, கெக குணகஹயறறுவேகேன	3 2 38
37	(அடிப்பாதை)	0 0 5
38	மீகொமமன ஓயா (அரைவாசி விசாலம்)	0 1 5
மொத்தம்		126 2 32

இரத்தினபுரி நி. உ. 3—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,503 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தகங்களையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பப்பிடவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந் தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தானபதை அறிந்துகொள்க.



(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித் துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபநிகழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக்ட், மெத கோறளை ஹெல்பல்லே பலாததவைச்சோந்த பொலவத்துக்கொட கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : தெனிஹேன ஆறவின பகுதி, (தெனிஹேன கிராமத்தின எல்லை), தெனிஹேன கிராமத்தின எல்லை, கிழக்கு : கோங்கலத்தென கிராமத்தின எல்லை, மிற்றிவெல் ஆறவின பகுதி (கோங்கலத்தென கிராமத்தின எல்லை), கோங்கலத்தென கிராமத்தின எல்லை,

தெற்கு : கோங்கலத்தென கிராமத்தின எல்லை, எஹெலெகும்புற ஆற வின பகுதி (எஹெலெகும்புற, எகொடகம் கிராமங்களின் எல்லைகள்),

மேற்கு : மீகொமமான ஆறவின பகுதி (ஹெற்றிகொட கிராமத்தின எல்லை), தெனிஹேன ஆறவின பகுதி, தெனிஹேன கிராமத்தின எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 828

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	(அடிப்பாதை)	0 0 2
2	தெனிஹேன ஆற (அரைவாசி விசாலம்)	0 2 2
3	ஹீனஅறுவேவத்த	0 3 0
4	போமலுவேகேன அல்லது நாமலுவேகேன	0 0 21
5	கெற்றகொடேழ்க்கலான	3 0 29
6	(அடிப்பாதை)	0 0 6
7	ஹீனஅறுவேவத்த	0 3 13
8	கெற்றகொடேகேன	0 3 29
10	ஆறவேகொடவத்த	0 2 1
11	டம்பகொலலேகேன	4 0 10
12	மிற்றிவெல் ஆறேகேன, ரெனலகேன	2 2 34
13	மிற்றிவெல் ஆற (அரைவாசி விசாலம்)	0 0 25
14	மன்னலூலாகேகேன	0 0 19
15	கெற்றகொடேழ்க்கலான	10 3 16
16	போமலுவகாவகேன	1 3 21
17	(அடிப்பாதை)	0 0 28
19	(ஷி)	0 0 9
20	உடவத்தேகேன, கிறிகலுவலாயேகேன, யஹலேவத்தேகேன, பொமலுவகாவகேன	5 2 3
21	உடவத்த	0 2 22
22	எஹெலெகும்புற ஆற (அரைவாசி விசாலம்)	0 1 3
23	நெக்கெற்றியேழ்க்கலான	1 2 25
24	மீகொமமான ஓயா (அரைவாசி விசாலம்)	0 1 21
26	நாககெற்றியேகேன	1 1 31
மொத்தம்		49 3 10

இரத்தினபுரி நி. உ. 4—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 2,504 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்த கேணம் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகேணம் தமக்கு உரித்தானென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து பூன்று மாச காலத்தககுள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்காது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்க ரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்ய முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கு கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ எப் அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிஸ்மென் ரெய்சிர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவுப்பட்டங்கள் (சாலையா ஜெனரல்) நில அளவைக் காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் ளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித் துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுபநிகழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக்ட், மெத கோறளை, ஹெல்பல்லே பலாததவைச்சோந்த கோணகலத்தென கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : ஹெல்உட பலாததவைச்சோந்த மாவெல் கிராமத்தின எல்லை; கிழக்கு : ஹெல்உட பலாததவைச்சோந்த டமஹேன தெலநகிரிய கிராமங் களின் எல்லைகள்;

தெற்கு : கனசபாவ பாஸ்தயினதும், சிறிய ரோடபுனதும் பகுதிகள் (லேங்ககொட கிராமத்தின எல்லை), அஹலியத்த கிராமத்தின எல்லை;

மேற்கு : எஹெலெகும்புற, பொல்வத்துக்கொட கிராமங்களின் எல்லைகள், மிற்றிவெல் ஆறவின பகுதி (பொல்வத்துக்கொட கிராமத்தின எல்லை). பொல்வத்துக்கொட தெனிஹேன கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி. 829.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
1	வெலிபிலேஹேன	5 1 34
2	புறன்கும்புறேழ்க்கலான	2 2 0
3	புலுகஹேன, வெல்லைக்கொடேகேன	2 3 35
4	புறன்கும்புறத்தெனிய	0 3 34
6	புறன்கும்புறேஹேன, கோங்கலஹேன	3 1 27
7	புறன்கும்புறேஹேன	4 2 35
8	மீலேழ்க்கலான, கிருபுறத்தெனியேழ்க்கலான	7 3 2
9	கிருபுறத்தெனியேகேன (கிருபுறத்தெனிய திருகோண அளவை குறிப்பு ஸ்தானத்திற்கான சேமிப்பு)	0 1 34
10	கிருபுறத்தெனியேகேன	5 3 37
11	கிருபுறத்தெனியே ஆற	0 0 4
12	பத்தமலுகேன	2 0 30
14	வெறுவேகேன	4 0 3
15	புறன்கும்புறே ஆற	0 0 26
16	வெறலுகெற்றியேழ்க்கலான	11 0 6
17	எஹலெகும்புறே ஆற	0 2 16
18	அமிற்றிலென்கெற்றியேகேன, வெலிபிலேஹேன, வகாலே கேன, மஹாகேன, இறியேகெற்றியேகேன	11 1 26
19	டம்பகொலலேழ்க்கலான	7 3 14
20	மிற்றிவெல் ஆற (அரைவாசி விசாலம்)	0 0 25
21	கிறுன்கஹேன்கும்புறேவத்த	1 0 18
22	டம்பகொலலேகேன	1 3 12
23	இறியேகெற்றியேகேன	1 2 11
25	வெறலுகெற்றியேகேன	1 2 38
26	போகஹவத்த	1 1 18
27	வெறலுகெற்றியேவத்த	1 2 9
28	சிறிய ரோடமும் பாலமும்	1 1 29
29	உடஹகும்புறேவத்த	1 1 7
30	(கனசபாவ ரோட, பாலியாமல் விடப்பட்ட)	0 2 36
31	கிருபுறத்தெனியேவத்த	0 2 20
32	கிருபுறத்தெனியே ஆற	0 0 4
33	கெபெல்லேகெற்றியேழ்க்கலான	1 1 15
34	கெபெல்லேகெற்றியேகேன	1 1 22
35	கொல்வெலகேன	0 3 36
36	ஷி	0 1 34
37	ஹல்கெற்றியேகேன அல்லது கெபெல்லகெற்றியேகேன	6 2 11
38	கிருபுறத்தெனியே ஆற	0 0 10
39	கிருபுறத்தெனியேவத்த	0 3 27
40	பஹலகும்புறேவத்த	0 1 6
42	புறன்கும்புறே ஆற	0 0 12
43	கிருபுறத்தெனியேகொடவத்த	1 0 26
44	(கனசபாவ பாதை,) (அரைவாசி விசாலம்)	0 1 4
45	ரெனனேகேன, போகஹகேன	1 0 2
46	கொல்வகஹவத்த	1 0 37
47	ரெனனேகேன, சிலவத்தெனன்கொடகேன, சிலவத்தென னைக்கூறவேகொடகேன, ஆறவேகேன, போகஹகேன	6 1 34
48	குடாகொடேழ்க்கலான	3 0 0
49	(அடிப்பாதை)	0 0 4
50	குடாகொடேகேன	0 0 31
51	குடாகொடேவத்த	0 3 35
52	கெல்லைமடேகேன	1 2 38
53	(சிறிய ரோடம்,) (அரைவாசி விசாலம்)	0 3 19
54	புல்வெல்மெனடிவேகேன	2 0 13
55	மாறகஹவத்த	1 0 6

காணித் துண்டு.		காணியின் பெயர்.	விசாலம்.	காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.
			எ. ரூ. ப.	இலங்கையளவை கிராமப்படம் தி. 830.		எ. ரூ. ப.
56	மல்டொல (வறறிய)	..	0 0 7	3	கோங்கலெரெனவேவத்த	0 0 28
57	மீகஹவத்த	..	1 2 15	4	பேறலந்தேவத்த	0 2 10
59	(அடிப்பாதை)	..	0 0 18	5	ஹெலேகமெமத்தேவத்த	2 0 1
61	நாறங்கஹகேன	..	0 0 32	6	ஹெலேகெதறவத்த அல்லது ஹெலேகமெமத்தேவத்த	0 1 5
62	நாறங்கஹலந்தேவத்த	..	0 1 24	7	கூடாகொடகேன	2 3 35
64	போமபுகொலல (சிறிய ரேடூடெனிருக்கும் சேமிப்பு)	..	0 0 20	8	ஷெ (மென ரேடூடெனிருக்கும் சேமிப்பு)	0 0 21
66	(அடிப்பாதை)	..	0 0 2	9	(மென ரேடூடெனிருக்கும் சேமிப்பு)	0 3 19
68	நாங்கஹமலலேவத்த	..	1 2 15	10	கலமலஹினேகேன	2 1 25
69	கலகொடேகேன, கோங்கஹகேன	..	0 3 1	11	(கனசபாவ பாதை, அரைவாசி விசாலம்)	0 1 4
70	கொறக்கஹாவத்த	..	0 2 4	12	கலமலஹினேகேன	0 0 16
72	பண்டாறகேன, மஹகேன	..	2 0 0	16	(எல)	0 0 7
73	(கனசபாவ பாதை)	..	0 0 11	17	ஹலகெறறியேகேன அல்லது ஹலகெறறியேகேனயாய	8 3 39
74	கலகொடேவத்த	..	0 3 31	18	கிறுபறறெதெனியேகேன	0 2 36
75	கோங்கலெரெனவேவத்த	..	0 1 23	19	கூடாகொடயாய	10 2 19
76	கோங்கலேகேன	..	1 0 24	20	மல்டொல (வறறிய)	0 0 24
77	வல்பிறறமுக்காந்திறமலாகேவத்த	..	0 1 15	21	நாங்கஹமலலேகேன, ஹெலகெதறஎலலேகேன, உரேமலலேகேன, கஹறறகஹகேன, உலகலகேன, பஸசேகேன, டிபுலேகேன, அஹதகெதறகேன, குணகாமிகேன	16 1 14
மொத்தம்			127 1 14	22	உரேமலலேகேன, உரேமலலேகொடவத்த	2 0 39
<b>இரத்தினபுரி தி. உ. 5—1950.</b>				24	(கனசபாவ பாதை)	0 0 32
காணியுரிமை நிரணயச சட்டம்.				26	விதானேகேனயாலாகேவத்த	0 1 12
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்.				27	விதானேகேனயாலேகேன	0 2 4
நி. 2,505 (இரத்தினபுரி)				28	மல்டொல (வறறிய, அரைவாசி விசாலம்)	0 1 13
இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில எச்சேநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ரூ) (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கூமீடது, காணியுரிமை நிரணயச சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்கொலலிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது				29	(எல)	0 1 33
1949 ம் (ரூ) (அக்டோபர்) ஜப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.				33	(அடிப்பாதை)	0 0 9
எம் டபிளபு. எப் அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.				35	(எல)	0 0 8
**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துகளைக்கொண்ட காங்கித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.				36	ஹலகெறறியேகேன	0 2 26
குறிப்பு.—(a) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறில்மென ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படி (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.				37	ஹலகொல	2 3 2
(b) இக்காணிக் கொவறறியேமூளள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க.				38	மிறியெலலேகேன	1 0 3
(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அறிவித்து காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.				39	கொறக்கலவத்த	1 3 32
<b>அட்டவணை.</b>				41	உரேமலலேகேனிய	0 1 8
சுப்பிற்கமலவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெலபலேலே பலாததவைச்சேநத லேக்ககொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலலைக்குளிருக்கின்றன :—				42	சுமாரேவத்த	0 2 19
வடக்கு : வெலிகேபொலலிலிருந்து பலாங்கொடைக்குப் போகும் சிறிய ரேடூடென பகுதியும், மஹாவலதெனவுக்குப் போகும் கனசபாவ பாதையின் பகுதியும், (கோங்கலெதென கிராமத்தின் எல்லை) ;				43	சுமாரேகேன, போகஹகேன, கேனோகமலந்தேகேன. நெறறுவேகேன, கொங்குறேகேன, கறகஹமணடியேகேன	8 1 23
கிழக்கு : மஹாவலதெனவுக்குப் போகும் கனசபாவ பாதையின் பகுதி, (கோங்கலெதென கிராமத்தின் எல்லை), ஹெல உட்பலாததவைச்சேநத தெலநறிய கிராமத்தின் எல்லை, வெலகம கிராமத்தின் எல்லை.				45	மல்டொல (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 13
தெற்கு : ஹலகெதறவத்த பகுதி (கலகெறறிய, அஹுவியத்த கிராமங்களின் எல்லைகள்), மல்தொலவின் பகுதி (அஹுவியத்த கிராமத்தின் எல்லை) ;				46	புறனஅலவெத்தமமேவத்த	0 2 18
மேற்கு : மல்தொலவின் பகுதி, (அஹுவியத்த கிராமத்தின் எல்லை) அஹுவியத்த கிராமத்தின் எல்லை, மல்தொலவின் பகுதி, (அஹுவியத்த கிராமத்தின் எல்லை), வெலிகேபொலலிலிருந்து பலாங்கொடைக்குப் போகும் சிறிய ரேடூடென பகுதி, (கோங்கலெதென கிராமத்தின் எல்லை) .				47	(கனசபாவ பாதை)	0 0 29
மொத்தம்			136 2 22	48	ஹேனேகமலந்தேவத்த	1 1 13
<b>இரத்தினபுரி தி. உ. 6—1950.</b>				49	கறகஹமணடியேவத்த	1 0 21
காணியுரிமை நிரணயச சட்டம்.				50	ஷெ	0 1 13
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்.				51	கொங்குறேவத்த	0 3 1
நி. 2,506 (இரத்தினபுரி)				52	ஹேனேகமலந்தேகேன, போகஹகேன, கொங்குறேகேன, புறனஅலவெத்தமமேகேன	6 1 36
இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில எச்சேநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ரூ) (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கூமீடது, காணியுரிமை நிரணயச சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்கொலலிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.				53	(பாதை)	0 0 5
மொத்தம்			136 2 22	54	ஹலகொல (அரைவாசி விசாலம்)	1 1 14
<b>இரத்தினபுரி தி. உ. 6—1950.</b>				55	மல்டொல (வறறிய)	0 1 36
காணியுரிமை நிரணயச சட்டம்.				56	திறமானகெறறியேகேன, பறறமலுக்கேன, பறறகெறறியேகேன	5 3 3
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்.				57	தியகிறலே ஆற	1 0 11
நி. 2,506 (இரத்தினபுரி)				58	கிறிலலே ஆற	0 0 18
இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில எச்சேநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ரூ) (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கூமீடது, காணியுரிமை நிரணயச சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்கொலலிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.				59	ரெனேபிறறயாயேகேன, அலுஆறேகேன, கிறிலலஆறவேகேன, கலஉடயாயேகேன	3 2 18
மொத்தம்			136 2 22	62	கிறிலலே ஆற	0 1 2
<b>இரத்தினபுரி தி. உ. 6—1950.</b>				63	பாறகெறறியெனேகேன, திறிவானகெறறியேகேன, தியகிறிலலகஹமடேகேன, கொங்குறேகேன, மிறினாலே மானம் அல்லது கலஹறேகேன, பறறகெறறியேகேன	38 2 32
காணியுரிமை நிரணயச சட்டம்.				64	பறறகெறறியேகேன, கிறிலலகஹமடேகேன, மஹகேன, ஹப்புகஹகேன	5 0 2
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்.				65	பறறகெறறியேகேனேவத்த அல்லது கொலகஹகேனேவத்த	3 0 4
நி. 2,506 (இரத்தினபுரி)				66	(கனசபாவ பாதை)	0 0 7

1949 ம் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் கருகுகளின் உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல்பலே பலாத்தவைச்சேர்ந்த எஹெலேகுமபுற கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்லைக் கருகுகளிருக்கின்றன :—

வடக்கு : எஹெலேகுமபுற ஆறவின பகுதி (பொலவத்தகுகொட கிராமத்தின் எல்லை) ;

கிழக்கு : கோங்கல்தென்ன கிராமத்தின் எல்லை ;

தெற்கு : அஹுலியத்த, தொடம்பிறறிய கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு : எகொடகம் கிராமத்தின் எல்லை, எஹெலேகுமபுற ஆறவின பகுதி (பொலவத்தகுகொட கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 831.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.	ஏ. மு. ப.
1	எஹெலேகுமபுற ஆற (அரைவாசி விசாலம்)	..	0 0 27
4	(அடிப்பாபாதை)	..	0 0 14
5	பஹலவெள்ளேறேன	..	0 3 5
6	பஹலவெள்ளேறேன	..	1 3 15
8	எகொடஹகெதறவத்த	..	0 3 11
10	பண்டாரவத்த	..	0 0 15
11	எகொடககெதறவத்த	..	0 3 16
12	பண்டாரகேன, நிறத்தமணடியேகேன, எல்கேன	..	3 1 26
13	கெற்றகொடேகேன	..	1 3 35
14	(கசைபாவ பாதை)	..	0 0 12
15	பண்டாரகேன, பொலவத்தே-கஹறற்கஹகேன, மஹரகேன	6 3 19	
16	முருனேகெலேமுககலான	..	0 0 35
மொத்தம்		..	17 0 30

இரத்தினபுரி நி. உ. 7—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,507 (இரத்தினபுரி)

இத்தோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து முன்னு மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவிடாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் கருகுகளின் உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோறனை ஹெல்பலே பலாத்தவைச்சேர்ந்த எகொடகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்லைக் கருகுகளிருக்கின்றன :—

வடக்கு : மீகொமமான ஓயவின பகுதி (மெடகம், ஹெற்றிகொட கிராமங்களின் எல்லைகள்), எஹெலேகுமபுற ஆறவின பகுதி (பொலவத்தகுகொட கிராமத்தின் எல்லை) ;

கிழக்கு : எஹெலேகுமபுற கிராமத்தின் எல்லை ;

தெற்கு : தொடம்பிறறிய, பணுனே கிராமங்களின் எல்லைகள் ;

மேற்கு : பணுனே கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 832.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.	ஏ. மு. ப.
1	மீகொமமான ஓய (அரைவாசி விசாலம்)	..	0 3 20
2	(அடிப்பாபாதை)	..	0 0 1
3	(அடிப்பாபாதை)	..	0 0 7
9	முருனேகெலேமுககலான	..	1 3 29
10	எஹெலேகுமபுற ஆற (அரைவாசி விசாலம்)	..	0 0 16
12	மலதொல (வறறிய)	..	0 0 10
15	மலதொல (வறறிய)	..	0 1 13
15 <sup>1</sup>	முருனேகெலேமுககலான	..	0 0 4
17	எகொடவத்த	..	0 2 19
21	டிக்கறுவேகேன	..	0 0 37
22	வெலி-இறவத்த	..	2 0 8
23	(கசைபாவ பாதை)	..	0 0 7
24	மறுவேவத்த	..	1 0 1
25	முருனேகெலேமுககலான	..	1 2 15
26	பற்கஹகேன, கிறிஸ்தலேகேன, வெலி-இறேகேன, மறுவேகேன, மன்னனலாகேகேன	..	7 0 36
27	கிறிஸ்தலேகேவத்த	..	2 0 0
மொத்தம்		..	18 0 23

இரத்தினபுரி நி. உ. 8—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்.

நி. 2,508 (இரத்தினபுரி)

இத்தோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து முன்னு மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவிடாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் கருகுகளின் உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோற்றை, ஹெலபலே பலாததவைசசோந்த போபிறற்கொட கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துணைகளை: இக்காணித்துணைகளுக்கெல்லாம் கீழ்க்காணும் மெல்க்கட்டுகளிருக்கின்றன:—

வடக்கு: தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை, ஈறியக்கெற்றியே ஆறவின பகுதி (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை);

கிழக்கு: ஈறியக்கெற்றியே ஆறவினதும, அம்பகலமுலலே ஆறவினதும பகுதிகள், (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை);

தெற்கு: அம்பகலமுலலே ஆறவின பகுதி (தொடம்பிறறிய, கெலேகம மான கிராமங்களின் எல்லை),

மேற்கு: கெலேகமமான, பனுவே கிராமங்களின் எல்லைகள்.

இவ்வகையளவை கிராமப்படம் நி. 833.

காணித் துணை	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரு. ப
1	அலுவலகத்தேறேன, மறையேறேன, புலுலகொற்றறுவே ஹேன, ஈறியக்கெற்றியேறேன, தலகஹவத்தேறேன, ஹேனயாகேறேன, போற்றியலந்தேறேன, டி.ம.பு.லே ஹேன	16 0 35
2	ஈறியக்கெற்றியே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 25
5	(வாயக்கால்)	0 0 10
6	புலுலகொற்றறுவே	0 0 22
7	(மைன ரேட்டூ)	0 0 27
8	ஈறியக்கெற்றியே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 36
12	(அடிப்பாதை)	0 0 5
13	(ஷே)	0 0 4
14	மெதவத்த அல்லது பொலகஹவத்தேகேன	0 2 36
17	புலுலகொற்றறுவேகேனவத்த	0 2 31
18	ஷே	1 0 20
19	கெறறஉட்கேனவத்த, ரெனனபிறறகேனவத்த	2 0 23
21	வனனிகேவத்த	1 2 21
22	அம்பகலமுலலே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 16
24	ஷே (ஷே)	0 0 17
26	மெதவத்த	0 2 17
27	(அடிப்பாதை)	0 0 17
29	மெதவத்த	0 0 34
30	பீலலேவத்த	0 1 25
மொத்தம்		25 1 21

இரத்தினபுரி நி. உ. 9—1950.

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,509 (இரத்தினபுரி)

இதேவேட்கையினால் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தனை கணம் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்துள்ளனென்று 1950 ம் (ஸ்ரீ) (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியின வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம் (ஸ்ரீ) (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யு எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காகித உறைகளின் இடது கையகம் மேலே மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணியைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணி கொள்வனவிலேமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லகக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோற்றை, ஹெலபலே பலாததவைச சோந்த தொடம்பிறறிய கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துணைகளை: இக்காணித்துணைகளுக்கெல்லாம் கீழ்க்காணும் எல்லைகட்டுகளிருக்கின்றன:—

வடக்கு: எகொட்குமபுற, எஹெலேகுமபுற கிராமங்களின் எல்லைகள்,

கிழக்கு: அஹுவியத்த கிராமத்தின் எல்லை, ஹெலஉடவத்தே ஆறவின பகுதி, (அஹுவியத்த கிராமத்தின் எல்லை), அஹுவியத்த கிராமத்தின் எல்லை, கன்கொற்றறுவே ஆறவின பகுதி (அஹுவியத்த கிராமத்தின் எல்லை), அஹுவியத்த கிராமத்தின் எல்லை;

தெற்கு: அஹுவியத்த கிராமத்தின் எல்லை, கெக்குளே ஆறவின பகுதி (அஹுவியத்த, பெத்தாறகுமபுற கிராமங்களின் எல்லைகள்) மல தொலவின பகுதி, (கெலேகமமான கிராமத்தின் எல்லை);

மேற்கு: மல தொலவின பகுதி (கெலேகமமான கிராமத்தின் எல்லை); கெலேகமமான கிராமத்தின் எல்லை, கலமுனே ஆறவின பகுதி, (கெலேகம மான கிராமத்தின் எல்லை), அம்பகல முலலே ஆறவினதும ஈறியக்கெற்றியே ஆறவினதும பகுதிகள், (போபிறற்கொட கிராமத்தின் எல்லை); போபிறற்கொட, பனுவே கிராமங்களின் எல்லைகள்

இவ்வகையளவை கிராமப்படம் நி. 834

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரு. ப
1	போகஹமுலகேன, மமலகஹமுலகேன, தலகஹவத்தே கேன அலலது தெரெகெவேகேன, நலுகஹலிகஹமுல கேன, ரெனனபிறறகேன, ஈறியக்கெற்றியேகேன அலலது அறமபேகேன, பனசலேவத்தேகேன, கோங்கஹமுலகேன, அலலது ஹேனயாகேகேன	17 2 19
2	ரெனனகேனேவத்த அலலது புலுலகஹஹேனேவத்த	1 1 10
3	கலகமகேவத்த	1 0 37
4	புலுலகஹமுலகேனேவத்த	0 3 3
5	பறகஹமுலகேனேவத்த அலலது அம்பகஹஹேனேவத்த	1 2 19
6	கொறகக்கஹவத்த	0 0 5
7	ஷே	0 1 27
9	ஹெலஉடவத்தே ஆற (வறறிய)	0 0 9
10	போகஹமுலவத்த	0 0 3 0
11	போகஹவத்த அல்லது போகஹமுலவத்த	0 0 32
12	ஹெலஉடவத்தே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 4
13	போகஹவத்த அல்லது போகஹமுலவத்த	0 3 34
15	(அடிப்பாதை)	0 0 13
16	பீலலககேகேனேவத்த	0 1 29
17	போகஹமுலவத்த	0 1 16
18	(மைனா ரேட்டூ)	0 3 11
19	மமலகஹமுலவத்த	1 2 35
20	மலதொல (வறறிய)	0 0 15
21	அறமபேவத்த	0 2 5
23	ஈறியக்கெற்றியே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 25
24	அறமபேவத்தேபாஉல, மமலகஹமுலவத்தேபாஉல	0 0 8
25	ஈறியக்கெற்றியே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 36
26	(எல)	0 0 4
28	போகஹமுலகேன	0 0 31
29	ஹீனனேகேதவத்த	0 1 35
30	மலதொல (வறறிய)	0 0 6
31	பீலலககவத்த	0 1 8
32	பீலலககஹேன	1 0 12
33	ஹெலஉடவத்தே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 28
35	(அடிப்பாதை)	0 0 11
37	(எல)	0 0 8
38	ஈறியக்கெற்றியே ஆற (வறறிய)	0 0 32
39	அம்பகலமுலலே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 10
40	வல்லாறுவேறேன	1 1 28
41	கல்கொறத்துலே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 23
42	பலகஹவத்த	0 3 25
43	கல்கொறத்துலேவேறேன	0 3 14
44	பலகஹயாவத்த அல்லது பலகஹயாவேவத்த	20 3 32
45	ஷே	1 0 24
46	கலமுனே ஆற (வறறிய அரைவாசி விசாலம்)	0 0 36
47	கலமுனே ஆற (வறறிய)	0 0 1 11
48	கிறிலகஹமடேவத்த	1 2 27
49	பண்டாறஹேன	0 2 1
50	(அடிப்பாதை)	0 0 8
51	பண்டாறஹேனேவத்த	0 3 35
52	கல்கொறத்துல, கெக்குளே ஆறே-மலலகஹமுலகேன கிறிலகஹமடேவேன	4 2 6
53	கெக்குளே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 29
54	மலதொல (ஷே)	0 0 9
மொத்தம்		66 0 5

இரத்தினபுரி நி. உ 10—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,510 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசுத்த உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(ஆ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி மூலத்திரிக, மெத்கோறனை, ஹெல் பல்லே பலாதவைச்சோந்த அஹுவியத்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்கு ளிருக்கின்றன :—

வடக்கு : எஹேலேகுமபுற, கோங்கல்தென்ன கிராமங்களின் எல்லைகள், மல்தொலவின் பகுதி (லேக்கங்கொட கிராமத்தின் எல்லை), லேக்கங்கொட கிராமத்தின் எல்லை, மல்தொலவின்னது, ஹல்தொலவின்னது பகுதிகள், (லேக்கங்கொட கிராமத்தின் எல்லை).

கீழ்க்கு : ஹல்தொலவின் பகுதி, (லேக்கங்கொட கிராமத்தின் எல்லை), கல்கெற்றிய, மியனஉல்கொட அலலது மியனஉல, பெத்தாற குமபுற கிராமங்களின் எல்லைகள் ;

தெற்கு : பெத்தாறகுமபுற கிராமத்தின் எல்லை, மல்தொல கிராமத்தின் எல்லை, (பெத்தாற குமபுற கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : கெக்குளே ஆறவின் பகுதி (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை) தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை, கல்கெற்றியவே ஆறவின் பகுதி (தெசடம்பிறறிய கிராமத்தின் எல்லை), தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை, ஹெல்உடவத்தே ஆறவின் பகுதி (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை), தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 835.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	கொற்ககஹவத்த	1 0 24
2	கிறிவானேகெற்றியேறேன, கல்கெற்றியேறேன, மாறவேறேன	8 0 27
3	திறிவானகெற்றியேவத்த	0 1 16
4	(சிறிய ரேட்ட)	0 2 28
5	ஹெல்உடவத்தேறேன	0 0 26
6	ஹெல்உடவத்த அலலது ஹெல்உடவத்தேறேன	0 0 3 1
7	ஹெல்உடவத்த, கொற்ககஹவத்த	1 1 39
8	ஹெல்உடவத்தேஆற (வற்றிய அரைவாசி விசாலம்)	0 0 4
9	ஷெ (ஷெ)	0 0 28
10	திப்பொத்தலந்தேறேன, அஹுவியத்தேறேன, டொம்ப கலவத்தேறேன, கிவல்கல்கெற்றேன, ஹேனயாகே ஹேன, பெலிஎல்லேறேன, ஹேனயாகேறேன	11 0 22
12	சுவந்தநெலுளே ஆற (வற்றிய)	0 0 2 11
14	பெலிஎல்லேறேன	1 2 20
15	உடஹவளவவேவத்த	1 2 21
16	விதானேறேனயாலாகேவத்த	0 1 21
17	மல்தொல (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 13
19	(எல்)	0 0 10

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
21	அஹுவியத்தேவத்த	0 2 37
23	ஷெ	0 1 36
25	ஹெல்உடவத்தேஆற (வற்றிய)	0 0 12
28	கல்கொற்றத்துவே ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 23
30	ரெனனபிறறேறேனேஆற (வற்றிய)	0 1 7
31	சிறியகெற்றியேஆற (வற்றிய)	0 3 0
33	(அடிப்பாதை)	0 0 33
37	பிறற்கொற்றத்துவ	0 0 32
38	ஷெ	0 2 16
39	முனவத்த	0 2 2
41	மல்தொல (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 13
42	மீகொட்டுவேவத்த	0 2 33
43	அல்கெற்றத்துமேவத்த	0 2 10
44	அல்கெற்றத்துமேறேன, முனவத்தேறேன	3 0 20
45	கிறுவாவத்த	0 2 9
46	கல்கொற்றட்டுவேஆற (வற்றிய)	0 2 17
47	ஹல்தொல	1 2 28
48	ஷெ (அரைவாசி விசாலம்)	0 3 26
49	(கசைபவ பாதை)	0 0 4
50	ரிப்பலேயேஆற (வற்றிய)	0 1 32
51	ஹீனவெறவவேறேன, பதன்கெற்றியேறேன, ரிப்பலேறேன ஹீனகஹ ஒலிறேறேன, கல்கொற்றத்துவேறேன, பற்கஹ வலேறேன, ஹப்புகஹ எல்லேறேன, கிறில்கஹமடே ஹேன, ஹேனயாகேறேன, மீகஹவத்தேறேன, கொல்கஹேறேன, ரெனனபிறறேறேன, கிறுவாவத்தேறேன, எல்லேறேன, டம்பேறேன, ஹேயற்கொற்றத்துவ, மஹா ஹேன, திறிவானகெற்றிய, கொல்கெற்றேன, ஹெல் கெற்றேறேன, நனலிங்கேறேன, சேறுகஹேறேன, ஹேன யாலாகேகொற்றத்துவ, பிளஹாமிகேறேன, தல்கஹவத்தே ஹேன, கஹற்கஹேறேன, பதன்கெற்றியேறேன	90 2 7
52	ரிப்பலேவெவ (நீர்க்குழி)	0 1 16
53	கொல்கஹேறேனே ஆற (வற்றிய)	0 0 65
54	கல்கெற்றேஆற (வற்றிய)	0 0 24
55	கெக்குளேஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 25
56	மல்தொல (வற்றிய)	0 0 14
57	மல்தொல (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 10

மொத்தம் .. 132 2 2

இரத்தினபுரி நி. உ. 11—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.  
நி. 2,511 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசுத்த உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(ஆ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக்ட், மெதகோறனை, ஹெல பல்லே பலாததவைச்சோந்த கெலேகமமன கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்களே : இக்காணித்துண்களெல்லாம் கீழ்க்காணும் மெல்லைகட்கு விருக்கின்றன :—

வடக்கு : பனுவே, போப்பிறற்கொட கிராமங்களின் எல்லைகள், அம்பகல முல்லே ஆறவின பகுதி, (போப்பிறற்கொட கிராமத்தின் எல்லை) ;

கிழக்கு : கலமுனே ஆறவின பகுதி, (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை) தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை, மல்தொலவின பகுதி, (தொடம்பிறறிய கிராமத்தின் எல்லை), கெக்குனே ஆறவின பகுதி (பெத்தற்குமபுற கிராமத்தின் எல்லை) ;

தெற்கு : பெத்தற்குமபுற கிராமத்தின் எல்லை, பெத்தற்குமபுற ஆறவின பகுதி, (நூப்பஹினகங்கொட கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : பொலவேனகங்கொட கிராமத்தின் எல்லை, வெலிகெப்பொலவி விருந்து பலாங்கொடைக்குப் போகும் சிறிய ரேட்டின் பகுதி, (பொலவேன கங்கொட கிராமத்தின் எல்லை) பொலவேனகங்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 843.

காணித்துணை.	காணியின் பெயர்.	விசாலம்.
		ஏ. மு. ப.
1	மீகஹுவத்தேகேன, பொரோமலகஹுகேன, அல்லது டிக் கெக்குனேகேன, எல்லேவத்தேகேன, அகலேவத்தேகேன, அறமபேகேன, மஹுகேன, மாறங்கஹுமுலகேன,	.. 13 0 6
4	மததுமாகேயருவ .. ..	0 1 17
5	டிக்கெக்குனேகேன, மததுமகேகொறத்துவ .. ..	0 2 25
8	எல்லெட்டெனியே வத்த .. ..	1 0 0
9	அகலேவத்த .. ..	0 3 6
10	ஷெ .. ..	0 2 16
11	எல்லெட்டெனியேகேன .. ..	0 2 24
12	பணசுவத்த அல்லது கிள்கஹுலந்த .. ..	3 0 37
13	அம்பகலமுல்லே ஆற (அரைவாசி விசாலம்) .. ..	0 0 16
14	(சிறிய ரேட்ட) .. ..	1 0 21
16	அம்பகலமுல்லே ஆற (அரைவாசிவிசாலம்) .. ..	0 0 7
17	கல்அமுனே ஆற (அரைவாசி விசாலம்) .. ..	0 0 36
20	(வாயக்கால்) .. ..	0 0 1
21	( ஷெ ) .. ..	0 0 6
22	(அடிப்பாதை) .. ..	0 0 16
23	யொதபெமமேஹேன .. ..	1 3 24
24	கறகஹுமனடியேவத்த .. ..	1 1 5
25	கறகஹுமனடியேஉட்கெல்ல .. ..	1 0 36
26	ஆறுவேவத்தேஉட்கெல்ல .. ..	0 1 35
29	(வாயக்கால்) .. ..	0 0 2
32	வெலிகெப்பொலதொல .. ..	0 0 3
33	நியனடகலேஹேனேவத்த .. ..	0 2 8
36	(சிறிய ரேட்ட, அரைவாசி விசாலம்) .. ..	0 0 32
38	குறுமீகஹுயாயேகெல்ல .. ..	1 0 36
39	பகமீகஹு-ஹுரவேவத்த .. ..	1 0 5
40	பகமீகஹுயாயேவத்த .. ..	0 2 36
41	பகமீகஹு-ஹாரேவத்த .. ..	1 1 11
42	பொத்தாவ (நீர்க்குழி) .. ..	0 0 13
43	பகமீகஹுஹார .. ..	0 0 26
44	பொத்தாவ அல்லது பகமீகஹு-ஹுரவேஹேன .. ..	0 0 19
45	பகமீகஹுஹுரவேவத்த அல்லது பண்டாரஹேனேவத்த .. ..	0 0 39
46	ஷெ .. ..	0 2 24
47	பகமீகஹுஹார .. ..	0 0 14
48	பறற்கலகேஹேன, இத்தகொடயாஹேன, பகமீகஹுஹேன, குறுமீகஹுஹேன, மருளகஹுஹேன, நெனன்பிறறஹேன, மாறவேஹேன, வருவத்தேஹேன, வாயப்புகேஹேன, சிறிபோஹாமிகேஹேன, கெக்குனேஹேன, ஒவிறறே ஹேன, தலகஹுவத்தேஹேன, பெறவத்தேஹேன, பறற்கலகேஹேன .. ..	45 2 10
49	மல்தொல (வறறிய, அரைவாசி விசாலம்) .. ..	0 0 9
50	கெக்குனேஆற (அரைவாசி விசாலம்) .. ..	0 0 25
51	(அடிப்பாதை) .. ..	0 0 19
52	( ஷெ ) .. ..	0 0 2
53	பெற்றாறகுமபுற ஆற (வறறிய, அரைவாசி விசாலம்) .. ..	0 0 5
	மொத்தம் .. ..	79 0 32

இரத்தினபுரி நி. 2. 12—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,512 (இரத்தினபுரி)

இத்தேடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்தகுகுள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிசுருகிய காணியென வெளிப்படுத்தி முடிசு

ருகிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டிய செய்து முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந் தேதியிலுள்ள கொழுமபி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம் டபிளபு எப் அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “ நிர்ணய அறிவித்தல் உரிமை ” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபி (செற்றிலமென ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவறநிலேயுமுள்ள வழியித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக்ட், மெதகோறனை, ஹெல பல்லே பலாததவைச்சோந்த பொலவேனே கங்கொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்களே : இக்காணித்துண்களெல்லாம் கீழ்க்காணும் மெல்லைகட்கு விருக்கின்றன :—

வடக்கு : பனுவே கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : கெலேகமமன கிராமத்தின் எல்லை, வெலிகெப்பொலவிவிருந்து புலங்கொடைக்குப் போகும் டி ஆர். சி. ரேட்டின் பகுதி, (கெலேகமமன கிராமத்தின் எல்லை), கெலேகமமன கிராமத்தின் எல்லை

தெற்கு : நூப்பஹின கங்கொட கிராமத்தின் எல்லை ;

மேற்கு : கங்கொடகம் கிராமத்தின் எல்லை, பொலவேனே ஆறவின பகுதி, (கங்கொடகம் கிராமத்தின் எல்லை), கங்கொடகம் கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 844.

காணித்துணை.	காணியின் பெயர்.	விசாலம்.
		ஏ. மு. ப.
1	பனுவே தோட்டம் .. ..	0 1 19
2	இறுனஞாயயேமஹாரேஹேன, கொடுக்கஹேஹேன, தென்கேன பிறறஹேன, முனுவத்தஹேன, கிறிவானவத்தஹேன, பத்தமஹேன, போகஹேன, கோங்கஹேன, இறிய குயாயே, இறிகுஹேனையாயே அறமபேஹேன, மஹார்பண்டாரஹேன, அலகொல-அறவேகொட .. ..	36 0 16
4	(அருவி, வறறிய) .. ..	0 0 10
5	அலகொல ஆறுவ (வறறிய) .. ..	0 1 23
6	(அருவி, வறறிய) .. ..	0 0 1
9	பொலவேனே ஆற (அரைவாசி விசாலம்) .. ..	0 0 35
10	வெலிகெப்பொலதொல .. ..	0 1 2
11	நியனடகலேஹேன அல்லது எகொட-ஆறுவ .. ..	1 2 14
12	நியந்தகலவத்த .. ..	1 0 18
13	நியந்தகலவத்த .. ..	1 2 7
14	(எமனா ரேட்ட) .. ..	0 0 23
15	நியந்தகலவத்த .. ..	0 3 3
16	நியந்தகலவத்த .. ..	0 3 25
17	(டிஸ்திரிக்ட் ரேட்ட கொழிற்று ரேட்ட-அரைவாசி விசாலம்) .. ..	0 0 32
18	நியந்தகலேஹேன, எறறிமல்தெனியேஹேன, கமமனன ஹேன, எல்லேஹேன, மாறவேஹேன, மருளகஹுஹேன, பண்டாரஹேன, குறுமீகஹுஹேன, கலகொறறுவ .. ..	22 2 33
19	(அருவி, வறறிய) .. ..	0 0 16
20	(அடிப்பாதை) .. ..	0 0 7
21	(அருவி, வறறிய) .. ..	0 0 24
	மொத்தம் .. ..	66 2 28

இரத்தினபுரி நி. 2. 13—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,513 (இரத்தினபுரி)

இத்தேடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்தகுகுள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம்

பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காலியாக அதன் விஷயத்திற்கு செயல்வேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம (ஆ) (அகடோபா) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யூ எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித்த உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபடங்கள் (சர்வேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிக் கருக்குள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப் பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை ஹெல்பல்லே பலாததவைச்சோந்த கங்கொடகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : பனுவே, பொலவேன்கங்கொட, கிராமங்களின் எல்லைகள், பொலவேனே ஆறவினை பகுதி, (பொலவேன்கங்கொட கிராமத்தின் எல்லை), பொலவேனே கங்கொட கிராமத்தின் எல்லை,

கீழ்க்கு : பொலவேனே கங்கொட, றுப்பலிங்கங்கொட கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு : றுப்பலிங்கங்கொட, வெலிகேப்பொல கிராமங்களின் எல்லைகள், வெலிகேப்பொலவிருந்து பனுவேவுக்குப் போகும் கனசபாவ பாதையின் பகுதி, (பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை),

மேற்கு : வெலிகேப்பொலவிருந்து பனுவேவுக்குப் போகும் கனசபாவ பாதையினதும் நிற்கும்புற ஆறவினதும் பகுதிகள், (பலலெதெனியே கங்கொட, கிராமத்தின் எல்லை) பலலெதெனியே கங்கொட பனுவே கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி 845

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
3	பொலவேனே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 35
4	(நீர்ப்பாயச்சும வாயக்கால்)	0 0 8
6	அறம்பேவேனே, கலபொத்தேவேனே, ரலகலவத்தேவேனே, கலவலேவேனே, ரலகலவேனே, கோங்கலவேனே, மஹனித் ஆறுவேனே, பறகலமடிநே அல்லது அறம்பே-எல்லை	22 1 20
7	தலகலவத்த	0 0 34
9	கொடகலகலவத்த	1 3 29
10	நுகேவேனே	1 0 3
11	நுகேவேனே	3 1 37
12	(கனசபாவ பாதை)	0 0 36
13	மஹனைந்த-ஆறுவேனே, கலபொத்தேவேனே, பனுவாற வத்தேவேனே, பெலுங்கலமையடி, கஹறகலவேனே, பீலலெவேனே, கலபல்லேவேனே, கொறக்கல எல்லைவேனே எல்லைவேனே, அலந்தகலமேவேனே, ரொனனே பிறற மையடி, றவைவலாவத்த	31 3 38
14	நிற்கும்புற ஆற	0 0 12
15	நிற்கும்புற ஆற (அரைவாசி விசாலம்)	0 0 16
16	போகலவத்த	2 2 16
17	பின்னவத்தேமையடி	1 1 16
18	பீலலேவேனேவத்த	0 3 1
19	ஷெ	0 2 21
20	அறம்பேவேனே அல்லது கொடெல்லெவேனே	1 3 12
21	கலபொத்தே	1 0 32
25	அட்டேகலுவகாவவத்த	0 3 16
26	போகலவேனே, டனசலேவேனே, எகொடாறுவேனே, சுபரே கெறியேவேனே	5 3 35
27	வெலிகேப்பொலதொல	1 1 5
28	கொடெல்லவேனே	2 2 0
29	கொடெல்லவேனேவத்த	0 3 1
31	(கனசபாவ பாதை-அரைவாசி விசாலம்)	0 0 32
32	(கனசபாவ பாதை-அரைவாசி விசாலம்)	0 0 32
34	முனவேனேவத்தேவத்த	3 0 2
35	பறந்தொலகேவேனே	1 2 30
36	கோங்கலவத்த	1 3 28
37	முக்கலவத்த	1 1 37

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
39	சூரியகலவத்த	1 1 14
41	சூரியகலவத்த	1 0 24
42	ஹெறற்குமுட, நேவேவ (குளமும கடமும் பாணியாமலவிடப் பட்ட)	0 1 10
43	ஹபற்கெறியேவத்த	0 1 39
44	ஹபற்கெறியேவேனே	2 0 30
46	ஹபற்கெறியேவத்த	0 2 18
47	வெலிகெப்பிறியாவேவத்த	9 2 23
48	வெலிகெப்பிறியாவேவேனே	9 0 4
49	(அடிப்பாதை)	0 0 14
50	பெற்றற்குமுட ஆற (வறறிய)	0 0 21
51	கலகலவேனேயாய, உட்கலகலவேனேயாய, கல கொற்றுவ	5 3 25
52	ஹபற்கெறியேமுக்கலான	3 3 37
54	(அடிப்பாதை)	0 0 21
55	ஹபற்கெறியேமுக்கலான (டீ ஆர். சீ, ரேட்டிபுகான சேமிப்பு)	0 0 14
56	(டிஸ்திரிக் ரேட்டி, கொமிறறி ரேட்டி)	1 2 24
57	ஹபற்கெறியேமுக்கலான	2 3 31
58	கனகலகலவேனே ஹேவேனே, பங்கலாவேவேனே	6 0 30
59	ஹபற்கெறியேமுக்கலான	0 1 38
60	பங்கலாவேவத்த	0 3 13
62	உட்கலகலவேனே	0 2 33
63	டூகலாவேனே, பறறலகலகலவேனே	1 2 0
64	கோங்கலவத்த	1 1 27
65	கலபொத்தேவத்த	1 0 15
66	(டிஸ்திரிக் ரேட்டி, கொமிறறி ரேட்டி, அரைவாசி விசாலம்)	0 0 8
மொத்தம்		142 1 37

இரத்தினபுரி நி. உ 14—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி 2,514 (இரத்தினபுரி)

இத்தேவைத்த திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு உரிமை அதன் எப்பங்குகளேமும் அதில் எச்சோந்தககேமும் தமக்கு உரித்துண்டெனது 1950 ம (ஆ) (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமிடதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்வேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1949 ம (ஆ) (அகடோபா) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யூ எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித்த உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபடங்கள் (சர்வேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிக் கருக்குள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணைபண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக்குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை ஹெல்பல்லே பலாததவைச் சோந்த, பலலெதெனியேகங்கொட கிராமத்திலுள்ள, கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : பனுவே கிராமத்தின் எல்லை; கீழ்க்கு : கங்கொடகம் கிராமத்தின் எல்லை, நிற்கும்புற ஆறவினதும், பனுவேயிலிருந்து வெலிகேப்பொலவுக்குப் போகும் கனசபாவ பாதையினதும் பகுதிகள், (கங்கொடகம் கிராமத்தின் எல்லை), வெலிகேப்பொல தொலவின பகுதி; (பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை), பனங்கேக்கொடகிராமத்தின் எல்லை;

தெற்கு : பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை, மெதகல ஒயின் பகுதி, (அட்டகலன கோறனையேச் சேர்ந்த மெதகலைய கிராமத்தின் எல்லை);

மேற்கு : மெதகன ஓயவின பகுதி, (அட்டகலன கோற்றையைச் சேர்ந்த மெதகன ஓய கிராமத்தின் எல்லை), மீகொமன ஓயவின பகுதி, (ஹபுட கலத்தென கிராமத்தின் எல்லை), பன்னே கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 846.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
1	தெஹிகலபிறியேறேன	3 0 5
2	மடவலேறேன, வாடியேவத்தேறேன	7 3 38
3	மிலலேறேன, கொடுருக்கல எல்லேறேன	3 1 3
4	கொறக்கலஎல்லேறேன	1 0 5
5	நிந்தாகுமபுற ஆற (அரைவாசி விசாலம்)	0 0 16
6	(சனசபாபவ பாதை)	0 2 27
7	மெதகமகேன	6 2 36
9	மெதகமகேன	0 1 22
10	போகஹகேன	0 1 22
11	போகஹகேன	0 1 38
12	வாடியேவத்த	1 2 3
13	டறந்தேவத்த	0 3 35
14	மெதகமகேன	0 2 4
15	மெதகமகேன அல்லது மெதகமவிதானகேன	0 3 36
16	பெலகேபொலகேன அல்லது புபுலேகேன	2 0 10
17	சுமேகேன, கமேகேனேழகலான	7 3 18
18	இறறகலஹினன, அற்றுடொல-எல்லேழகலான	9 2 33
19	மாபற்றமுலலே ஆற	0 1 11
20	போபிறறியாவத்த, கஹறகஹகேன, டுமபுலேகேன, மஹகேன, மலகறறுல, புபுலேகேன	20 2 25
28	மெதகமகேனபஹலகெல்ல	0 1 19
29	கொறக்கல எல்லேகேன	0 0 37
32	(கனசபாபவபாதை-அரைவாசி விசாலம்)	0 0 32
34	(நீர்பாயசகம வாயக்கால்)	0 0 4
37	நிந்தாகுமபுற ஆற	0 1 32
41	உரேமுலலேகொட	0 0 17
42	போபிறறியேகேன	1 0 27
43	கஹறகஹகேனபஹலகெல்ல	0 2 20
46	ரெனனேபிறறகேன	0 2 2
47	டொமபகலவத்த, மெதகேன, சுனித்தலாகேகொடகேன, பலலேஹவத்தகேன, இமபுலேஹினறேகேன, ரெனனேபிறறமனடிய, பெனிகேமேகேன, மெதகமகேன, ரெனனேபிறறகேன	20 3 4
48	இறறகலஹகலான, அபுறுடொலழகலான, அற்றுடொல எல்லேழகலான	30 0 6
49	இறறகலஹகலான	1 1 10
50	லிஹினியனகேறறியேகேன, லீனியனகேறறிய, இறறகலகேன, போகஹகேன	18 3 32
51	அற்றுடொல ஆற	1 1 32
54	(சனசபாபவபாதை)	0 1 24
55	வெலிகேபொல்டொல (அரைவாசி விசாலம்)	0 0 27
57	கலடொறறறுலேகேன, கெஹெலவெறவ, வெலேகேன, இமபுலேஹினறேகேன, பலலேஹவத்தகேன, இமபுலேஹினற, மெதகமகேன, ரெனனேபிறறகேன, ணுமடலகஹவத்த	19 0 15
58	அற்றுடொலழகலான	79 0 4
59	லீனியனகேறறிய, கலஉடவாடிய	3 0 34
60	வகேகேகந்த	0 3 31
62	அற்றுடொலழகலான	0 2 1
63	கலஉடவாடிய, கலேவத்த	2 2 20
65	கலஉடவாடிய	0 1 31
66	கலஉடவாடிய அல்லது கலஉடவாடியேகேன	3 0 19
67	கலஉடவாடியே ஆற	0 1 30
68	கிறிவானகேன	1 0 6
70	கலஉடவாடிய அல்லது கலஉடவாடியேகேன	0 2 37
71	மீகொமனஓயா, மெதகனஓயா (அரைவாசி விசாலம்)	2 3 31
72	(எல-வறறிய)	0 0 10
73	ரெனனேபிறறவத்த, வாடியேவத்த	2 2 23
75	ஹலமிலகஹவத்த	0 1 26
76	மலடொல (வறறிய)	0 1 33
77	அமறறிலனகேறறிய, ரெனனேவத்த	6 3 11
78	மலடொல (வறறிய)	0 0 9
மொத்தம்		264 0 3

இரத்தினபுரி நி. உ. 15—1950

காணியுரிமை நிரணய சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல் நி. 2, 515 (இரத்தினபுரி)

இக்கூலணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணிய முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிவு

குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்ய முடிக்கப் படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்துல அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலுந்து கொழும்பி ஊள காணியுரிமை நிரணய பகுதிக்கு உத்தேசமாக கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யூ எப் அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகலதா.

\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலமென ரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய காதத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித் தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித் காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபீர்சுமர மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோறனை ஹெல் பல்லே டலாததன வச்சேரந்த பணகே கங்கொட கிராமத்திலுள்ள கீழ்க காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :

உட்கு : பலாங்கொடையிலிருந்து வெலிகேபொலவுக்குப் போகும் கன சபாவ பாதையினதும், உ. ஆர். சி. ரேட்டி.உதம பகுதிகள், (கங்கொடகம் கிராமத்தின் எல்லை),

கீழ்க்கு : பலாங்கொடையிலிருந்து வெலிகேபொலவுக்குப் போகும் ம. ஆர் சி ரேட்டி.உத பகுதி, (வெலிகே பொல கிராமத்தின் எல்லை), வெலிகே பொல, அகுறுகேககொட கிராமங்களின் எல்லைகள், கெலொனனே அறவலே ஆறவின பகுதி, (அகுறுகே கங்கொட கிராமத்தின் எல்லை)

தெற்கு : அகுறுகே கங்கொட கிராமத்தின் எல்லை, மெதகனஓயவின பகுதி, (அட்டகலன கோற்றையைச் சேர்ந்த மெதகனஓய கிராமத்தின் எல்லை), மேற்கு : மெதகன ஓயவின எல்லை, (அட்டகலன கோற்றையைச் சேர்ந்த மெதகனஓய கிராமத்தின் எல்லை), பல்லேதெனியே ககசொட கிராமத்தின் எல்லை, வெலிகேபொல தொலவின பகுதி, (பல்லேதெனியேககொட கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 847.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
1	முன்கேஹேனநந்த, கெலிபொறறெகொடகேன, அபடலன	3 2 1
2	வெலிகேபொறறெகொடகேன	0 1 5
3	(சனசபாபவ பாதை, (அரைவாசி விசாலம்)	0 0 32
4	கெலேவத்த	0 3 35
5	கெலேவத்த	0 2 35
6	இளையகேசரநேவத்த	0 1 18
7	(டிஸ்திரிக் ரேட்டி கொமிடடி ரேட்டி, அரைவாசி விசாலம்)	0 0 16
9	முன்கேஹேனநந்தவத்த	1 0 0
11	வெலிகேபொலதொல (அரைவாசி விசாலம்)	0 0 27
12	கேசரநேவத்த	0 1 33
14	வெலிகேபொலதொல	0 2 16
16	(நீர்பாயசகம வாயக்கால்)	0 0 2
21	கலகொறறுலேவத்த	0 2 7
22	தொடங்கஹேன	0 1 23
23	சமயனடொல ஓலிறறேவத்த	1 0 0
25	மெதகொறறுலேவத்த	0 0 34
26	மெதவத்த	0 0 11
27	சமயமடக்கஹேன	0 1 19
28	கலவிந்த ஆற (வறறிய)	0 0 14
30	ஹினனாறகஹேன, ரெனனேபிறறகேன, கலகொறறுலேவத்த, வெலங்கஹேன, ஹறறனாறாமிகேனே, சமயனடொலேவத்த	11 1 2
31	பறக்கலஎல்	5 2 29
32	ஹே	25 1 36
33	றுக்கத்தனகேன அல்லது கலஅறறேகந்தகேன, கோனகேறறியேகேன, ஹறறுகமகேன கொலொனனே ஆறுவேகேன, தலுக்கெந்றியேவல, சிலோகேனனே கேன, அமுனகொடகேன, மீகஹேன	30 2 32
34	கொலெனனே ஆறுவே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 23
35	(நீர்பாயசகம வாயக்கால்)	0 0 13
37	ஹறறுகமகேன	0 1 22
38	மெதகனஓயா (அரைவாசி விசாலம்)	1 2 16
மொத்தம்		86 2 21

இரத்தினபுரி நி. உ. 16—1950.



காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 2,516 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆம் (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுசூரிய காணியென வெளிப்படுத்தி முடிசுசூரிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செய்து முடிசுசுப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம் ஆம் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தேசாரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென் றெய்சிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட்டமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாரியோ ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிட்டமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல்பலே பலாதத்தை சோந்த அக்குறுகேக்கொட கிராமத்திலுள்ள, கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை, வெலிகேப்பொல்தொல வின் பகுதி, (வெலிகேப்பொல கிராமத்தின் எல்லை),

கிழக்கு : வெலிகேப்பொலிலிருந்து நன்வலக்குப் போகும் கனசபாவ பாதையின் பகுதி, (நதாகொட கிராமத்தின் எல்லை), நதாகொட, பிறற கந்த கிராமங்களின் எல்லைகள், நாறங்கலவத்தே ஆறவினதும் மீசுஹ ஆறவினதும் பகுதிகள், (பிறறகந்த கிராமத்தின் எல்லை), பிறறகந்த கிராமத்தின் எல்லை,

தெற்கு : மெதகன் ஓயவின் பகுதி, (அட்டகலன் கோறணையச் சோந்த மெதகன் ஓய கிராமத்தின் எல்லை),

மேற்கு : மெதகன் ஓயவின் பகுதி, (அட்டகலன் கோறணையச் சோந்த மெதகன் ஓய கிராமத்தின் எல்லை), பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை, கொலொனனேஅறவலே ஆறவின் பகுதி, (பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை), பனங்கே கங்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 848.

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். எ. மு. ப.
1	வெலிகேப்பொல்தொல (அரைவாசி விசாலம்)	0 0 25
5	மெததெனியேசொடவத்த	0 2 12
8	(கனசபாவபாதையும் பாலத்தின் பகுதியும் அரைவாசி விசாலம்)	0 0 10
9	வலகுமபுறவல	0 3 31
10	(கனசபாவபாதை)	0 0 10
12	கமவசனகேசன், கலஹத்தேறகேசன், கமேகேசன், கொலுமகேசன், ஊறுவலகேசன், பன்னிலகேசன், இறற்கொடெலகேசன், ஹந்துகமேசன்	7 0 7
13	ஹினனேவிந்தவங்கமேகலர்வா	1 3 31
14	அஹறகஹகேசன் அல்லது குடாருலகேசன், ஹினனேவிந்தவங்க கேசன், வெல்கனவத்தேகேசன் உன்பனாறகேசன், ஹறநனகாமிகேசன், ரென்னபிறறகேசன், குறுண்டுகஹ, கேசன்	12 1 17
15	பற்கலவல	14 3 12
16	பறவலவத்த	1 2 36
17	டமடகேசன்	2 0 8
18	கறறுதியமபுறவேவத்த	1 0 22
19	நாறங்கலவத்த	2 1 16
20	றுகேவத்த	0 1 30
21	நாறங்கலவத்தே ஆற (வறுதிய, அரைவாசி விசாலம்)	0 1 27
22	கொறகலவல	4 3 12
23	கோனகெறிய	0 3 18

காணித் துண்டு.

காணியின் பெயர்.	விசாலம். எ. மு. ப.
24 கொலொனனே ஆறவே ஆற (வறுதிய, அரைவாசி விசாலம்)	0 0 25
25 கொலொனனேஆறவே ஆற (வறுதிய)	0 0 12
26 கறறுதியமபுறவேகேசன் பதுனகஹகேசன், கொலுமகேசன், குடாகொடகேசன், கோவகெறியேகேசன், சுப்பு கொறறுவேகேசன் டகசமுமுமுமாறேகேசன் கொலகொல ஆறவேகேசன், கலுசஹகொடெலகேசன், கொலொனனே ஆறவேகேசன், பலலதெனியேகேசன் பன்னிலகேசன்	50 0 32
27 மீசுஹ ஆற (அரைவாசி விசாலம்)	0 0 27
29 மீசுஹ ஆற	0 1 17
31 கொடலகேசன்	0 0 19
32 ஹந்துகமேகேசன், கொடெலகேசன், லியனகேசன்	4 3 2
33 (நீர்பாயசகம உயக்கால)	0 0 8
35 மெதகன் ஓய (அரைவாசி விசாலம்)	1 0 16
மொத்தம்	108 3 0

இரத்தினபுரி நி. 217—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 2,517 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆம் (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுசூரிய காணியென வெளிப்படுத்தி முடிசுசூரிய காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செய்து முடிசுசுப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம் ஆம் (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தேசாரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயகோன,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென் றெய்சிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிட்டமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாரியோ ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிட்டமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல்பலே பலாதத்தை சோந்த பிறறகந்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : அக்குறுகேக்கொட, நதாகொட கிராமங்களின் எல்லைகள், கனசபாவ பாதையின் பகுதி, (நதாகொட கிராமத்தின் எல்லை), நதாகொட, அவகொலமட கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : அலகொலமட கிராமத்தின் எல்லை, அட்டகலன் கோறணையச் சோந்த தலகலகந்த கிராமத்தின் எல்லை ,

தெற்கு : அட்டகலன் கோறணையச் சோந்த தலகலகந்த கிராமத்தின் எல்லை, மெதகன் ஓயவின் பகுதி, (அட்டகலன் கோறணையச் சோந்த மெதகனஓய கிராமத்தின் எல்லை),

மேற்கு : மெதகன் ஓயவின் பகுதி, (அட்டகலன் கோறணையச் சோந்த மெதகனஓய கிராமத்தின் எல்லை), அக்குறுகே கங்கொட கிராமத்தின் எல்லை மீசுஹ ஆறவினதும் நாறங்கலவத்தே ஆறவினதும் பகுதிகள், (அக்குறுகேக்கொட கிராமத்தின் எல்லை), அக்குறுகேக்கொட கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 849

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
1	போகஹுவத்த	1 2 24
2	(கனசபாவ பாதை, அரைவாசி விசாலம்)	0 0 3
3	(கனசபாவபாதை)	0 0 20
4	கிறிலகஹமடேவத்த	1 1 7
5	கிறிலகஹமடேவத்த	0 1 26
6	ஹே	0 0 16
7	ஹே	0 2 14
8	கிறிலகஹமடே	0 1 30
9	பறகஹமுலேகேன அல்லது தஞ்சைகேளேகேன	3 2 32
10	மடவலேகேன	1 0 8
11	ஹே	0 3 0
12	(கனசபாவ பாதை)	0 1 4
13	டிமடிலேகேன	1 1 31
14	ஹே	0 3 16
15	பறபநதுறுளலேவத்த	0 3 12
17	பறபநதுறுளலே	1 0 11
18	மீகஹகொறறுவ	1 3 8
19	கமேகேன	1 3 17
20	கிறிலகஹமடேகேன, கமேகேன, கலவெறறுகொறறுவ, ஹிங்குறுகொறறுயேகேன, அனாதைத்தேகேன, கலஹகஹகேன	19 1 25
21	ஹிங்குறுகொறறுயேகேன	1 1 8
22	ஹிங்குறுகொறறுயேகேன	2 3 22
23	கலஹகஹகேன	1 1 15
24	தெனியேகேன, கலஹகஹகேன	0 2 39
25	நளவலகேனமுடிகொடவத்த	0 0 15
26	(அருவி வறறிய)	0 0 35
29	மெனேறிவத்த	1 2 3
30	பெலகொலவத்த	0 2 28
31	பெலகொலவத்த, கலஹகஹகேன	0 1 33
32	பெலகொலவத்த	0 1 13
33	கலஹகஹகேன	0 1 28
34	காலேகேவத்த	0 2 37
35	நளவலகேவத்த	0 1 21
37	பிறகநது ஆற (வறறிய)	0 1 11
38	நளவலகேவத்த	0 0 24
39	அககுறுகே ஆறுவேகொடவத்த	0 0 32
41	(பொதுகிணறு)	0 0 1
43	மொறகஹமுலகேன	0 3 6
44	ஹே	0 1 13
45	(அடிப்பாதை)	0 0 12
46	உடஹகொறறுயேகேன	1 1 25
47	(கனசபாவபாதை)	0 2 21
48	மகுளகஹமடேகேன	0 2 36
49	மீகஹகேன	0 3 19
50	(கனசபாவபாதை)	0 1 27
51	மெறறிகேளேகேன	0 0 30
52	உடஹகேளேகேன	0 0 27
53	(கனசபாவபாதை)	0 0 6
54	கலஹகஹகேளேகேன, மீகஹ-ஆறுகொறறுவ, மீகஹகேன, மெறறிகேளேகேன, ஒவிறறமணடிய, டிகேளேகேன, பஹலடியகேளே, மகுளகஹமடேகேன	24 0 12
55	நாறககலவத்தே ஆற (வறறிய அரைவாசி விசாலம்)	0 1 27
56	மீகஹ ஆற (அரைவாசி விசாலம்)	0 0 27
57	கலகொலேவத்த	4 0 15
58	கொடுககள்ளலே	14 2 19
59	ஹே	5 3 8
60	கிறிவானகொறறுய	1 0 26
61	பண்டாறகேன	0 3 30
62	புறுத்தகஹகேன	0 2 24
63	மகுளகஹகேன	1 1 36
64	மீகஹ ஆற	1 3 1
65	மகுளகஹமடேவத்த	1 3 14
66	மகுளகஹமடேகேன, ஹூலனகடுவேகலகேன, மொறகஹமுலகேன, மகுளகஹமடேகொறறுவ	7 1 26
67	கெகடுகேளேகேன	2 2 13
68	நெககெத்கேளேகேன, கமவசமகேன, மீகஹகேன, கிறிவானகொறறுய, பண்டாறகேன, கலநெறறுவேகேன, தமனி எலலேகேன, கோலொகலகேன, ருளஅறதேகேன, எலலேகேன, ரெலிறறியவேலலநதேகேன, கலஹகஹகேன, பறறுகேன	47 1 10
69	அம்பலாங்கொடகேன, நிககரெனன, புறுத்தகநதேகேன அல்லது புறுத்தகஹகேன, பண்டாறகேன, கமவசமகேன, நிலேவலகேன, ஹறறனகஹாடிகேளேகேன, கொலகஹகேன	35 0 29
70	மெதகனடியா (அரைவாசி விசாலம்)	1 3 4
71	பல்லேவத்தேகுமபுற (நெலவயல-பாவிபாமலவிப்பபுற)	2 1 29
மொத்தம்		209 1 1

இரத்தினபுரி நி. உ. 18—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி 2,518 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எத்தனேகேளும் அதன எப்பங்குகளேனும் அதில எச்சோநதைககேளும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலன்று கொழும்பி ஜூள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம் டபிளியு எப் அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோககாரர்.

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களையெல்லாம் காணிக் உறைகளின இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்றொண்டுகளும், விளக்கமாகவும் எழுதவும் குறிப்பு—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப்படிக்க (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரிய கார்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம் (B) இக்காணிக் கொவறறிலேழுமுள்ள வழியறித்து அக்காணிகளுக்குள்ள உரித்துண்டெனப்பை அறிந்துகொள்க.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்குமலவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட், மெத கோரண, நெறல் பரலே பலாத் தவைய சோநத நதர்கொட கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்க்கு எரிக்கின்றன.—

- வடக்கு: வெல்கெபொல தொலவின பகுதி, (வெல்கெபொல கிராமத்தின் எல்லை);
- கிழக்கு: வெல்கெபொல தொலவின பகுதி, (குடகநத கிராமத்தின் எல்லை);
- தெற்கு: பிறகநத கிராமத்தின் எல்லை;
- மேற்கு: நளவலகேனிலிருந்து வெல்கெபொலவுக்குப் போகும் கனசபாவ பாதையின் பகுதி, (பிறகநத கிராமத்தின் எல்லை), பிறகநத, அககுறுகே கங்கொட கிராமங்களின் எல்லைகள், கனசபாவ பாதையின் பகுதியும், பாலத்தின் பகுதியும், (அககுறுகேகங்கொட கிராமத்தின் எல்லை)

இலங்கையளவை கிராமப்படம் நி 850.

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம். ஏ ரூ ப
1	(கனசபாவ பாதையும் பாலத்தின் பகுதியும், அரைவாசி விசாலம்)	0 0 10
2	(கனசபாவ பாதை)	0 0 31
3	கமவசமலத்த	0 2 18
4	(கனசபாவ பாதை)	0 0 3
5	கோங்கஹுவத்தேகேன, கமவசமகேன	3 0 11
6	(அடிப்பாதை)	0 0 3
8	வெல்கெபொலபொல (அருவி; அரைவாசி விசாலம்)	0 2 12
9	போகஹ-ஆறுவகேன	1 0 35
10	மொறதொறறுகெதரவத்த	0 1 5
11	ஹே	0 1 19
12	மொறதொறறுகெதரகேன	0 3 32
16	ஹலகஹவத்த	4 0 31
20	டலலேடெனியேகொடவத்த	0 2 3
21	உருமுலகேகொடகேன, வெலவினிறகேளேகேன	3 3 13
22	(கனசபாவ பாதை)	0 0 13
23	(ஹே) (அரைவாசி விசாலம்)	0 0 3
24	எலஉடயாயேழ்க்களான	2 2 12
25	கிறிவானகொறறுயேகேன	0 3 3
26	நெககெத்கேளேகேன, கமஇடமேகேன, உடஹகமிமேகேன, கிறிவானகொறறுயேகேன	10 3 2
மொத்தம்		30 0 19

இரத்தினபுரி நி. உ. 19—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,519 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எத்தனேகேளும் அதன எப்பங்குகளேனும் அதில எச்சோநதைககேளும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும்

அறிவியாமலிருக்கூடும்தகு, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காலியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம (ரூ) (அகடோபா) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலென்று கொழுமபி ளுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம டபிளயு எப அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்.

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரிததுகளைக்கொண்ட காசித் உறைகளின இடது கைப்பக்க மேல் மூலையில் " நிரணய அறிவித்தல் உரிமை " என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செற்றிலமென் ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப்படங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியித்தது அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்பட்டமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபபிறகழவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறளை, ஹெலப்பலே பலாதத்தைவச சோந்த வெலிகேபொல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன :—

- வடக்கு : கங்கொடகம் கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : றூப்பஹிங்கங்கொட, குகந்த கிராமங்களின் எல்லைகள் ;
- தெற்கு : வெலிகேபொல தொலவின பகுதி, (றூகொட கிராமத்தின் எல்லை) ;
- மேற்கு : வெலிகேபொல தொலவின பகுதி, (றூகொட அக்குறுகே கங்கொட கிராமங்களின் எல்லை)கள், பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை, பலாங்கொடையிலிருந்து போகும் டிஸ்திரிக் ரோட்டு கமிட்டி ரோட்டின் பகுதி, (பனங்கேக்கொட கிராமத்தின் எல்லை), கங்கொடகம் கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 851.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம், ஏ. றூ. ப.
1	மிக்கொற்றமணடியேவத்தே காவறேவை கல்பொத்த (கூற பாற்ற)	0 1 23
2	மிக்கொற்றமணடியேவத்த	1 3 7
3	போகஹேறேனேவத்த, மிக்கொற்றமணடியேவத்த	1 2 28
4	ஹபற்கெற்றியேமூக்கலான	1 1 19
5	மெதிகேஅறவேவத்த, போகஹேறேனே வத்த	8 2 15
6	அறலபொகளுகேன	2 2 2
7	மொடகெடியேகேன	1 2 30
8	(டிஸ்திரிக் ரோட்டு கொமிற்றி ரோட்டு, உரைவாசி விசாலம்)	0 0 8
10	வெலிகேபொலொல (அரைவாசி விசாலம்)	0 0 25
12	எட்டண்டகாவகேன	0 0 24
13	எட்டண்டகாவவத்த	0 1 33
16	அகலபொகளுகேன வெவ (குளமும் கட்டும், பாழடைந்த)	0 0 38
17	(டிஸ்திரிக் ரோட்டு கொமிற்றி ரோட்டு)	0 1 25
18	(கனசபாவ்பாவையும் பாலத்தின் பகுதியும்)	0 0 28
21	பறகஹமுலகேன	1 2 10
25	(எல்)	0 0 28
26	(கனசபாவ பாதை)	0 0 4
26½	( ஷ )	0 1 0
27	கிறிவகேகலகொடேகேன	1 2 35
28	பறகஹமுலகேன	0 1 6
29	வெலிமினியனபிறறிய	1 0 14
30	(நீர்க்குழி)	0 0 11
31	அகலபொகளுகேனவத்த	0 0 12
33	எட்டண்டகாவ-ஆறவேடற்றந்தவத்த	1 1 2
34	எட்டண்டகாவகேன	0 1 24
34½	(அடிப்பாதை)	0 0 3
35	( ஷ )	0 0 3
36	எட்டண்டகாவகேன	0 1 10
38	வெலிமினியனபிறறிய	0 0 18
39	அறமபேமணடியேவத்த	0 2 5
40	அறமபேவத்த	0 0 36
41	ஹலபண்டெனியேவத்த	0 2 18
42	கண்டெற்றகேன, அறமபேமணடிய, ஹலபண்டெனியேகேன, கண்டெற்ற, அறமபேமணடியேவத்தவகேன, பறகஹ முலகேன	7 0 35
43	வெலிகேபொலொல (அரைவாசி விசாலம்)	0 1 36
44	ஹலபண்டெனியே-ஆற	0 0 18

மொத்தம் .. 36 2 33

இரத்தினபுரி நி. உ. 20—1950.

காணியுரிமை நிரணயச் சட்டம்  
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 2,520 (இரத்தினபுரி)

இரத்தினபுரி அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு கெளம் அதன் எப்பங்குகளேனும் அதில் எப்போதைக்கேனும் தமக்கு உரித்தானென்று 1950 ம (ரூ) (ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பப்பட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கூடும்தகு, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காலியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன விஷயத்திற செய்யவேண்டியன செயது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1949 ம (ரூ) (அகடோபா) ஐப்பசி மாதம் 26 ந தேதியிலென்று கொழுமபி ளுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம டபிளயு எப அபயகோன, காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தர்

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரிததுகளைக்கொண்ட காசித் உறைகளின இடது கைப்பக்க மேல் மூலையில் " நிரணய அறிவித்தல் உரிமை " என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபு (செற்றிலமென் ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின அளவைப்படங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியித்தது அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்பட்டமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சபபிறகழவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறளை, ஹெலப்பலே பலாதத்தைவச சோந்த, றூப்பஹிங்கங்கொட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன :—

- வடக்கு : கங்கொடகம், பொலஹேனகங்கொட கிராமங்களின் எல்லைகள், பெத்தறகுமபுற ஆறவின பகுதி, (பொலஹேன கங்கொட கிராமத்தின் எல்லை), பெத்தறகுமபுற ஆறவின பகுதி, (கெலேகமமன, பெத்தற குமட கிராமங்களின் எல்லைகள்) ;
- கிழக்கு : பெத்தறகுமபுற ஆறவினதும், அருவிவினதும் பகுதிகள், (பெத்தறகுமபுற கிராமத்தின் எல்லை), பெத்தறகுமபுற, கந்தந்த கிராமங்களின் எல்லைகள், கந்தந்த குடகந்த கிராமங்களின் எல்லைகள் ,
- தெற்கு : குடகந்த கிராமத்தின் எல்லை ;
- மேற்கு : வெலிகேபொல கிராமத்தின் எல்லை.

காணித் துண்டு இலங்கையளவை கிராமப்படம் நி. 852. விசாலம். ஏ. றூ. ப.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம், ஏ. றூ. ப.
1	பெத்தறகுமபுறஎல்லைஹேன, அறநிலமெனியேமூக்கலான அல்லது அறநிலமெனியேஹேன	6 1 28
2	பெத்தறகுமபுற ஆற (வறறிய)	0 0 20
3	அறநிலமெனியேஹேன	1 2 24
4	(அடிப்பாதை)	0 0 3
5	பெற்றறகுமபுற ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 8
6	கெலேகேனமூக்கலான அல்லது பெற்றறகுமபுறகேன	1 2 5
7	(அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 11
9	மூக்கலானகேன ஆற (வறறிய)	0 0 12
10	பெற்றறகுமபுறஎல்லைமூக்கலான	3 2 28
11	(அருவி, வறறிய)	0 0 20
12	(கனசபாவ பாதை)	0 0 31
13	ஹபுக்கஹகேன, மாறகஹகேன, லியானகே-எல்ல, றூப்பஹிங்கங்கொடகேன, வெறெவலேகேன	14 3 6
14	பொலமபுறகேவத்த	4 2 14
14½	ஹபற்கெற்றியேமூக்கலான	0 1 15
15	பொலமபுறகேவத்த	0 2 20
15½	(கனசபாவ பாதை)	0 0 25
16	(கெள)	0 0 1
17	மெடிகேஆறவ (வடல-பாவியாமல் விடப்பட்ட)	0 2 15
18	மெடிகே ஆறவ	0 0 26
19	லியனகேதறவத்த அல்லது வெலிவத்த	0 1 26
22	(எல்)	0 0 23
24	கீழ்க்காணுகேன, ஹிங்ககந்தகேன, கெலேகேன, உடவத்தகேன, லேலகஹமணடிய, கலலலேகேன, லியனகே எல்ல, மொடகெடியேகேன, மொடகஹமுலகேன, எடபிறறவத்தகேன அல்லது கமற்கொடலெலேகேன, இக்கஹகேன, றூப்பஹிங்கங்கொடேகேன, கல்பொத்தகேன, ஹபுக்கஹகேன, மாறமணடியேகேன, ரெனன பிறறகேன, புடுகலெனகொற்றறுவ	39 3 38
25	எனநேகலெலுற	1 2 28
26	(அருவி, வறறிய)	0 0 5

மொத்தம் .. 77 1 32

இரத்தினபுரி நி. உ. 21—1950.

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

வட்டத்தறை, பாலவல அக்கறைக்குக் கரத்தைப்பாறை போடுவதற்கு டாவத்தை ரேட்டைப் பெருப்பித்தல் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டிய தான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமப்படத்து இல : A 2,565. குறிச்சி—வட்டத்தறை  
 விசாலம்  
 துணை காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ ரு ப.  
 1 நெறுலுக்கொல்தோட்டம் 6 மாத்தஞ்செறை 5 தென்னமயினிகளும், 2 வருஷஞ்செறை கே எம் பிச்சை ருவுத்தா, கொம்பனி, டி.ம 0 0 12.9  
 3 கிதலுமரங்கமும், பலாவுமுள்ள ஒரு தென்னந தோட்டம் புலாவத்த ஒயில மிலை, வியாங்கொடை

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) ல காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நடு) (பெப்ரூரி) மாதம் 28 ந தேதியிலன்று காலை 11 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழுமபுக கச்சேரி, எஸ் ஜே. வலப்பிற, 1950 ம (நடு) (ஜனவரி) தைமீ 11 ந உ. உப அரசாட்சி ஏச்சுரை.

கொழுமபுக காணி வீதி தெஹிலைச சநதியை அகலிப்பதற்காக எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது —

பிரதமப்படத்து இல : A 2,522 குறிச்சி—தெஹிலை  
 விசாலம்  
 துணை காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ ரு ப.  
 1 கோங்குஹவத்தை, இல 1 ம, 2 ம பயிலலாத ஒடால் வேயந்த கற்கட்டிடமொள ரீ ட எல் அப்பொனசோ, அப்பொனசோ 0 0 0 56  
 மேட்டுத் தெரு றுள்ள தோட்டம் அலெனயூ, தெஹிலை

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அததி 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நடு) (மார்ச்சு) பங்குனி மாதம் 1 ந தேதியிலன்று காலை 10 30 மணிக்கு இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழுமபுக கச்சேரி, எஸ் ஜே வலப்பிற, 1950 ம (நடு) (ஜனவரி) தைமீ 14 ந உ. உதவி அரசாட்சி ஏச்சுரை

அத்தியூயாவில் ஒரு கிணறுக்கு எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல : A 2,397 குறிச்சி—அத்தியூயா  
 விசாலம்  
 துணை காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ ரு ப.  
 1 தெலகஹவத்தை 15 வருஷ 2 தென்னையுள்ள தென்னந தோட்டம் கல்பொத்தாக்கே அபிலியன் பெற்றேரு, அத்தியூயா, 0 0 2 6  
 தெஹிலை

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்தியாயம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நடு) (மார்ச்சு) பங்குனி மாதம் 1 ந தேதியிலன்று காலை 11.15 மணிக்கு இந்நத கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழுமபுக கச்சேரி, எஸ் ஜே வலப்பிற, 1950 ம (நடு) (ஜனவரி) தைமீ 14 ந உ. உதவி அரசாட்சி ஏச்சுரை

டொமபே ஆலுபத்திரி டாக்குத்தா வங்கலாவுக்கெனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல : A 2,650 குறிச்சி—டொமபே  
 விசாலம்  
 துணை காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ ரு ப.  
 1 கொலகஹவத்தை அல்லது பெத் 20 வருஷ 96 ரப்பா மரமும, 15 வருஷ 2 பலாவு அழிகார அப்புஹாமிலாகே பேபி நோனூ, எஸ் டி 0 1 32.8  
 நெடுவத்த முள்ள ரப்பா தோட்டம் றற்றின் அப்புஹாமி மேலப்பாத்து, டொமபே

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்ததி 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நடு) (மார்) பங்குனி மாதம் 2 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு இந்நத கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழுமபுக கச்சேரி, எஸ் ஜே வலப்பிற, 1950 ம (நடு) (ஜனவரி) தைமீ 14 ந உ. உதவி அரசாட்சி ஏச்சுரை

டொமபே அனைக்கட்டுத் திட்டத்து வண்டிற்பாதைக்கு எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல A 2,657. குறிச்சி—கம்பஹா அலுத்தம்  
 விசாலம்  
 துணை காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ ரு ப.  
 1 பம்புறுகஹவத்த 15-25 வருஷ 3 தென்னை, ஒரு வருஷ தென பத்திகிரி ஆராசீக்கே ஜோஜ நோனூவும், அவாசின் பின்னவல் 0 0 6.7  
 முள்ள ஓர தோட்டம் கம்பஹா

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அத்ததி 203), காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாயமந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நடு) (மார்ச்சு) பங்குனி மாதம் 2 ந தேதியிலன்று காலை 11 30 மணிக்கு இந்நத கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணியினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழுமபுக கச்சேரி, எஸ் ஜே. வலப்பிற, 1950 ம (நடு) (ஜனவரி) தைமீ 14 ந உ. உதவி அரசாட்சி ஏச்சுரை

கனத்தறை நகரசபையின் எல்லைக்குள் ஒரு ஆயுதவேத வைத்தியசாலையை நிறுவுவதான பரிசீலனைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப் படும காலிகளை, அஃதாவது:—

பிரதமப்படத்து இல. A 2,663.	குறிச்சி—பெலாபுர, கனத்தறை (கனத்தறை நகரசபையின் எல்லைக்குட்பட்டது)	விசாலம்.
துண்டு காலியின் பெயர்	விபரம்	எ று ப
2	தோட்டயவத்தை மதிப்பு இல 31 ன பகுதி, ஆற ருப்படுகைத்தெரு 40 வயதுள்ள 11 தென்கிண்களும், 3 ராப்பலாவும, ஒரு கிரால் மரமும், 20 வயதுள்ள ஒரு கித்திலமரமும், ஒரு கழக மரமும், 10 வயதுள்ள ஒரு மாமரமும், 2 தென்கிண்களும், ஒரு கித்திலமும், 3 அகத்திமரங்களும், ஒரு இலவ மாமும், 5 வயதுள்ள 2 மாமாங்களும், 2 வயதுள்ள 5 பப்பாளிமாங்களும். 48 வாழைப் புதா களும், 3 நிரந்தரமான கட்டிடங்களையும் கொண்ட, நிலப்பாப்பு. தென்துவ, வாதுலவாயில் உள்ள கொகோ தோட்டத்திலிருக்கும் திரு ஏ ர ளா என்பவருக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது	0 1 4 8
3.	லுனுமிதெல்ல கொட்டுள், மதிப்பு இல 21, 23 ன பகுதிகள், ஆறறுப படுகைத்தெரு 27 தென்கிண்களும், ஒரு ராப்பலாவும், ஒரு மாமரமும், 40 வயதுள்ள ஒரு தொமபைமாமும், 2 தென்கிண்களும், 2 பலாமரங்களும், 2 மாமாங்களும், 2 தொமபைமாமங்களும், 2 கொட்டாமரங்களும், 20 வயதுள்ள ஒரு திவல்மாமும், ஒரு லுனுமிதெல்லமரமும், ஒரு பலாமரமும், ஒரு கருவேப்பிலைமரமும், 3 ராப்பலா மரங்களும், 2 புளியமரங்களும், ஒரு தென்கிண மாமும், 4 கருகமங்களும், 10 வயதுள்ள ஒரு தோடை மாமும். ஒரு கித்திலமரமும், ஒரு பலாமரமும், 3 மாமாமும், 2 தொமபைமாமங்களும், 3 மருங்குக்கமரங் களும் 5 வயதுள்ள 8 பப்பாளிமரங்களும், 58 வாழைப் புதாக்களும், 3 தற்காலிகக் கட்டிடங்களும், ஒரு சுவரும் கொண்ட நிலப்பரப்பு, ஹெவ்லொக் பவுன், கிறீன் லண்டன் லேன், விஸ்சத்திலிருக்கும் பீ. பச டி சொசைசா என்பவரின் மனைகளுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது	0 1 29 5

எடுத்தக்கொள்வதற்கான எத்தனையுமையடி (203 ம அத்தியாயம்) காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில கருத்தொழில் இலாகா மந்திரியவர்கள் எனக்குக் கற்றுச்செய்திருப்பதனால் அக்காலிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியர எண்ணியிருக்கிறா என்பதை 7 ம பிரிவினையடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய வினம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காலிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய் 1950 ம ஐஸ் (பெப்ரவரி) மாதம் 11 ந தேதியிலன்று காலை 9:30 மணிக் கு கனத்தறைக் காசேரியில் எழுந்தருளாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காலிகளினுள்ள உடனதக் காலினது தன்மையையும் அவ்வுடனதக்குக்காயத் தாம் சாதிக்கும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களைத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கனத்தறைக் கச்சேரி. சீ. பீ. டி. சிலவா,  
1950 ம ஐஸ் (ஜனவரி) தைம் 13 ந ட. அரசாட்சி ஏசண்டு.

கொழும்பு வீதி-காசில் ஹில் வீதி பெருப்பித்தல் என்றும் பரிசீலனை வேண்டியதான பின்னாச சொல்லப்படும காலிகளை, அஃதாவது:—

பிரதமப்படத்து இல. A 1,394	குறிச்சி—நுவாத்தொடனவெல் வாட் லில் 4, அம்பிட்டிய வாட் இல. 12, மலைத்தல் வாட் இல. 13.	விசாலம்
துண்டு காலியின் பெயர்	விபரம்	எ று ப
1	வரிப்பணம் இலக்கம் 118 ல ஒரு பகுதி, (கொழும்பு வீதி) ஒரு போட்ட கடைபுடும், ஒரு கற சிவரும் கறசிக் ரின ஒரு பகுதியும் உள்ளது	0 0 0 56
2	வரிப்பண இலக்கம் 116, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட வீட்டில் ஒரு பகுதியும் (கடை) கறசிக் ரில் ஒரு பகுதியும் உள்ளது	0 0 0 21
3	வரிப்பண இலக்கம் 53, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஷெ	0 0 0 02
4	வரிப்பண இலக்கம் 115, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட வீட்டில் ஒரு பகுதியும் (கடை) கறசிக் ரும், பலகைச் சிவரும் உள்ளது	0 0 0 36
5	வரிப்பண இலக்கம் 116, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட வீட்டில் ஒரு பகுதியும் (கடை) சிவரின் பகுதியும் உள்ளது	0 0 0 73
6	வரிப்பண இலக்கம் 114, கொழும்பு வீதியும், இலக்கம் 51, காசில் ஹில் வீதியும் ஒரு போட்ட மேல் வீடுகளும் (கடைகள்) அரைச் சிவாங்களும் உள்ளது	0 0 0 1
7	வரிப்பண இலக்கம் 53, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட வீட்டில் ஒரு பகுதியும் (கடை) அரை சிவரும் உள்ளது	0 0 0 77
8	வரிப்பண இலக்கம் 55, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட மேல்வீட்டில் ஒரு பகுதியும் (பாபா சலா) அரைவாசிச் சிவரும் உள்ளது	0 0 0 38
9	வரிப்பண இலக்கம் 57, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட மேல் வீட்டில் ஒரு பகுதியும் (கடை) அரை சிவரும் உள்ளது	0 0 0 37
13	வரிப்பண இலக்கம் 46, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட மேல் வீட்டில் ஒரு பகுதியும், செங்கற சிவரின் பகுதியும் உள்ளது	0 0 0 07
14	வரிப்பண இலக்கம் 44, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட மேல் வீட்டில் ஒரு பகுதியும், செங்கற சிவரின் பகுதியும் உள்ளது	0 0 0 22
15	வரிப்பண இலக்கம் 110, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட மேல் வீட்டில் ஒரு பகுதியும் (கடை) செங்கற சிவரின் பகுதியும் உள்ளது	0 0 0 45
16	வரிப்பண இலக்கம் 108, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஷெ	0 0 0 30
17	வரிப்பண இலக்கம் 106, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஷெ	0 0 0 35
18	வரிப்பண இலக்கம் 108, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஷெ	0 0 0 22
19	வரிப்பண இலக்கம் 110, கொழும்பு வீதியில் ஒரு பகுதி ஷெ	0 0 0 01
20	வரிப்பண இலக்கம் 38, 40, 42, காசில் ஹில் வீதியில் பகுதியும், வரிப்பண இலக்கம் 111, 113, 115, கொழும்பு வீதி ஒரு போட்ட மேல் வீடும், 5 ஒரு போட்ட மேல் வீடுகளில் பாக்கும் (கடைகள்) செங்கற சிவரின் பகுதியும் உள்ளது	0 0 1 55
21	வரிப்பண இலக்கம் 42, காசில் ஹில் வீதியில் ஒரு பகுதி ஒரு போட்ட மேல் வீட்டில் ஒரு பகுதி ஷெ	0 0 0 20
22	வரிப்பண இலக்கம் 47, 49, காசில் ஹில் வீதியில் பகுதியும், வரிப்பண இலக்கம் 117, 119, 121, கொழும்பு வீதி ஒரு போட்ட மேல் வீடும், 4 ஒரு போட்ட மேல் வீடுகளும் (கடைகள்) செங்கற சிவரின் பாகங் களும் உள்ளது	0 0 1 30
23	வரிப்பண இலக்கம் 119, கொழும்பு வீதி ஒரு போட்ட மேல் வீட்டில் ஒரு பகுதி (கடை) ஷெ	0 0 0 03

எடுத்துக்கொள்வதற்கான எந்தவிதவிதமான உரிமையையும் காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினால் (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காரணிகளுக்கு உரிதர்ப்பேசுகிற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராழலமாய 1950 ம (பெப்ரவரி) மாத மாதம் 15 ந தேதியிலன்று காலை 3 மணிக்கு கண்டிக்கு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடனடைகின்ற தலைமையையும் அவருடைய தலைவர்களையும் தாம் சாதிக்ரம் உரிதர்ப்புகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுடைய கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கண்டிக்கு கச்சேரி,  
1950 ம (பெப்) (ஜனவரி) தைமீ 17 ந உ.

எம் எஸ் பெரேரா,  
உதவி அரசாட்சி ஏசுண்டு.

மாநகர நெய் வெப்பொருட்களையுடைய பாடசாலை என்னும் பரிமாண தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

புள்ளி	காணியின் பெயர்	விவரம்	பிரதமப்படத்தது இல 175 க்கு சேர்க்கப்படவேண்டிய இல 1 குறிசரி—கருவியகம்முலல் உரித்தாளியின் பெயர்	விசாலம்
31	மெற்பிட்டளிய	சேனை	திரு. டி. எஸ். எஸ். குணசேகர	2 0 0

எடுத்துக்கொள்வதற்கான எந்தவிதவிதமான உரிமையையும் காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினால் (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காரணிகளுக்கு உரிதர்ப்பேசுகிற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராழலமாய 1950 ம (பெப்ரவரி) மாத மாதம் 10 ந தேதியிலன்று காலை 11 மணிக்கு கண்டிக்கு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியினுள்ள உடனடைகின்ற தலைமையையும் அவருடைய தலைவர்களையும் தாம் சாதிக்ரம் உரிதர்ப்புகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுடைய கேட்டுக்கொள்ளப்படுகின்றது

மாநகர நெய் வெப்பொருட்களையுடைய பாடசாலை என்னும் பரிமாண தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

எம். சி. குணவாதன,  
உதவி அரசாட்சி ஏசுண்டு.

மாநகர நெய் வெப்பொருட்களையுடைய பாடசாலை என்னும் பரிமாண தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

புள்ளி	காணியின் பெயர்	விவரம்	பிரதமப்படத்தது இல : A 1,210 குறிசரி—மிடிகம் மேற்கு உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	வெல்கெதறுவதற் அலகு உட்கொற்றிய வகுத்த	தோட்டத்தில் 30-50 வரகு 5 பலாமரங்களும், 40 வரகு 35 தென்னமரங்களும், 5-10 வரகு ஒரு சிததுமரமும், 2 கழுக்குளுள்ளன	எ. ஜி. ஜயவாதன, ஜி. ஜி. திறிசேனலி, ஜி. ரீ. டாலிஸ் அப்புறாமி, கே. ஜி. ஹிசேனலி, பி. கே. எஸ். ஜெனடிக அப்பு, எ. பி. ஹிசேனலி அப்புறாமி, கே. ஜி. பொடிஹாமி, எஸ். மல்லிஹாமி, ரீ. கிரிஹாமி, கே. ஜி. நொன்னஹாமி, எல்லோரும் மிடிகமவில் உள்வாசல்கள்	1 0 22 5
2	பீறெத்த அல்லது கெக்கலியகஹ கொற்றுவ	தோட்டத்தில் 40 வரகு 5 பலாமரங்களும், 25 வரகு 14 தென்னமரங்களும், 10 வரகு 5 கழுக்குள்ள உள்வாசல்கள்	ஜி. ரீ. காலிஹாமி, ஜி. ரீ. பச்சேனஹாமி, ஜெ. வீ. டாலிஸ் அப்பு, ஜெ. வீ. பொடிஹாமி, கே. ஜி. ஹிசேனலிஹாமி, எஸ். மல்லிஹாமி, ஜி. ரீ. நொன்னஹாமி, எ. ஜி. ஜயவாதன, ஜி. ஜி. டி. ஜி. மாரூ, ஜி. ஜி. திறிசேனலி, சில்வா, எஸ். எம். குணசேகர, எல்லோரும் மிடிகமவில் வசிப்பவர்கள்	0 1 21 5
3	கொட்டகுவேவத்த	தோட்டத்தில் 60 வரகு 10 பலாமரங்களும், 20-45 வரகு 132 தென்னமரங்களும், 15-25 வரகு ஒரு பிலிஸ், ஒரு மாமரம், 2 திறுமரங்கள், 2 கருகு மரங்கள், 4 வெற்றிலை கொழுத்தும், 5-10 வரகு 10 தென்னை. 12 பலா, 6 ராப்பலா, 10 மாங்காய்கள், ஒரு குழை, 4 எலும்பிரக, 4 ஹிசே நாறலா, 2 தோடை. 17 கசுமரங்களும், ஒரு மட குழைக்கும் இணைம உள்வாசல்கள்	ஜி. ரீ. காலிஹாமி, எஸ். மல்லிஹாமி அப்புறாமி, புறாநிலை ஸியன் குணவாதன, வி. கே. சைமன் சிஞ்சோ, வி. கே. டி. அப்பு அல்லது வி. கே. டயல டி. சில்வா, ரீ. சி. மெடுகினஹாமி, எல்லோரும் மிடிகமவில் உள்வாசல்கள்	1 1 22 1
4	மாறுகஹகொற்றுவ அல்லது கோங்கஹ கொற்றுவ	தோட்டத்தில் 25 வரகு 16 தென்னமரங்களும், 7 கழுக்குள் 10 வரகு 3 வரகு கழுக்குள்ளுள்ளன	ஜி. ரீ. காலிஹாமி, ரி. ஜி. காலிஹாமி, எஸ். மெண்டிஸ் அப்புறாமி, எல்லோரும், மிடிகமவில் வசிப்பவர்கள்	0 0 20
5	ஹெ	தோட்டத்தில் 25 வரகு 8 தென்னமரங்கள், 6 வரகு ஒரு தென்னை. 35 வரகு ஒரு பலா, 10 வரகு 7 கழுக்குள்ளுள்ளன	கே. எம். ஹாமி, கே. ஜெ. கே. அப்புசினசோ, கே. ஜெ. கே. விஸ்வியம் சிஞ்சோ, ரீ. டி. ஜி. ஜயவாதன, வி. கே. டி. அப்பு அல்லது வி. கே. டயல டி. சில்வா, எல்லோரும் மிடிகமவில் உள்ளவர்கள்	0 1 21 1
6	ஹெ	ஒண்டலில் 15 வரகு ஒரு தென்னையும், 30 வரகு ஒரு பலாவும் உள்ளன	வி. கே. புஞ்சி அப்புறாமி அல்லது வி. கே. டெலெந திறிஸ், ரீ. டி. ஜி. ஜயவாதன, ஜி. ரீ. காலிஹாமி, எல்லோரும் மிடிகமவில் உள்ளவர்கள்	0 1 3 3
7	கொட்டகுவேவத்த	தோட்டத்தில் 35 வரகு ஒரு பலா, 25 வரகு 6 தென்னை, 10-15 வரகு ஒரு தென்னையும், 15 கழுக்குள்ளுள்ளன	எ. ஜி. ஜயவாதன மிடிகம்	0 0 14 3

எடுத்துக்கொள்வதற்கான எந்தவிதவிதமான உரிமையையும் காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினால் (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காரணிகளுக்கு உரிதர்ப்பேசுகிற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாராழலமாய 1950 ம (பெப்ரவரி) மாத மாதம் 23 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு வெலிகை பிரிவு காரியாதிகாரியின் கந்தோரில் என்முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடனடைகின்ற தலைமையையும் அவருடைய தலைவர்களையும் தாம் சாதிக்ரம் உரிதர்ப்புகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுடைய கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாநகர நெய் வெப்பொருட்களையுடைய பாடசாலை என்னும் பரிமாண தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

எம். சி. குணவாதன,  
உதவி அரசாட்சி ஏசுண்டு.

மாநகர நெய் வெப்பொருட்களையுடைய பாடசாலை என்னும் பரிமாண தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

புள்ளி	காணியின் பெயர்	விவரம்	பிரதமப்படத்தது இல : A 1,160. குறிசரி—திறுகொட்ட. உரித்தாளியின் பெயர்	விசாலம்
1	தட்டையுறவைத்த	தென்னை தோட்டத்தில் 20 வரகு 5 தென்னை, ஒரு கசு, ஒரு மாறமும் முள்ளன	மேறி றுடையகம், திறு கொட்ட	0 0 22 5

எடுத்துக்கொள்வதற்கான எததனஞ்செய்யும்படி. காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின எற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசிடத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காலிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (ரூ) (பெருவரி) மாசி மாதம் 23 ந தேதியிலன்று பிற்பகல் 3 30 மணிக் கு மாததறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வடநதைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்துல் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி,  
1950 ம (ரூ) (ஜனவரி) தைமீ 12 ந உ

எச் சி. குணவாதன,  
உதவி அரசாட்சி எண்ணு

அலப்பல்தெவிய அரசினா கலவன சிங்கள பாடசாலை என்னும் பசிரக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃ.தாவது —

கிராமப்பட இல : 9, அனுபநதம் 2 குறிச்சி—அலப்பல்தெவிய. விசாலம்.

துண்டு. காணியின் பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். ஏ. றூ. ப.  
76 வெவச்சேனை கறுவா விடப்பட்டது, 10-15 வயதுள்ள 7 பலா மரங்கள் உள்ளது திரு உ. ஜே. டபிளயு தஹானாயக்க . 2 1 28  
எடுத்துக்கொள்வதற்கான எததனஞ்செய்யும்படி. காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின எற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசிடத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காலிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம (ரூ) (பெருவரி) மாசி மாதம் 24 ந தேதியிலன்று காலை 10 மணிக் கு மொறவாக்கை பிரிவுக் காரியதிகாரி கந்தோரில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வடநதைகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்துல் அவர்களிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாததறைக் கச்சேரி,  
1950 ம (ரூ) (ஜனவரி) தைமீ 11 ந உ

எச் சி. குணவாதன,  
உதவி அரசாட்சி எண்ணு

பாலுக்கை, பொரலண்ட, ஹப்பத்தலை பாதை, 12 ம கடவுட திருத்தவது எனனும் பசிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃ.தாவது —

பிரதமப்படத்து இல : 2, 462 ம, 462A ம குறிச்சி—ஹொறதொடுவலின் பாகம் விசாலம்.

துண்டு	காணியின் பெயர்.	பிரதமப்படத்து	விபரம்	உரித்தாளியின் பெயர்.	ஏ. றூ. ப.
420	கிரிந்தேவத்த	கிரிந்தேவத்த, 20 வருஷ 1,268 தேயிலை மரங்களும், 20 வருஷ 3 அலபிசியா மரங்களும், 10-15 வருஷ 5 குளும்மரங்களும், 55 கிரிலியாமரங்கள், 29 தோடமரங்கள், 10 நீலகமமரங்கள், ஒரு பலாமரம், 10 அகேசியாமரம்	கிரிந்தேவத்த, 20 வருஷ 1,268 தேயிலை மரங்களும், 20 வருஷ 3 அலபிசியா மரங்களும், 10-15 வருஷ 5 குளும்மரங்களும், 55 கிரிலியாமரங்கள், 29 தோடமரங்கள், 10 நீலகமமரங்கள், ஒரு பலாமரம், 10 அகேசியாமரம்	ஹொரதுக்கொட ஐயுச்சிகே ஜேமில, கந்தேஅருவ	0 2 0 6
423	ஷெ	கிரிந்தேவத்த, 20 வருஷ 3 தேயிலைச்செடிகளும், 10 வருஷ 3 நீல கமமரங்களும், 5 வருஷ ஒரு பலாமரம், 5 வருஷ ஒரு தோடை மரமுள்ள தோட்டம்	கிரிந்தேவத்த, 20 வருஷ 3 தேயிலைச்செடிகளும், 10 வருஷ 3 நீல கமமரங்களும், 5 வருஷ ஒரு பலாமரம், 5 வருஷ ஒரு தோடை மரமுள்ள தோட்டம்	வரடமான தேவயலாகே சினுஞ்சே, ஹொறதோவ, ஹப்பத்தலை	0 0 15 5
424	ஷெ	10 வருஷ 2 கமமரங்களுள்ள ஒரு தோட்டம்	10 வருஷ 2 கமமரங்களுள்ள ஒரு தோட்டம்	சிவஹாரகே பாரோன, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 1 1
425	ஷெ	20 வருஷ 223 தேயிலை, 9 நீலக, 4 கிரிலியா, 2 பலா, ஒரு சபு ஒரு தோடை முதலிய 10 வயதுள்ள மரங்களுள்ள தோட்டம்	20 வருஷ 223 தேயிலை, 9 நீலக, 4 கிரிலியா, 2 பலா, ஒரு சபு ஒரு தோடை முதலிய 10 வயதுள்ள மரங்களுள்ள தோட்டம்	சிவஹாரகே பாரோன, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 15 2
428	தெயானே அருவேவத்த	20 வருஷ 170 தேயிலை, 20 வருஷ 2 அலபிசியா, 4 நீலக, 4 மா, ஒரு மத்தியியா, ஒரு பாகு, 2 குளும், 5 கிரிலியா முதலிய 5 வருஷ மரங்களுள்ள ஒரு தோட்டம்	20 வருஷ 170 தேயிலை, 20 வருஷ 2 அலபிசியா, 4 நீலக, 4 மா, ஒரு மத்தியியா, ஒரு பாகு, 2 குளும், 5 கிரிலியா முதலிய 5 வருஷ மரங்களுள்ள ஒரு தோட்டம்	சிவஹாரகே ஹுதுவா ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 18 6
429	திம்புல்கல்கொடுவ	5 வருஷ ஒரு குளும், ஒரு சபு, 2 பெரியா, ஒரு அகேசியா முதலிய மரங்களுள்ள ஒரு வயல்	5 வருஷ ஒரு குளும், ஒரு சபு, 2 பெரியா, ஒரு அகேசியா முதலிய மரங்களுள்ள ஒரு வயல்	சிவஹாரகே திவிசா, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 12
430	ஷெ	10 வருஷ ஒரு குளும், ஒரு வருஷ 10 கரும்புத்தோப்புகள் உள்ள ஒரு தோட்டம்	10 வருஷ ஒரு குளும், ஒரு வருஷ 10 கரும்புத்தோப்புகள் உள்ள ஒரு தோட்டம்	சிவஹாரகே மெனசோ, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 5 5
431	ஷெ	6 வருஷ ஒரு பலா, 13 நீலக, 13 அகேசியா, 6 தோடை, 3 குளும், ஒரு தம்ப, ஒரு அலபிசியா, 2 சபு, ஒரு பாரியா முதலிய மரங்களும், ஒரு தற்காலிக மாடசோலையும், ஒரு சவருமுள்ள ஒரு தோட்டம்	6 வருஷ ஒரு பலா, 13 நீலக, 13 அகேசியா, 6 தோடை, 3 குளும், ஒரு தம்ப, ஒரு அலபிசியா, 2 சபு, ஒரு பாரியா முதலிய மரங்களும், ஒரு தற்காலிக மாடசோலையும், ஒரு சவருமுள்ள ஒரு தோட்டம்	சிவஹாரகே பாரோன, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 12 4
434	கந்தேஅருவேவத்த, அல்லது தெஹுனேஹாவேவத்த	50 வருஷ 3 பலா, 5-20 வருஷ 4 மா, 15 வருஷ 3 குளும், 7 பெரியா 2 கிரிலியா, 100 தேயிலை, 10 வருஷ 3 சபு, 5 வருஷ 7 கிததுல், 5 பாகு, 3 ஜம்பு முதலிய மரங்களுள்ள தோட்டம்	50 வருஷ 3 பலா, 5-20 வருஷ 4 மா, 15 வருஷ 3 குளும், 7 பெரியா 2 கிரிலியா, 100 தேயிலை, 10 வருஷ 3 சபு, 5 வருஷ 7 கிததுல், 5 பாகு, 3 ஜம்பு முதலிய மரங்களுள்ள தோட்டம்	சிவஹாரகே டிங்கிரியா, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 30
435	கொலவத்த, அல்லது எக்கொட உயனவத்த, அல்லது ஹரமுள்ளேவத்த	26 வருஷ 340 தேயிலை, 10 வருஷ 10 கிரிலியா, 4 அலபிசியா, 5 வருஷ ஒரு பெரியா, ஒரு பலா, ஒரு மா, ஒரு குளும், 20 தோடை முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டம்.	26 வருஷ 340 தேயிலை, 10 வருஷ 10 கிரிலியா, 4 அலபிசியா, 5 வருஷ ஒரு பெரியா, ஒரு பலா, ஒரு மா, ஒரு குளும், 20 தோடை முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டம்.	ஹொரதுக்கொட ஆரச்சிகே ஜயசேன, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 26 6
436	கொலவத்த அல்லது அரசமுள்ளேவத்த	20 வருஷ 235 தேயிலை, 20 வருஷ 3 பலா, ஒரு கோபி, 10 வருஷ ஒரு கிரிலியா, ஒரு கிததுல், ஒரு மா, 7 அகேசியா, ஒரு சபு, 5 வருஷ 10 தோடம் முதலிய மரங்களும், சிமேந்துப் படிக்கும் உள்ள தோட்டம்	20 வருஷ 235 தேயிலை, 20 வருஷ 3 பலா, ஒரு கோபி, 10 வருஷ ஒரு கிரிலியா, ஒரு கிததுல், ஒரு மா, 7 அகேசியா, ஒரு சபு, 5 வருஷ 10 தோடம் முதலிய மரங்களும், சிமேந்துப் படிக்கும் உள்ள தோட்டம்	ஷெ	0 0 15 4
437	எல்லிடவத்த	20 வருஷ 320 தேயிலை, 20 வருஷ 28 கோபி, 1-5 வருஷ 4 ஜம்பு 5 தோடம், 5 குளும், 4 கிரிலியா, 5 வருஷ 2 பெரியா, 2 சபு, 3 தோடை, 1-10 வருஷ 3 மா, 10-40 வருஷ 3 கிததுல், 5-50 வருஷ 3 பலா மரங்களுள்ள ஒரு தோட்டம்	20 வருஷ 320 தேயிலை, 20 வருஷ 28 கோபி, 1-5 வருஷ 4 ஜம்பு 5 தோடம், 5 குளும், 4 கிரிலியா, 5 வருஷ 2 பெரியா, 2 சபு, 3 தோடை, 1-10 வருஷ 3 மா, 10-40 வருஷ 3 கிததுல், 5-50 வருஷ 3 பலா மரங்களுள்ள ஒரு தோட்டம்	ரதனாயக்க முதியானசேலாகே பண்டா, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 20 4
276	போகஹுவத்த, கந்தேஅருவே அருவ, கந்தேஅருவே கும்புற	வயல்	வயல்	ஹொறதொடுவ விஹார, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 1 1 6
277	கந்தேஅருவேவத்த	40 வருஷ 5 பலா, 15 வருஷ 133 தேயிலை, 4 தோடை, 2 பெரியா, ஒரு மாதானம், 5 வருஷ ஒரு கிததுல், ஒரு மா, 10 கிரிலியா, 4 அலபிசியா, முதலிய மரங்களுள்ள தோட்டம்	40 வருஷ 5 பலா, 15 வருஷ 133 தேயிலை, 4 தோடை, 2 பெரியா, ஒரு மாதானம், 5 வருஷ ஒரு கிததுல், ஒரு மா, 10 கிரிலியா, 4 அலபிசியா, முதலிய மரங்களுள்ள தோட்டம்	சிவஹாரகே சினுஞ்சே, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 20 7
278	கொடவத்த	15 வருஷ 2 கிரிலியா, 128 தேயிலை, 2 கோபி, 10 வருஷ ஒரு சபு, ஒரு படம்ப, ஒரு தேசிக்காய, 2 பெரியா, 3-10 வருஷ 7 கிததுல், 2 பலா, 2 வருஷ 11 குளும், 1 பலா மரங்களுள்ள ஒரு தோட்டம்	15 வருஷ 2 கிரிலியா, 128 தேயிலை, 2 கோபி, 10 வருஷ ஒரு சபு, ஒரு படம்ப, ஒரு தேசிக்காய, 2 பெரியா, 3-10 வருஷ 7 கிததுல், 2 பலா, 2 வருஷ 11 குளும், 1 பலா மரங்களுள்ள ஒரு தோட்டம்	ரதனாயக்க முதியானசேலாகே முதறு மெனிக்கா, மேறபடி ஹுதுமெனிக்கா, ஹொறதொடுவ, ஹப்பத்தலை, கருணரதன ஆரச்சிகே ஹீன்மெனிக்கா, ஒபோதெல், பண்டாரவெலை	0 0 20 3
279	நிக்கஹுகொடுவேவத்த	15 வருஷ 13 தேயிலை, 3 கோபி, ஒரு குளும், ஒரு மாதானம், ஒரு ஜம்பு, முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டம்	15 வருஷ 13 தேயிலை, 3 கோபி, ஒரு குளும், ஒரு மாதானம், ஒரு ஜம்பு, முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டம்	ரதனாயக்க முதியானசேலாகே கிரி பண்டா, வெல்லிதானே, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 7 6
280	மெதஹாவேகெதரவத்த	20 வருஷ ஒரு தோடம், 15 வருஷ 8 தேயிலை, 5 வருஷ ஒரு தாடம், ஒரு வருஷ 2 குளும் முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டம்	20 வருஷ ஒரு தோடம், 15 வருஷ 8 தேயிலை, 5 வருஷ ஒரு தாடம், ஒரு வருஷ 2 குளும் முதலிய மரங்களுள்ள ஒரு தோட்டம்	பிராகமன முதியானசேலாகே ஹுது ஹாமி, ஹொறதொடுவ, ஹப்பத்தலை	0 0 2 5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்ளப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிக்காரம்) 5 ம் பிரிவின னற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறியத காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம் (ரூ) (மாசக்) பங்குவி மாதம் 20 ந் தேதியிலன்று காலை 9 30 மணிகு றுப்புத்தனை நகரசபை காரியாலயத்தில் எழுப்பப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களித்திருக்கேடுகொள்ளப்படுகின்றது

வகாலைக் கச்சேரி,  
1950 ம் (ரூ) (ஜனவரி) தைமீ 17 ந் உ.

பீ. எச் த செயசா,  
உதவி அரசாட்சி எசனடு

மக்குலதொலையில் பிரசவ வைத்தியசாலை கட்டுவதற்கு என்னும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 619. குறிச்சி—மக்குலதொலை. விசாலம்.  
உணடு காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ. று ப.  
1 மெடிக் கலறேனை சேனை மக்குலதொலையில் வசிக்ரம் ஜயசூரிய முதியானசேலாகே கிரிபண்டா, ஜயசூரிய முதியானசே 0 3 29 4  
லாகே கிரிமுதியானசே  
2 ஹங்கிலிவந்த சேனை மக்குலதொலையில் வசிக்ரம் ஜயசூரிய முதியானசேலாகே டிங்கிரி அப்பாறுமி 0 0 36 7

காணி ஆட்சி ஒப்புக்கொள்ளும் அரசாங்க விதி (203 வது அங்கம்) 5 ம் பிரிவின னற்பாடுகளின் பிரகாரம் கிருஷிகப் பகுதி மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக் கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறியத காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம் (ரூ) (பெருவரி) மாசி மாதம் 17 ந் தேதியிலன்று காலை 9 30 மணிகு கேகாலேக் கச்சேரியில் எழுப்பப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களித்திருக்கேடுகொள்ளப்படுகின்றது

கேகாலேக் கச்சேரி,  
1950 ம் (ரூ) (ஜனவரி) தைமீ 16 ந் உ.

டீ. ஜீ. தயாரத்தின,  
உதவி அரசாட்சி எசனடு

Kg./கலபாத சிங்கன கலவன பாடசாலை பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 618. குறிச்சி—கலபாத. விசாலம்  
உணடு காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ. று ப.  
1 அம்பலமலந்த 477 றப்பாமரங்கனும் ஒரு பலாமரமுமுள்ள தோட்டம் .. டபிளயு ஏ கிரிபண்டா, ஹேவாதிவல, றம்புககன 2 0 18 7

காணி ஆட்சி ஒப்புக்கொள்ளும் அரசாங்க விதி (203 வது அங்கம்) 5 ம் பிரிவின னற்பாடுகளின் பிரகாரம் கிருஷிகப் பகுதி மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறியத காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம் (ரூ) (பெருவரி) மாசி மாதம் 17 ந் தேதியிலன்று பிற்பகல் 2.30 மணிகு றம்புககளை சேக்கிற பங்கனாவில் எழுப்பப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களித்திருக்கேடுகொள்ளப்படுகின்றது

கேகாலேக் கச்சேரி,  
1950 ம் (ரூ) (ஜனவரி) தைமீ 16 ந் உ.

டீ. ஜீ. தயாரத்தின,  
உதவி அரசாட்சி எசனடு

Kg./மாகலல் அரசாங்க சிங்கன பாடசாலை பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல : A 617. குறிச்சி—மாகலல் விசாலம்  
உணடு காணியின் பெயர் விபரம் உரித்தாளியின் பெயர் ஏ. று ப.  
1 அம்பலமகாவறேனை 24 றப்பா மரங்கனும், 3 பலா மரங்கனும், 2 காட்டு ருவானவலைப் பகுதியிலுள்ள மாகலலையில் சீவிக்கும் 0 0 26 9  
ராரப்பலா மரங்கனும், ஒரு கித்தலம்மரமுமுள்ள பி. ஏ றுமினேனா, ஏ ஏ சிறிவாதகு  
தோட்டம்  
2 றுடி 16 தென்கைனும், 50 கமுக்குனும், 2 றப்பாமரங்க லுடி . 0 2 3 9  
னும், ஒரு மாமரமு, ஒரு கொற்காய்ப்புளிய  
மரமு, 3 நிலையான கட்டிடமுமுள்ள தோட்டம்

காணி ஆட்சி ஒப்புக்கொள்ளும் அரசாங்க விதி (203 வது அங்கம்) 5 ம் பிரிவின னற்பாடுகளின் பிரகாரம் கிருஷிகப் பகுதி மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக் கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறியத காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம் (ரூ) (பெருவரி) மாசி மாதம் 18 ந் தேதியிலன்று காலை 10 மணிகு றுவானவெல்ல றெற்றைவெல்லில் எழுப்பப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களித்திருக்கேடுகொள்ளப்படுகின்றது

கேகாலேக் கச்சேரி,  
1950 ம் (ரூ) (ஜனவரி) தைமீ 16 ந் உ.

டீ. ஜீ. தயாரத்தின,  
உதவி அரசாட்சி எசனடு

### காணி மீட்டர் சட்டம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினபடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அறிவித்தலின்படி ஒழுமக் மேல் மாகாணம், கொழும்பு டிஸ்திரிக் உதவி மாகாண அறிவிக்க எல். ஜே. வலபிறற் ஆகிய நான்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்க்கு அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிக் பெற்றுக்கொள்ளப்பட்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்,

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநடைகளுக்கும் நஷ்ட ாட்டுக்காய விணைப்பங்கன எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;

(3) அத்தகைய காணிகளில் சோநடையுடைய சகலரும் இக்கச்சேரியில் 1950 ம் ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 28 ந் திகதியன்று முற்பகல் 11 30 மணிகு நோழ்கமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்து அத்தகைய காணிகளில் அவரவர்களுடைய சோநடை களையும் அத்தகைய சோநடைகளுக்காய நஷ்டாட்டின் தொகையையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணி பெறுதல் சட்டத்தின் 6 ம் பிரிவினபடி இதனால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி,  
1950 ம் (ரூ) (ஜனவரி) தைமீ 11 ந் உ.

எல். ஜே. வலபிறற்,  
உதவி மாகாண அறிவி.



ஆட்டவணை		ஆரம்பப்பட இல : A 2,621 கிராமம்—இருபுறப்படுபை		விசாலம்
துணடு	காலியின பெயர்.	விபரம்	உரித்தானவரின் பெயர்	ஏ. ரூ. ப.
1	நாபெமுறறெறுவ	நெலவயல	ஏ. எஸ். ரூபசிங்ஹ	0 3 24
2	ஷெ	5 வருஷஞ்சென்ற 2 தென்னமரங்களும, ஒரு கிடங்குமுள்ள பாழடைந்த ஒரு நெல வயல	ஏ. எஸ். ரூபசிங்ஹ "காமல்" கொழும்பு ரோட்டு, குருணாகல் கனின் உரித்து கே. மாணிக்காசகம்பிளா, 81, நாகலகம் வீதி, கொழும்பு அவாகளால் மறுக்கப்பட்டது	0 0 16
3	ஷெ	நெல வயல	ஏ. எஸ். ரூபசிங்ஹ "காமல்" கொழும்பு ரோட்டு, குருணாகல்	1 0 12

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினாடி. காலிக் கொமிஷனர் எமக்கு அளித்த அபிதரத்தினதே ஒழுமம் மேல மாகாணம், கொழும்பு டிஸ்திரிக் உதவி மாகாண அபிதர எஸ் ஜே வலபிறற் ஆகிய நான்—

- 1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்னகத்த ஆட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காலிக் கொமிஷனர் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ,
- அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ,
- அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் இக்கச்சேரியில் 1950 ம ஆண்டு (பெபரவரி) மாத மாதம் 28 ந் திகதியன்று முற்பகல் 11 45 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவர்களுள் சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் , காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாடி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீர் 11 ந் உ. எஸ். ஜே. வலபிறற், உதவி மாகாண அபிதர.

ஆட்டவணை.

ஆரம்பப்பட இல : A 2,598 கிராமம்—போறை.		விசாலம்			
துணடு	காலியின பெயர்.	விபரம்	சோந்தை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.	
1	கோங்குலுவத	60 வருஷஞ்சென்ற 14 தென்னமரங்களும், 30 வருஷஞ்சென்ற 2 தென்னமரங் பதபெரியாகே மேலில் 0 2 8 8 களும், 10 வருஷஞ்சென்ற 2 ரப்பலாவும், 2 வருஷஞ்சென்ற 4 புனைமரங் பெறேறு, போறே, களும், 2 கசமரங்களும், 10 வருஷஞ்சென்ற ஒரு கசமரமும், ஒரு பலாவும், 30 ஹோம்மம் வருஷஞ்சென்ற 4 கழுகளுமுள்ள ஒரு தோட்டம்			

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினாடி. காலிக் கொமிஷனர் எமக்கு அளித்த அபிதரத்தினதே ஒழுமம் மேல மாகாணம் கொழும்பு டிஸ்திரிக் உதவி மாகாண அபிதர எஸ். ஜே. வலபிறற் ஆகிய நான்—

- 1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்னகத்த ஆட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காலிக் கொமிஷனர் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ,
- அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
- அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் இக்கச்சேரியில் 1950 ம ஆண்டு (மார்ச்சு) பங்குனி மாதம் 1 ந் திகதியன்று முற்பகல் 10 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவர்களுள் சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ; காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாடி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீர் 11 ந் உ. எஸ். ஜே. வலபிறற், உதவி மாகாண அபிதர.

ஆட்டவணை.

ஆரம்பப்பட இல : A 2 579. கிராமம்—அக்கருகமம்.		விசாலம்		
துணடு	காலியின பெயர்.	விபரம்	சோந்தை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1	கல்குலுவததை	ஸ்திரமான ஒரு கட்டிடமும் கட்டப்பட்ட ஒரு கிணறும் உள்ள எம் கிரிசேன, தலைமை உபாததியாய் புத்தமத் 3 1 19 சுமார் 40 வருஷஞ்சென்ற ஒரு தென்னந் தோட்டம் சிங்கன பாடசாலை, கொறசை, உடுகம்பொலா		

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம பிரிவினாடி. காலிக் கொமிஷனர் எமக்கு அளித்த அபிதரத்தினதே ஒழுமம் கொழும்பு டிஸ்திரிக் உதவி மாகாண அபிதர எஸ் ஜே வலபிறற் ஆகிய நான்—

- 1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்னகத்த ஆட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காலிக் கொமிஷனர் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ,
- அத்தகைய காணியில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
- அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் இந்நக கச்சேரியில் 1950 ம் ஆண்டு (மார்ச்சு) பங்குனி மாதம் 2 ந் திகதியன்று முற்பகல் 10 30 மணிக்கு நோமுகமாய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்து அத்தகைய காணியில் அவரவர்களுள் சோந்தை களையும் அத்தகைய சோந்தைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ; காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாடி இத்தால் பரிசீலனை அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி, 1950 ம் ஆண்டு (ஜனவரி) தைமீர் 14 ந் உ. எஸ். ஜே. வலபிறற், உதவி மாகாண அபிதர, கொழும்பு டிஸ்திரிக்.

ஆட்டவணை.

ஆரம்பப்பட இல : A 2,630 கிராமம்—காக்குறுமபுற.		விசாலம்		
துணடு	காலியின பெயர்	விபரம்	சோந்தை கேட்பவரின் பெயர்.	ஏ ரூ ப.
1	நிரிவேறு	40 வருஷமுள்ள தென்கை, கழுகு, கசு, பலா, ரப்பலாவும், நிரந்தர எஸ் டியெய். டி. ஜோன பெறேறு, 5 1 7 மறற் கூரை மனலீமும் ஓர் கிணறுக்கொண்ட ஓர் தோட்டம் வெஹேரகந்த தோட்டம், அம்பே புசா		

1942 ම ඉනඩු 61 ම් இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் 2 (3) ம பிரிவினாடி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின்கீழ் ஒழுமக் கொழுமடி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா எஸ் ஜே. வலபிறற் ஆகிய நாள்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காகக் இதன்கத்த அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், உத்தேசித்திருக்கின்றனரென்றும், குறித்த காணியப் பெற்றுக்கொள்ள அரசினா உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அத்தகைய காணியில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;

(3) அத்தகைய காணியில் சோநதையுடைய சகலரும் இநதக் கச்சேரியில் 1950 ம் (நூ) (மாச) பங்குனி மாதம் 11 ந் திகதியன்று முற்பகல் 11 மணிகு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகனையும் அத்தகைய சோநதைகளுக்காய நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்,

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாடி இத்தால் பரிசங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

எஸ் ஜே. வலபிறற்,  
உதவி மாகாண அதிபா,  
கொழுமடி டிஸ்திரிக்

கொழுமடி கச்சேரி,  
1950 ம் (நூ) (ஜனவரி) தைமீ 14 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 2,620. கிராமம்—துன்னேக்கெதற

துண்டு காணியின் பெயர்	விபரம்.	சோநதைகேட்பவரின் பெயர்	ஏ. நூ. ப.
1 மீகறவதத	5-30 வருஷ தெனனை, கச, பலா, கடுகு, கிததுலும், மாமரமு டி. கி. டிசானுக்க, கனிமுல்ல, வண்டுரு முள்ளது	சோநதைகேட்பவரின் பெயர்	3 1 2 5

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

கண்டி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா, முகுந்ததற் சோமசிரி பெரோர் ஆகிய நாள்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காக அதன்கத்த அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;

(3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் கண்டிக் கச்சேரியில் 1950 ம ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 15 ந் திகதியன்று முற்பகல் 10 மணிகு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து, அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோநதைகனையும், அத்தகைய சோநதைகளுக்காய நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும், காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாடி இத்தால் பரிசங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்

கண்டிக் கச்சேரி,  
1950 ம் (நூ) (ஜனவரி) தைமீ 17 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,466 கிராமம்—குறுகுத்தல்

துண்டு காணியின் பெயர்	விபரம்	சோநதை கேட்பவரின் பெயர்	ஏ. நூ. ப.
1 யற்றித்தொடனவததை குமபுற	நெலவயல்	தெலம்புகல் பிறிவென அல்லது நிகடுருடெற்றற் பிறிவென, பிரதான பாதுகாவலா :	0 2 23
2 சிறிமலெகுமபுற	நெலவயல்	என விமலவனன தேரே, நிகடுருடெற்றற் பிறிவென, தெலம்புகல், கந்தெலை	0 2 4

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

கண்டி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா, முகுந்ததற் சோமசிரி பெரோர் ஆகிய நாள்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கத்த அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அத்தகைய காணியில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;

(3) அத்தகைய காணியில் சோநதையுடைய சகலரும் கண்டிக் கச்சேரியில் 1950 ம ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 15 ந் தேதியினன்று முற்பகல் 10 மணிகு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து, அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகனையும் அத்தகைய சோநதைகளுக்காய நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாடி இத்தால் பரிசங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்

கண்டிக் கச்சேரி,  
1950 ம் (நூ) (ஜனவரி) தைமீ 17 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,467 குறிச்சி—மதகமுல.

துண்டு காணியின் பெயர்	விபரம்.	சோநதை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1 கனதுறவெலகுமபுற	நெலவயல்	கெ பி நிலலகொட, இப்பலாகம், மரதங்கடவல்	ஏ. நூ. ப. 0 1 16

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

கண்டி டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா, முகுந்ததற் சோமசிரி பெரோர் ஆகிய நாள்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கத்த அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும், உத்தேசித்திருக்கின்றனரென்றும்;

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோநதைகளுக்கும் நஷ்டாட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்;

(3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் கண்டிக் கச்சேரியில் 1950 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 22 ந் தேதியினன்று முற்பகல் 10 மணிகு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து, அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோநதைகனையும், அத்தகைய சோநதைகளுக்காய நஷ்டாட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாடி இத்தால் பரிசங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்

கண்டிக் கச்சேரி,  
1950 ம் (நூ) (ஜனவரி) தைமீ 17 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல : A 1,497 கிராமம்—சியம்பனாகொட

துண்டு காணியின் பெயர்	விபரம்	சோநதை கேட்பவரின் பெயர்	விசாலம்.
1 வடாத்தக்குமபுற	நெலவயல்	ஏ. மன, டந்தற், கடுகலு	ஏ. நூ. ப. 1 3 9
2 பறைக்குமபுறவததை	தெனனை, பலா	மிசில டி. கி சமறக்கொடி, அல்லது கொப்பெகடுவ, தெலதெனிய வளவல், மெனிக்	0 0 26
3 பறைக்குமபுற	உள்ள தோட்டம் நெலவயல்	டி.லெல் மிசில எஸ். டி. பொப்பெகடுவ, தெலதெனிய வளவல், மெனிகடி.வெல்	1 2 0



(12) කුරුමිම් කෝරළේ මැදගම පිහිටි නො. 351 පැරාංශ ලොම් නො. 37 කොටසක් වන ආක්කර 1 රූමිස් 2 පර්චස් 30 පමණ විශාලකම් ඇති මෑකඩ මුකලානට මායිම්:—බලොක් A

උතුරම මුරුකුන් ඇලේ වම් ඉවුරද,  
නැගෙනහුරට: බලොක් Bද,  
දකුණට: ලොම් නො. 71ද,  
බස්නාහුරට: ඉඩමේ ඉතුරු කොටසද.

(13) කුරුමිම් කෝරළේ මැදගම පිහිටි නො. 351 පැරාංශ ලොම් නො. 37 කොටසක් වන ආක්කර 1 රූමිස් 2 පර්චස් 20ක් පමණ විශාලකම් ඇති මෑකඩ මුකලානට මායිම්:—බලොක් B

උතුරම: මුරුකුන් ඇලේ මිම් ඉවුරද,  
නැගෙනහුරට: පුස්සේදොල මෑවෙහ නානසද,  
දකුණට ලොම් 71,  
බස්නාහුරට: බලොක් A.

(14) අවකලක් කෝරළේ කලල්ඇල්ල සහ පත්තිල ගම් තුල ගලාබිහි වූ දිගින් දිගින් 30ක් පමණ විශාලකම් ඇති පනාපිටිය ගහට මායිම්:—බලොක් A—B

උතුරම: කිඹුල්ඇල මෑවෙහ නානස,  
නැගෙනහුරට: දොල් දකුණ ඉවුරද,  
දකුණට: බලොක් B—Cද,  
බස්නාහුරට: දොල් වම් ඉවුරද.

(15) අවකලක් කෝරළේ කලල්ඇල්ල සහ පත්තිල ගම් තුල ගලාබිහි වූ දිගින් දිගින් 22ක් පමණ විශාලකම් ඇති පනාපිටිය ගහට මායිම්:—බලොක් B—C

උතුරම: දොල් දකුණ ඉවුරද,  
නැගෙනහුරට: දොල්වන ගහ මෑවෙහ නානස,  
දකුණට: දොල් වම් ඉවුරද,  
බස්නාහුරට: බලොක් A—B.

(16) අවකලක් කෝරළේ කලල්ඇල්ල සහ පත්තිල ගම් තුල ගලාබිහි වූ දිගින් දිගින් 30ක් පමණ විශාලකම් ඇති දොල්වන ගහට මායිම්:—බලොක් B—C

උතුරට: දොල් දකුණ ඉවුරද,  
නැගෙනහුරට: බලොක් D—E.  
දකුණට: දොල් වම් ඉවුරද,  
බස්නාහුරට: පනාපිටිය ගහ මෑවෙහ නානසද.

(17) අවකලක් කෝරළේ කලල්ඇල්ල සහ පත්තිල ගම් තුල ගලාබිහි වූ දිගින් දිගින් 32ක් පමණ විශාලකම් ඇති දොල්වන ගහට මායිම්:—බලොක් D—E

උතුරට: දොල් දකුණ ඉවුරද,  
නැගෙනහුරට: මාදලියේ ගම් මායිමද,  
දකුණට: දොල් වම් ඉවුරද,  
බස්නාහුරට: බලොක් C—D.

ජී. ආල්. ඩී. බෙහිමියන්,  
අබරගමුව පලාමේ ආණ්ඩු මේජර් ජනරාල්

මිම් 1950ක් මුළු ජනවාරි මස 13වැනි දින  
ජනප්‍රසාර කමිටියේ දිග.